


நூலாம்

கதை கிடைக்கியச் சந்திகை

விலை:
ரூபா 100/-

220



‘சாகித்திய ரத்னா’
மு.பொ.



வெள்ளத்தின் பாருக்கக்கூடியால் கலைப்பயநக்கும்
கவிப்பொருக்கும் மேவழாயின்,
பள்ளத்தில் விழங்கிறுக்கும் குருட்டெல்லாம்
விழிவற்றும் பதவிகாள்வர்.

ஆசிரியர் குழு

ஆசிரியர், ஸ்தாபகர் : தி. நூன்சேகரன்

இணை ஆசிரியர் : ஞானம் நூன்சேகரன்
நீர்வாக ஆசிரியர் : ஞானம் பாலச்சந்திரன்

தொடர்புகளுக்கு

தொ.பேசி. ☎ 0094-11-2586013
0094-77-7306506

தொ.நகல் ☎ 0094-11-2362862

இணையம் ☎ www.gnanam.info
www.gnanam.lk

தாம்.ஞானம்.கிளங்கை

மின்னஞ்சல் ☎ editor@gnanam.info
editor@gnanam.lk

அஞ்சல் ☎ 3B-46th Lane, Colombo-6,
Sri Lanka

வங்கி விபரம் ☎ T. Gnanasekaran
Acc. No. - 009010344631
Hatton National Bank,
Wellawatha Branch.
Swift Code : HBLILK LX
(மனியோட்டாலும் சந்தா அனுப்பு
பவர்கள் வெள்ளவத்தை தபார்
கந்தோரில் மாற்றக்கூடியதாக
அனுப்புதல் வேண்டும்)

சந்தா விபரம் ☎ Sri Lanka
ஒரு வந்தும் : ரூ 1,000/-
நூறு வந்தும் : ரூ 5,000/-
நூயுள் சந்தா : ரூ 20,000/-

ஒரு வந்தும்

Australia (AU\$) 50

Europe (€) 40

India (Indian Rs.) 1250

Malaysia (RM) 100

Canada (\$) 50

UK (£) 40

Singapore (Sin. \$) 50

Other (US \$) 50

ஓ.ஞானம் சஞ்சிதையில் விருத்தமாகும் படைப்பு
களின் நூத்துக்கணக்கு அவற்றை ஏழ்திய
ஆசிரியர்களை பொறுப்பாகவர்கள்.

ஓ.புகைப்பயிற் எழுதுவார்கள் தமது சொந்
தப் பொயர், நூத்தைப்பு எண், முகவரி, ஆகிய
வற்றை வேறாக ஒத்தைத்தலேவேண்டும்.

ஓ. விருத்திநிற்குத் தேர்வாகும் படைப்புகளைச்
செல்வதற்குத் தீவிரியாக்குத் தரிமையுண்டு.

ஓ. படைப்புகள் கணிகீபில் தட்டச்சு செய்யப்பட்ட
மின்னஞ்சலில் அனுப்பப்பட வேண்டும்.

இட்டினாள்டே.....



கவிதைகள்

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்புத்தீன்	07
ஷெல்லிதாசன்	14
செ. ஞானராசா	20
சிவனு மனோகரன்	21
திருமதி கலாநிதி ஜீவகுமாரன் (டென்மார்க்)	24
சோ. பத்மநாதன்	30

சிறுகதைகள்

உ.நிசார்	13
வேல் அமுதன் (குறுங்கதை)	25
விமல் பரம் (அவஸ்திரேலியா)	31
கலாடூஷணம் கா. தவபாலன்	36

கட்டுரைகள்

தி. ஞான்சேகரன்	03
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் (அவஸ்திரேலியா)	08
சமரபாகு சீனா உதயகுமார்	19
வாணமதி (சவிட்சர்லாந்து)	22

சினிமா

பவணீதா லோகநாதன்	26
-----------------	----

நூல் விழாசனம்

முஸ்மென்	39
----------	----

பத்தி

பேராசிரியர் துரை மனோகரன்	41
--------------------------	----

சமகால இலக்கிய நிகழ்வுகள்

கலாடூஷணம் கே. பொன்னுத்துரை	45
----------------------------	----

வாசகர் பீசுகிறார்

47

இட்டியர் பக்கம்

தமிழர் பிரதேசங்களில் திட்டமிடப்பட்ட
சிங்களக் குழுயேற்றங்கள்

துமிழர்களின் வளம்மிக்க நிலங்களை ஆக்கிரமித்து அவற்றில் சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவது தமிழ் மக்களின் மனங்களில் பெரும் கிளேசத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூல்வைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்பேரில் தமிழர் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற நிலவையில் கொக்கிளாய் கிராமம் உள்ளிட்ட 34 கிராமங்கள் தமிழ்மக்களிடமிருந்து பறியோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மகாவலி அதிகாரசபை தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கை மிக நீண்ட காலத்துக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டதாகும். அதைசீர் காமினி திலாநாயக்கா காலத்தில் நாற்பதினாயிரம் சிங்கள மக்களை இப்பிரதேசத்தில் குடியேற்றும் நடவடிக்கை முதலில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தந்தை செல்வநாயகத்தின் கடுமையான எதிர்ப்பினால் அது நிறுத்தப்பட்டது. இருந்தபோதும் மூவாயிரம் சிங்களமக்கள் அப்போது அங்கு குடியேற்றப்பட்டனர். மகாவலி அதிகாரசபையுடாக “எல்” வலயம், “ஜே” வலயம், “கே” வலயம் என அடையாளப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெறுமதிமிக் நிலங்கள் அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.

சிகிருச்சாலைகளில் இருந்த ஒருவில் குற்றவாளிகளைக் கொண்டுவந்து இங்கு குடியேற்றுவதாகவும் கூறப்படுகிறது.

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் மகாவலி அதிகாரசபையின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் துறித்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வனவள தினணக்களம், தொல்லியல் நினைக்களம், கனியவள தினணக்களம் எனப் பல்வேறு அரசு நிறுவனங்கள் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை பலதரப்பட்ட காரணங்களைக்கூறி ஆக்கிரமிப்பதாக அறிய முடிகிறது.

2009இல் போர் முடிந்துபின் இந்த ஒன்பது வருடகாலத்தில் 6000 சிங்களக் குழுமங்கள் அங்கு குடியேற்றப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்தக் காணிகள், 1984இல் ஆண்டில் பலவந்தமாக விரட்டி அடிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளாகும். இரண்டாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விஸ்தீரணம் கொண்ட இந்தக் காணிகள் சிங்கள மக்களுக்குப் பசிர்ந்துகிக்கப்பட்டு காணி உறுதிப்பத்திறங்களும் வழங்கப்பட்டுள்ளன. அங்கு குடிநீர்வசதி, மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, சுயதொழில் வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்காக 3000 மீல்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட நிதி மகாவலி அபிவிருத்தி சபையினால் மணலாறு செயலாளர் பிரிவில் செலவு செய்யப்பட்டுள்ளது.

கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், மற்றும் கொக்கிளாய் பகுதிகளில் சட்ட விரோதமாக மீன்பிடித்தலில் ஈடுபட்ட மீனவர்களில் சிலருக்கு மகாவலி அதிகார சபையினால் காணி அதிகாரப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்குள்ள தமிழ்மக்கள் தமது சொந்தக் காணிகளில் விவசாயம் செய்ய முடியாமல், கடற்தொழில் செய்யமுடியாமல், வாழ்வாதாரத்தை இழந்து தமது நிலத்தினை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள மக்களிடமே கூலி வேலைசெய்யும் நிலைமை என்னி துன்பப்படுகிறார்கள். இதைவிடவும் கொருமையான சம்பவம் வேறேதுமில்லை எனக்கூறி வேதனைப் படுகிறார்கள்.

மணலாறு பிரதேச செயலகப்பிரிவு மூல்வைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட எல்லைகளை உள்ளடக்கியது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதால் வட, கிழக்கு மாகாண எல்லைகள் துன்டாப்பட்டு வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரிக்கும் அரசின் தந்திரோபாய நடவடிக்கையாக இது குநுதப்படுகிறது.

மகாவலி அபிவிருத்திச் சபையால் வடக்கில் இடம்பெறும் ஆக்கிரமிப்புகளை, சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து மூல்வைத்தீவில் 28-08-2018 அன்று இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரவையில் ஜாயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து ஓட்டுமொத்த எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்கள். இறுதியில் மகாவலி அதிகாரசபை சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவேண்டும் எனவும் மகாவலின் மூல்வைத்தீவுக்கு வேண்டாம் எனவும் கோரும் மகஜர் மக்கள் சார்பில் மூல்வைத்தீவு மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நாட்டில் மக்களிடையே நல்லினைக்குத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த வேண்டுமெனில் அரசு மக்களின் இந்த நியாயமான கோரிக்கைக்குச் செயலாய்க்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஓஓஓ

‘சாகித்திய ரத்னா’ மு.பொ



மு.பொ.என்ற புனைபெயரில் தமிழ் இலக்கிய உலகில் பிரபலம்பெற்ற முத்த எழுத்தாளரான மு. பொன்னம்பலம் இவ்வாண்டின் அரச உயர் இலக்கிய விருதான “சாகித்திய ரத்னா” விருதினைப் பெறுகிறார்.

கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் ஆகிய துறைகளில் கடந்த ஆறு தசாப்தங்களாக எழுதிவரும் இவர், யாழ்ப்பாணம் புங்குடுத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். முருகேச, மாரிமுத்து (சின்னத்தங்கம்) தம்பதியினருக்கு 26-08-1939 அன்று இவர் மகனாகப் பிறந்தார். மு.தலையசிங்கம் இவரது முத்த சகோதரர். பராசக்தி இவர்கள் இருவருக்கும் முத்த சகோதரி ஆவார்.

இவர் ஆரம்பக் கல்வியை தனது கிராமத்தில் உள்ள சண்முகநாதன் வித்தியாசாலையிலும் பின்னர் இரத்தினபுரியில் உள்ள சென்ற் லூக்ஸ் (St. Lukes College) கல்லூரியிலும் பயின்று உயர்கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

மு.பொ.வின் இலக்கியப் பிரவேசத்தை இரண்டு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது காலகட்டம் 1950 களில் ஆரம்பிக்கிறது. இவரது பாடசாலைக் காலத்தில் இலக்கிய இரசனையை ஊட்டியவர் இவருக்குக் கம்பராமாயணம் படிப்பித்த அல்வாய் கந்தசாமி ஆசிரியராவார். மு.பொ. அப்போது சிறுவர் கவிதைகளை எழுதினார். 1958இல் தினகரன் சிறுவர் பகுதியில் வெளியான “மழையும் வெயிலும்” என்ற படைப்பே இவரது முதற் படைப்பாகும். இக்காலங்களில் “தீவான்” என்ற புனைபெயரில் சுதந்திரன், வீரகேசரி ஆகியவற்றில் சில சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இவரது இரண்டாவது இலக்கிய காலகட்டம் 1960களில் ஆரம்பமாகியது. இவரது தந்தையார் இரத்தினபுரியில் வர்த்தகராக இருந்த காரணத்தினால் இவர் அங்கு தனது தமையன் மு.தலையசிங்கத்துடன் வாழ்நேரிட்டது. அங்கு இயங்கிய புத்திஜீவிகள் சங்கம் (Intellectual Club) என்று சொல்லக் கூடிய ஒர் அமைப்பில் இவரும் மு.த.வும் தங்களை இணைத்துக்கொண்டனர். அந்த அமைப்பில் அனேகமானோர் இடதுசாரிகளாக இருந்தனர். அங்கு இலக்கியம், அரசியல் தொடர்பான பலதரப்பட்ட விடயங்கள் பேசப்பட்டன. அத்தோடு கஞகங்கை ஆற்றங்கரையில் இருந்த மு.த.வின் அறையிலும் நன்பர்கள் கூடி பலதரப்பட்ட இலக்கிய விடயங்களைப் பேசினர். இந்த அமைப்பில் சிங்கள், மூஸ்லிம் இலக்கிய ஆர்வலர்கள் பலர் இருந்தனர். மு.பொ. வும் மு.த.வும் மட்டுமே தமிழர்கள். இந்தத் தொடர்புகள் காரணமாக இவருக்கு மேல்நாட்டு இலக்கியங்கள் பற்றியும் சிங்கள இலக்கியங்கள் பற்றிய ஒரளை அறிவும் ஏற்பட்டன. இவற்றின் பின்னணியில் இவர் எழுதிய “அறைநாள் பொழுது”, “ஒரு நாள் பொழுது” ஆகிய சிறுகதைகள் அக்காலத்தில் பெரும் கணிப்புக்கு உள்ளாகின.

இவரது சகோதரரான மு.தலையசிங்கத்தின் “மெய்முதல்வாத” கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் இவர், அதனை இன்றைய காலத்திற்கேற்ப மேலும் வளர்த்துக் காட்டுவதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டுவருகிறார்.

இவரது படைப்புகள் பலவும் தென்புலம் - வடபுலம் சார்ந்து வெளிப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மரபுக்கவிதை எழுதுவதில் ஆர்வம்காட்டிய இவர், அறுபதுகளின் பிறபகுதியில் இருந்து புதுக்கவிதை எழுதத் தொடங்கினார். இவரது முதலாவது கவிதைத் தொகுதி “அது” 1968 இல் வெளியாகியது. இவரது ஏனைய கவிதைத் தொகுதிகளாக, “விலங்கை விட்டெடுமும் மனிதர்கள்” (1989) “விடுதலையும் புதிய எல்லைகளும்” (1990), “காலி லீலை” (1997), “பொறியில் அகப்பட்ட தேசம்” (2002) “குத்திரவருகை” (2003) “கவிதையில் துடிக்கும் காலம்” (2009), “குந்திசேத்திரத்தின்

- தி.ஞானசேகரன்

குரல்” (2017) என்பன வெளிவந்துள்ளன. “கவிதையில் துடிக்கும் காலம்” கவிதைத் தொகுதி அவ்வாண்டின் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றுக்கொண்டது.

2002இல் “பொறியில் அகப்பட்டதேசம்” வெளிவந்த காலத்திலே அக்கவிதைத் தொகுதி பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகியது. காலனித்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்புக்குரலான இவ்வரசியல் கவிதை 2001 செப்டெம்பர் 11 அமெரிக்காவில் நடந்த விமானத் தற்கொலைத் தாக்குதல் ஏற்படுத்திய சர்வதேச அதிர்ச்சியின் கிளர்ச்சியாகவும் அமைந்தது. காலம் காலமாக அமெரிக்க ஆட்சியாளர் களுக்கு எதிராக உள்ளோடியிருந்த உலகின் கண்டனப் பார்வை இங்கு இலக்கிய வெளிப்பாடாகியுள்ளது. அதே வேளை இதே அமெரிக்க காலே முற்போக்குச் சக்திகளின் உருவாக்கத்திற்கும் அவற்றின் போராட்டத்திற்கும் விளைநிலமாக இருந்திருக்கின்ற அத்தகைய போக்கும் இங்கே அவிழ்கின்றது. சர்வதேசியமாய் விரிந்த தமிழ்க்கவிதைப் பரப்பை இக்கவிதை கொண்டுள்ளது. A Country Entrapped என்ற தலைப்பில் இக்கவிதை ஏ. ஜே.கனகரட்னாவால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அத்துடன் மு.பொ. ஆங்கிலத்தில் எழுதிய இன்னொரு நீண்ட கவிதையும் The Song of Liberated Zone என்ற மகுடத்தில் இத்தொகுப்பில் அடங்கியுள்ளது.

இந்தக் கவிதை நாலின் முன்னுரையில் பேராசிரியர் சிவத்தம்பி பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “மு. பொ. பற்றி முதலில் குறிப்பிடவேண்டியது அவர் தம் கவிதைகளிலே கொண்டுவரும் தத்துவம் ஆகும் (மெய்யியல்). மு.பொ.வினுடைய அறிவாழமும், அகற்றியும் வியக்கத்தக்கவை. ஆங்கில அறிவு அவரிடத்தில் உண்டு எனச் சொல்வது முழு உண்மையையும் வெளிக்கொணர மாட்டாது. ஆங்கிலத்தை மூல மொழியாகக் கொண்டு வெளிவரும் கவிதைப் படைப்புகள் பற்றிய அறிவு இவரிடத்தில் நிறைய உண்டு. சர்வதேச அரசியல் பற்றிய சிரத்தையும் சுடுபாடும் உண்டு. இவற்றால் மு.பொ.வின் கவிதைகள் மிக வித்தியாசமாக உள்ளன.”

மேலும், பிறிதோரிடத்தில் மு.பொ.வின் ஆக்கங்கள்பற்றி பேராசிரியர் குறிப்பிடும்போது, ‘Among the Poets of the 1970s, M.Ponnambalam is considered to be highly articulate, - using his poetry to experiment with language” (50 Years of Sri Lankan Tamil Literature) என்கிறார்.

“ஊஞ்சல் ஆடுவோம்” (2001) “நீர்க் கோலம்” என்பன மு.பொ. எழுதிய சிறுவர் ஆக்கங்களாகும்.

இவரது சிறுகதைத் தொகுதிகளாக “கடலும் கரையும்”, “முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை” என்பன வெளிவந்துள்ளன. இத்தொகுப்புகள் பெரும்பாலும் ஈழத்தமிழர் போராட்டம்பற்றியும் அதன் விளைவுகள் பற்றியுமே பேசியுள்ளன. ஈழத்துச் சிறுகதை வரலாறு பற்றி எழுதிய செங்கை ஆழியான் அந்நாலில் தமிழ் தேசிய உணர்வு காலகட்டக் கதைகளை ஆராயும்போது, “ஏனைய சிறுகதை ஆசிரியர்களிலிருந்து மு.பொன்னம்பலம் விலகி ஒரு தனிப்போக்கைக் கொண்டுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது “கடலும்கரையும்” என்ற சிறுகதைத் தொகுதி வடக்கு கிழக்கு மாகாண விருதினைப் பெற்றுக் கொண்டது.

மு.பொ. 1967இல் இருந்து 2001வரை தனது கிராமமான பஞ்சுகுதிலில் இருந்தார். அங்கு சர்வமத அலுவல்களில் முழுநேர ஊழியராகக் கடமையாற்றினார். தீவுப்பகுதியை இராணுவம் கைப்பற்றியபோது பலர் இடம் பெயர்ந்து சென்றபோதும் 1991இல் அக்கிராமத்தில் ஒரு சிலருடன் தங்கி அங்குள்ளவர்களுக்குத் தன் நாலான சேவைகளைச் செய்தார். அக்கால நிகழ்ச்சிகள் சிலவற்றை அவருடைய சிறுகதையான “கைது செய்யப்பட்ட கிராமம்” என்ற சிறுகதையில் பதிவு செய்துள்ளார். அச்சிறுகதை “முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை”த் தொகுதியில் அடங்கியுள்ளது.

மு.பொ.வின் நாவல்களாக “நோயில் இருத்தல்” (1999), “சங்கிலியன்தரை” (2016) ஆகியவை வெளிவந்துள்ளன. “நோயில் இருத்தல்” அவ்வாண்டுக்கான தேசிய சாகித்திய விருதினைப் பெற்றது.

“நோயில் இருத்தல்” நாவல் இரண்டு பாகங்களைக் கொண்டது. முதலாம் பாகம் 1984இல் மயிலிட்டிக் கிராமத்தில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் மு.பொ. மூன்று மாதம் தங்கியிருந்து சிகிச்சைபெற்ற காலத்தில் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள், ஆசிரியரது உள்ளன யாத்திரை, தன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருத்தல், உலகியல் நிகழ்வுகள் போன்ற வற்றைப் பேசுகிறது.

இரண்டாம் பாகத்தில், இவரது சகோதரர் மு.தனையசிங்கத்தின் ஆன்மீகச் செயற்பாடுகள், அவரது இறந்த தருணம் போன்றவற்றை விபரிக் கிறது. இக் காலத்தில் மு.பொ. யாழ்ப்பானம் ஆஸ்பத்திரியில் இருந்தார்.

அக்காலத்திலேதான் இந்திய இராணுவத்தின் செயற்பாடுகள் உக்கிரமடைந்தன. இந்நாவல் 80களுக்குப் பின்பு ஏற்பட்ட ஈழத்து சமகால அரசியல் நிலைமைகள் பற்றியும் இலங்கை இராணுவம் மற்றும் இயக்க நடவடிக்கைகள் பற்றியும் விபரிக்கிறது.

“நோயில் இருத்தல்” கதாநாயகனின் நோயை மட்டுமல்ல இது எங்கள் தேசத்தின் நோய் என்பதையும் குறியீடாக இந்நாவல் பேசுகிறது.

மு.பொ.வின் விமர்சன நூல்கள் இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றன. “யதார்த்தமும் ஆத்மார்த்தமும்” (1992), “திறனாய்வு சார்ந்த பார்வைகள்” (2000), “திறனாய்வின் புதிய திசைகள்” (2011) ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. இவற்றுள் “திறனாய்வின் புதிய திசைகள்” நூலுக்கு மலேசியா “தான்றி” சோமகந்தரம் கலை இலக்கிய அறிவாரியம் 2010 / 2011 ஆண்டுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்குள் சிறந்த நூலுக்கான பரிசாக 10,000 அமெரிக்க டொலர்களை வழங்கிக் கொள்வித்தது.

இவரது மொழிபெயர்ப்பு நூல்களாக “பேரிட்ரக்னை பெரு வாய்ப்புகளாக மாற்றுதல்” (மருத்துவமும் நலவழியியலும் தொடர்பான நூல்), கம்லா பஹாசின் “ஆண்நிலை இயல்பு பற்றிய ஆழமான தேடல்” (சமூகவியல்) ஆகியவை வெளியாகியுள்ளன. இவற்றைவிட இவர் எட்டு ஆங்கில நூல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார். அவையாவன:

(1) Casting Pearls - Malathi de Alwis & Kumari Jaya wardena (2) Exploring Masculinity -Kamala Bhasin, (3) A Hidden History, (4) Turning Dangers into Opportunities -Kamala Bhasin, (5) Paradise Poisned (3Chapters) -John Richardson,(6) The Way We Are -Jayadeva Uyan goda, (7) Feminist Under Fire (Collection of Articls), (8) The Tsunami : affected Burgher woman of Dutch Bar, Batticoloa, Sri Lanka -Robert Crusz

இவர் மொழிபெயர் த் த கு மாரி ஜெயவர்த்தனாவின் நூல் “ஓயாத கிளர்ச்சி அலைகள்” மொழிபெயர்ப்புக்கான அரச தேசிய சாலைகளிய விருதினைப் பெற்றது.

மு.பொ. 1970-1971 காலப்பகுதியில் யாழ் ப் பாணத் தில் “சத் தியம்” என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அப்பத்திரிகை புங்குடுதிவில் இயங்கிய சர்வோதயம் -சர்வமதசங்கம் ஆகியவற்றையும்

ஸழத்து அரசியல், இலக்கியம் ஆகியவற்றையும் நெறிப்படுத்துவதாக அமைந்தது. மு.தலைய சிங்கம் அதில் அரசியல், வரலாற்றுக் கட்டுரைகளை எழுதினார். “பூரணி” சஞ்சிகை வெளியீட்டிலும் மு.பொ.வின் பங்களிப்பு இருந்தது. 1989 தை முதல்1990 வைகாசி வரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த “திசை” என்ற பத்திரிகைக்கும் மு.பொ. ஆசிரியராக இருந்துள்ளார். அப்போது அதன் உதவி ஆசிரியராகச் செயற்பட்டவர் அ.யேகராசா.

மு.பொ. பாடசாலை ஆசிரியராகத் தொழில் புரிந்தவர், மு.பொ.வின் மனைவி பெயர் செல்வநாயகி (உமா). மு. பொ. தம்பதிக்கு பிள்ளைகள் கிருபாகரன், யசோதா, டாக்டர் மனோகரன், டாக்டர் துளசி ஆகிய நூல்வர் ஆவர்.

இன்றைய இலக்கியங்கள் பற்றிய பார்வை தொடர்பாக அண்மையில் அவருடன் உரையாடியபோது, அவர் பின்வருமாறு கூறினார் “இது காலவரை மேல் நாட்டிலும்சரி கீழ்நாட்டிலும் சரி பலர் இலக்கியத் திறனாய்வு சார்ந்த விஷயங்களை பல்வகை நோக்கை முன்வைத்து எழுதியுள்ளனர். ஆரம்பகால இலக்கியம், மறுமலர்ச்சிகால இலக்கியம், காலனித்துவம், பின்காலனித்துவம் இலக்கியம் என்று காலப்பகுப்புக்களை இலக்கியத்துவன் புகுத்தி, அதற்குள், அழகியல் கருத்தியல், என்று ‘கண்டிப்புப்பு’ச் செய்வதுதான் இன்று அனேகர் செய்யும் விமர்சனமாக உள்ளது. ஆனால் மறுமலர்ச்சி காலத் திலிருந்து வீறிட்டெழுந்த நவீன கலை இலக்கியம் இன்று என்ன நிலையில் உள்ளது, எவற்றை யெல்லாம் இணைத்துக்கொண்டு எதனை நோக்கி ஒடிவருகின்றது என்பது பற்றி எவரும் அறியார். பல பிரிவுகளுக்குப்பட்டு கணிதவியல், இரசாயனவியல், பெளதிக வியல், என்று பிரிந்துகிடந்த விஞ்ஞானம் இன்று அந்தப்பிரிவுகளிலிருந்து விடுபட்டு பேர் உளவியல் (Parapsychology), Quantum பெளதிகவியல் என்பவற்றோடு இணைந்து நம் ஆன்றோர் கூறிய மெஞ்சானத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டு நிற்கிறது. மறுமலர்ச்சியின் ஆரம்பகாலத்தில் தாந்தேயால் எழுதப்பட்ட மாபெரும் காவியமான “டிவைன் கொமடி” பற்றி ஆய்வு செய்பவன், இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஸ்ரீஅரவிந்தரால் எழுதப்பட்ட மாபெரும் காவியமான “சாவித்திரி”யோடு அது ஏதோவகையில் தொட்டுக்கொண்டு நிற்பதை அறிவான். இன்றுள்ள கலை இலக்கிய

விமர்சகர்கள் என்பவர்கள் செய்யவேண்டிய ஆய்வும், விமர்சனமும் என்னவகையில் அமையவேண்டும் எத்திசையில் செல்ல வேண்டும் என்பதையே நான் இதன்மூலம் சொல்ல விழைகிறேன். மனித இனத்தின் கூர்ப்பும் அதன் விழுமியங்களும் எதைதோக்கிப் பயணிக்கின்றன என்பதை அறியக்கூடிய தரிசனம் உள்ளவர்களாக எழுத்தாளர்களையிர நாம் இருக்கவேண்டும். அவ்வாறிருப்பின் எமது கலை இலக்கிய ஆக்கங்களால் அதன் முற்போக்குப் பாய்ச்சல் விரைவுபடுத்தப்படும்”

மு.பொ.வின் இலக்கியப் பணிகளைக் கெளரவிக்கும் முகமாக தெற்காசியாவின் 'Library of Congress' என்ற அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவராக 2002இல் இவரைக் கெளரவித்தது.

2010இல் தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) கெளரவித்தது.

அதே ஆண்டில் நடைபெற்ற சார்க் மகாநாட்டில் கவிதைத்துறை சார்ந்த நிகழ்வில் ஒரு அரங்கத்துக்கு இவர் தலைமை வகித்ததோடு கெளரவும் பெற்றார்.

2010இல் கணாவில் வெளிவரும் “காலம்” இதழ் இவரைக் கெளரவிக்கும் வகையில் “மு.பொ. சிறப்பிதழை” வெளியிட்டது.

2010இல் வடக்கு கிழக்கு மாகாண சபை அனுநார் விருது வழங்கிக் கெளரவித்தது.

2016 இல் தெகிவளை நகரசபை இவரது பணிகளைப் பாராட்டிக் கெளரவித்தது.

2016இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் துணைவெந்தர் உப்புல் திலா நாயக்கா அவர்களால் கெளரவிக்கப்பட்டார்.

ஞானம் சஞ்சிகையில் இவர் “மு.பொ. பக்கம்” என்ற தொடர் பத்தியை எழுதியதோடு சிறுகதை, கவிதை, கட்டுரைகளையும் எழுதி வந்துள்ளார்.

சமுத்துப்போர் இலக்கியம் தொடர்பாக இவருடனான கருத்தாடல் “ஞானம் போர் இலக்கியச் சிறப்பிதழி” இடம் பெற்றுள்ளது.

ஞானம் சஞ்சிகைக்கு இவர் அளித்த நேர்காணல் ஞானம் 196வது இதழில் வெளியாகியுள்ளது,

அரசு உயர் இலக்கிய விருதான “சாகித்தியரத்னா” விருதினைப் பெறும் மு.பொ.அவர்களைப் பாராட்டி, வாழ்த்துவத்தில் ஞானம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது.

↔ ↔ ↔

நால் :
சிபிக்குள் முத்து
ஏசிரியர்:
கி.வைஷ்ணவன்



அறிஞரும் கல்வி அமைச்சின் முன்னாள் வித்தியாதிபதியுமான அமரர் கி. வகையன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு “சிப்பிக் குள் முத்து” தமிழகத்தில் அமரர் கி. வகையன் நூற்றாண்டு வெளியீடாக வெளி யாகியுள்ளது.

கட்டுரைகளுக்குப் பொருத்தமான ஓவியங்களைப் பிரபல ஓவியர் பத்தமான வரைந்துள்ளார். கி.வகையன் அவர்கள் இலங்கை - தமிழக தமிழ், ஆங்கில இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் முன்னர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு இது.

இலங்கை தேசிய சுவடிகள் தினைக்களம் மற்றும் பொது நூலகங்களிலிருந்து தேடி எடுத்த கட்டுரைகளின் தொகுப்பான இந்த அரிய நூலில் தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் ஆகிய தலைப்புகளில் 64 கட்டுரைகளும் ஆங்கிலத்தில் 9 கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. 477 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இந்நாலை கி.வகையன் அவர்களின் புதல்வி திருமதி மங்களம் வாசன், தொகுத்துள்ளார்.

கி.வகையன் அவர்களின் நூற்றாண்டு கடந்த மேமாதம் தொடர்ந்தியிருக்கிறது. இதனை முன்னிட்டு இந்நால் வெளியாகியிருக்கிறது.

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் (அமரர்) க. சிவப்பிரிகாசம், வடமாகாண முதல்வர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், சிறைசாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீன் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் திரு. டி. எம். கவாமிநாதன் ஆகியோர் உட்பட பலர் கொழுப்பு நோயல் கலஹுரியில் கற்ற காலத்தில் இவர்களின் தமிழ் ஆசிரியராக பணியாற்றியிருக்கும் கி. வகையன் அவர்கள், தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியைச் சரியாகவும் பிழையின்றியும் எழுதவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பவர்.

இவர் 1960 இல் எழுதிய இந்திய தத்துவ ஞானம் நூல் பல பதிப்புகளைக் கண்டுள்ளதுடன் இலங்கை தேசிய சாகித்திய விருதும் தமிழ்நாடு அரசின் விருதும் பெற்றது.

சிப்பிக்குள் முத்து நூலின் பிரதிகளுக்கு சி.வி. விக்னேஸ்வரன், டி.எம்.கவாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர்.

சிப்பிக்குள் முத்து நூலின் பிரதிகளுக்கு பின்வருவோரைத் தொடர்பு கொள்ளலாம் : (லண்டன்) திரு. கஜேந்திரன்: +447 940 35 6863, (கண்டா) திரு. எஸ்.இராமச்சந்திரன்: + 416 356 7859 (அவஸ்திரேலியா) திருமதி மங்களம் வாசன் : 00 61 3 9898 44 69



கிளைகுரேன்டே பெய்ர்கொண்ட கருவாந்தி

சீரினாமைத் தமிழழகந்தன் தாய்போல் பேற்றிற்
தமிழகத்தின் முதல்வரானார் கலைகுரு பாக்டர்
சோராதே எழுதியவர் இன்னம் தொட்டே.

செந்தமிழ்த்தாய் கொண்டபெரும் பேரா மன்றோ!
பாராஞ்சு பொறுப்பேற்றும் எழுது கோளின்
பணிக்கோய்வு தாராதே தமிழே முச்சாய்
ஏராளம் ஏராளம் கிண்ணலும் கிண்ணலும்
எனும்பாங்காம் ஈடவர்க்கு யார்தா முண்டோ!

செம்மொழியாய்ச் செந்தமிழழு உலகேர் ஏற்றச்
செய்தபணி காலத்தால் அழிய மாட்டா
வம்முமைத்தி காலத்தோர் இன்றே போன்று
வரங்களும் பணியெண்ணில் போற்று வரகள்
தமிழிருக் குறுதியெண்ணார் தமிழாட் போர்க்குத்
தலைகளாய் நின்றுபணி செய்த தீர்
வெம்மைகளைத் தாங்கியேமுன் வெற்றிப் பாதை
வீநுடை பயின்றதிரு வெற்றிச் சான்றோன்!

'முனாகா னாவென்னும் சரை முத்தின்
முன்மொழிவு முத்தமிழை 'முனா' கூற
'கானாவின் பொருள்கலையைச் செப்பும் பெற்றோர்
காரணமாய்த் தேர்ந்தெடுத்தோ நாம மிட்டார்
தேனாகும் மு.கருணா நிதியின் பேச்சு
தெவிட்டாத அழுதாகும் அன்னாள் தாய்மன்
சேவனெயான்று தமுக்கி.மு.க) வென்னும் பேரால்
தீர்வாவவர் செந்தமிழே காலா கிற்றே!



- காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

முத்தமிழின் வித்தகன்பொன் முடியில் மன்னன்
முதறிகுன் தமிழ்த்தாயின் முதன்மைச் செல்வன்
ஏத்திசையில் வாழ்ந்தாலும் நாட்டால் வேறு
என்றில்லை மொழியாலே ஒன்று பட்டோர்
சொத்தானான் தலைவனவன் தமிழி னாத்தின்
தலைநிபிரப் பாடுட்டோன் தன்னே ரந்தோன்
நித்தியமாம் உலகுள்ள மட்டும் அன்னாள்
நற்புக்கோ அழியாது நிலைக்கு மாமே!

முறையைந்து முதல்வரளைத் தமிழ்நாட் டிற்கு
மக்களாங்கி காரமுடன் தேர்வு பெற்றோன்
குறையறிந்து சேவைசெய்யும் கொள்கை கண்டார்
காரணம்வே ரூண்டாமோ வாகை கொள்ளி
அறிவாற்றல் மிக்கவர்தம் மன்னின் மீதே
அழியாத பற்றாண்டோன் அனைபே ருக்கும்
முறையான உரிமைகளை வழங்கும் என்னம்
முற்றாகக் கொண்டிருந்த மக்கள் வேந்தன்!

என்னாட்டுக் குறுநிலத்து வீர மன்னன்
ஏற்றிகளாம் வெள்ளூய்வரை ஏற்றத் தீரன்
பண்டார வள்ளியளின் வாழ்வு தள்ளுளப்
புனினமெனத் தமிழ்கோத்துப் படைத்த விந்தான்
கண்ணலவர் மொழியென்ற கார ணத்தால்
காலியமாய்ச் செய்தேன்நான் மனம் கிழ்ந்தே
பொன்னான வரிகள்சில பொறித்து வாழ்ந்திப்
பாராட்டி ஊக்குவித்த பண்பார் குளைர்!

காலனுக்குப் பெறுக்காத கார ணத்தால்
கவர்ந்திட்டான் கருணாயொடு நிதியுங் கூட்டி
கூலத்தோர் தேம்பியழு நினைத்த பாங்கில்
நாயகளின் உயிர்பறிந்தான் நெநுநாள் காத்தே
காலத்தால் அழிக்கவெண்ணாப் புகுஞ்சா மத்தைக்
கொண்டகரு ணாநிதியின் தமிழ்த்தான் டென்றும்
நீலவாழுங் கடலுமுள்ள நாள்வ ரைக்கும்
நிலைத்திருக்கும் நல்லேர்தம் நெஞ்சுத் துள்ளே!



தமிழ்லி இருந்த நாட்டுய ஒலைக்கண் நால்கள் எவ்வாறு அழந்தன?

தமிழர்களது ஆடற்கலை எனப் போற்றப்படும் பரத நாட்டியத்தின் தொன்மையாது? எனப் பார்க்கும்பட்டது எமக்குத் தெரிவது சிலப்பதிகாரமே. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையில் வரும் பாடலுக்கும் இன்று நாம் ஆடும் பரதநாட்டியத்திற்கும் ஒர் அளவேனும் பொருத்தம் இருப்பதை நாம் காணலாம்.

பிண்ணயும் பிளையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகை அறிந்து கூத்துவரு காலைக்
கைட செய்தகை வாரத்தில் களைதலும்
வாரம் செய்தகை கைடையில் களைதலும்
பிண்ண செய்தகை லீடுலில் களைதலும்
ஆடல் செய்தகை பிண்ணயில் களைதலும்

கை முத்திரைகளை எவ்வாறு கையாளல் வேண்டும், ஒற்றைக்கை முத்திரை (இணையாகை + பிண்ணயை) இருகை இணைத் முத்திரை (இணைகை + பிணையல் கை) அவற்றைப் பற்றிய அறிவு. எப்பொழுது ஆழிக்கிர்காக்க காட்டல் வேண்டும்? எப்பொழுது எவ்வாறு பாடலின் பொருளை உணர்த்தப் பயன்படுத்தவேண்டும்.

இவை இன்றும் எமது பரதநாட்டியத்தில் பயன்படுத்தப்படுபவையே. இவற்றையெல்லாம் இன்று வடமொழியில் ஓசம்யுத கஸ்ததும், சம்யுத கஸ்ததும், என்றே கற்பிக்கப்படுகின்றன. எமக்கே உரித்தான பரதத்தில் வடமொழி ஆதிக்கம் எவ்வாறு உருவானது? நாட்டியத்தை விளக்கும் மிகப்பழமையான நூல் நாட்டுய சாஸ்த்ரியம். இதுவும் வடமொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்த்த மக்கள் எமது ஆடற்கலையின் மூலம் வடநாட்டினதே என்ற மயக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

இதுதவிர சிலப்பதிகாரத்தின் வேளிற்காதையிலே, கோவலன் தன்னைப் பிரிந்து சென்றபொழுது மாதவி தன் தோழியிடம் கொடுத்தனுப்பிய ஒலையை ஏற்கமறுக்கும் கோவலன், மாதவி தன்முன் ஆடிய எண்வகை வரிக்கூத்ததையும் கூறி அவள் ஆடல்மகள், அவனுக்குத் தெரியாத சாகசம் உண்டோ எனக் கூறுவது, அவள் என்னை மூற்றுவதற்குப் பலவகையாகக் கையாண்ட யுக்திகள் எனக் கூறுவது வரிக்கூத்து.

வரிகோலம் என்ற ஆடல் பெண்கள் காதலை வெளிப்படுத்த ஆடுவது. சிலப்பதிகாரத்தில் விபரிக்கப்படும் எண்வகை வரிகளும் இன்று பரதநாட்டியத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

ஞானியும் குழியும் கொவ்வையுங் கொண்ட
மாதர்வான் முகத்து மதையை நோக்கமொரு
காதலிற் தோன்றிய கண்கூரு வரியும்

நாட்டுய கஹாந்தி
கார்த்திகா கணேசர்



புயல்சமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக் கயல் உலாயித் திறித்ரும் காஸர் செவ்விலில் பாரு பொதி பவளம் திறத்து நிலை உதவிய நாகிள முத்தின் நகைநலம் காட்டு வருகென வந்து பேசுகென் போகிய கருநெநுங் கண்ணி காண்வரிக் கோலமும்

அந்திமாகல வந்ததற்கு இரண்கிச் சிந்ததீநாய் கூருமென் சிறுமை நோக்கிக் களிபுகர கிளவியும் மடலீன்ன நடையும் களிமயில் சாயலும் கரந்தென் ஆக்கி செருவேல் நெருங்கன் சிலதியர் கோலத்து ஒரு தனிவந்த உள்வரி ஆடலும்

சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் கலம்பெறா நுசம்பினன் காதல் நோக்கமொடு திறந்து வேறாய் என்சிறுமை நோக்கியும் புறத்து நின்று ஆயை புன்பு வரியும்

இத்தனை இருந்தும் எவ்வாறு வடமொழி எம் ஆடலில் புகுந்தது? இந்த மயக்கத்துக்கான காரணத்தை அறியப் புகுந்தால் தமிழகத்தின் வரலாற்றையே புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளது.

பல்லவர்கட்குமுன் தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிரர் பாளி பிரகிருத மொழியைப் பேசியவராகவும் சமஸ்கிருத மொழியை அரசகரும் மொழியாகக் கொண்டவராகவும் இருந்தனர். இவர்கள் தமிழை ஆதரியாதோர். மதத்தால் சமணம், பெளத்ததைப் பின்பற்றிய வர்கள். அதனால் உணர்வுகளைத் தூண்டும் வளித கலைகளான இசை, ஆடல் இவர்களால் ஒதுக்கப்பட்டதாகவே இருந்தன்னன.

ஐந்தாம் நூற்றாண் டில் பல் லவர் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இவர்களும் ஜென் மதத்தைத் தழுவியவர்களாகவே இருந்தனர். ஆனால் மகேந்திரவர்மனது மத மாற்றம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததுமட்டமல்ல, இது மாபெரும் கலாசார மாற்றத்தை ஏற்படுத்தியது. இவன் சைவ வைணவ மதங்களை ஆதரித்து வளர்த்துவந்தான். பல்லவர் காலத்திலேயே கோயில் கள் கட்டப்படுகின்றன. சிற்ப சித்திரகூடமான கோயிலிலே இசை முழங்க ஆடல் கோயில் கிரிகைகளில் முக்கிய இடம் பெறுகிறது. ஆடல் நங்கையரின் உருவங்கள் ஓவியமாகவும் சிற்பமாகவும் வடிக்கப்படுகின்றன. கோயில்சேவைக்கான பெண்கள் சேர்க்கப்படுகின்றனர். பல்லவர்களே முதலில் தேவர் அழயார்களென பெண்களை கோயில் சேவையில் இணைப்பதைக் காணலாம். இங்குதான் நாம் முதலில் தேவர் அடியார் எனப் பெண்களைக் காண்கிறோம்.

பல்லவர் காலத்திலேயே நாயன்மார்களும் ஆழ்வார்களும் நாடு பூராவும் சுற்றி கோயிலில் குடிகொண்டிருக்கும் தெய்வங்களின் புகழ் பாடினார்கள். புதிய புதிய கோயில்கள் கட்டப்பட்டன. அதனால் இசையும் ஆடலும் புத்துயிர் பெற்றன. அவ்வாறான கோயில்களில் தேவர் அடியார் எனப் பெண் கள் இறை சேவைசெய்தனர். நாயன்மார் சிவனைப்பாட, ஆழ்வார்கள் விட்டன்னுவின் பெருமையைப்பாட இசையும் ஆடலும் பக்தியின் ஓர் அங்கமாகிறது.

இதுவே பக்தி இயக்கம் என மாபெரும் சக்தியாக மக்களை தன்வயம் கவர்ந்தது. பக்தி இயக்கம் பல்வேறு பக்தி இலக்கியங்கள் தோன்றிவளர வழிவகுத்தது. வடநாட்டு இதிகாசங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இறைவன் மகோன் னத்த தைக் கூறும் புராணங்கள் தோன்றின. ஒவ்வொரு இட கோயில்களிலும் அந்த அந்த கோயிலுக்கான புராணக்கதைகள் உருவாக்கப்பட்டன. பக்தி இயக்கம், இதிகாசங்கள், புராணங்கள், தல புராணங்கள் உருவாக்குவதுடன் நின்றுவிட வில்லை. இறை புக்கூறும் புராணம் கோயில் கலைகளின் பொருளாயிற்று. அதனால் அன்றுவரை ஆடற்கலையின் நாயகராக இருந்த அரசன் பக்தி இயக்க காலத்தில் இறைவனாக மாற்றம் பெறுகிறான்.

சங்கப்பாடல்கள் அரசனின் புகழ்பாடன். ஆனால் பக்தி இயக்கத்தில் அவை இறைவனைப் போற்றி அவனது தெய்வாம்சத்தைக் கூறியன. சங்ககால அரசவிழாக்கள், வெற்றிவிழா, பிறந்ததினம் அத்தனையும் இறைவிழாக்கள் ஆயின். அரச பவனி திருஉலாவாகக் கோயில்தெய்வம் பவனி வரலாயிற்று.

இந்தக்காலகட்டத்திலே சமஸ்கிருதமொழி மிக வலுவுள்ள மொழியாக மாறுகிறது. கோயிலுக்குத் தேவையான நியமங்களும் ஆகமங்களும் சமஸ்கிருத மொழியிலேயே ஆக்கப்படுகின்றன. ஆகமங்கள் கோயில் கருமங்களை நிர்ணயிக்கலாயின. கோயில் கலைகளாகிவிட்ட இசையும் ஆடலும் சமஸ்கிருத மொழியிலேயே ஆக்கப்படுகின்றன. ஆடல் இசைக்கான நூல்களும் ஸமஸ்கிருத மயமாகின்றன.

களப்பிரர் காலத்திலே பல சங்கநூல் கள் அழிந்தன. அதையடுத்து மீதம் இருந்த நூல்களும் வடமொழி ஆதிக்கத்தால் கவனிப் பாரற்றனவாயின. கலைஞர் சமஸ்கிருதம் கற்றவர்களாகத் தம்மை உயர்த்திக்கொண்டனர்.

சமஸ்கிருதமொழி கோயில் களில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் ஆதிக்க மொழியாகவும் கற்றோர் மொழியாகவும்

மாறியது. கோயில்களில் பணிபுரிந்தோர் இம்மொழியைக் கற்றனர். கற்றோராக அன்று கருதப்பட்டோர் சமஸ்கிருத மொழியைத் தமதாக்கினர். அன்று கற்றோராக இருந்த வர் கள் இசை ஆடற் கலைஞருமாவார். இவர்களும் ஆரியமாக்கப்பட்டனர். அதுவே தேவபானையுமானது.

தமிழில் பாரம்பரியமிக்க ஆடற்கலைஞர் கூத்தர், விறலியர். ஆரியமயமாக் கலில் அதன் அர்த்தம் கீழ்நிலைப்பட்டோரைக் குறிக்கலாயிற்று. சமஸ்கிருத மொழிமூலம் ஏற்பட்ட ஆரிய வழக்கு கூத்து என்பது தாழ்ந்த அர்த்தம் உடையதாகவும் அதனைப் பயயில் வோர் சமூகத்தில் கீழ்நிலைப் பட்டோராகவும் கருதப்பட்டனர். வடமொழிகற்று கோயில் கிரிகைகளில் பங்குபற்றும் சமூகம் ஆடலுக்கு இட்டபெயரே நடனம், நாட்டியம் என்பன. இவர்கள் தெய்வத்துடன் இணைந்து மதிப்புக்குரியோர் ஆயினர்.

தமிழ் நூல்களை எழுதுவோரும் தாராளமாக சமஸ்கிருதம் கலந்தே எழுதுகிறார்கள். இவற்றைப் பண்டைய நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் அவதானிக்கலாம். இவ்வாறு செய்யாவிட்டால் தமக்கு அங்கீகாரம் கிடையாது எனவும் எண்ணி இருக்கலாம். இத்தகைய செய்கை ஆடற்கலை நூல்களில் மட்டுமல்ல மற்றைய துணைக் கலைகளான ஓவியம், சிற்பம், இசை நூல்களிலும் இடம்பெற்றன. இதற்கும் மேலாகத் தமிழ் நூல்கள் சமஸ்கிருத மொழிமாற்றம் பெற்றது. அவ்வாறான மொழி பெயர்ப்பு அரசு ஆதரவுடன் நடைபெற்றது. சமஸ்கிருதம் அரசுக்கும் மொழிமட்டுமல்ல தேவபானையாகவும் கருதப்பட்டதே இதற்குக் காரணமாயிற்று.

தமிழ் அரசர்கள் சமஸ்கிருத மொழியை ஆதரித்து அதை அரசு கரும மொழி ஆக்கியதுடன் நில்லாது பிராமணர்களையே தமது ஆலோசகராகவும் நியமித்தனர். மகேந்திவர்மன் வட இந்தியாவிலிருந்த ஶாத்வாஜ (Bharatwaja contra) கோத்திரத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பிராமணர்களை அழைத்துக் குடியேற்றினான் என அவனது காலக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. அரசு ஆதரவு பெற்ற பிராமணர்கள் கோயில்கொண்ட மூர்த்தியின் பெயர்களைத் தமிழிலிருந்து சமஸ்கிருதமாக்கினர்.

அடியார்க்கு நல்லார் - பக்த வத்சலம் அம்மையப்பன் - சாம்ப சிவன்

உடையான் - ஈஸ்வரன்

சொக்கன் - சந்தரன்

நடவரசன் - நடராஜன்.

மணவழகன் - கல்யாண சுந்தரன்

காலத்தின் ஒட்டத்திலே தமிழ் நூல்கள் சமஸ்கிருத ஆக்கம் பெறுகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழ் நூல்கள் வேண்டுமென்றே அழிக் கப்பட்டிருக்கலாம் என அறிஞர் Dr.S.ரகுராதன் கருதுகிறார். இந்தச் சூழலில்தான் தமிழ்நாடக நூலான பரதமும் சமஸ்கிருதத்திற்கு மாற்றம் பெற்றிருக்க வேண்டும். இவை யாவும் அரசு ஆதரவுடனேயே நடந்திருத்தல் வேண்டும்.

அடியார்க்கு நல்லார் தனது சிலப்பதிகார உரையில், ஆடலுக்கான இலக்கண நூல் பரதர் என்பவரால் எழுதப்பட்டதெனவும் குறிப்பி டுகிறார். ஆரிய மயமாக்கப்பட்ட பொழுது தமிழ் பரதம் வடமொழியான சமஸ்கிருதமாக மாற்றம் பெற்றுள்ளது.

சிலப்பதிகார அரங்கேற்று காதைக்கு விரிவான உரை எழுதுவதற்கு நாட்டிய நன்னூல் உதவியுள்ளது. இங்கு நடன ஆசான், இசைக் கலைஞர், வாத்தியக் கலைஞரின் திற்த்தை மட்டுமல்லாது அரங்க அமைப்பு வேறுபட்டநிலைகள் அசைவுகள் அபிநியம் என்பனவும் விளக்கப்பட்டுள்ளன. அருந்பத உரை ஆசிரியரும் அடியார்க்குநல்லாரும் உரை எழுதிய காலத்திலே சில நூல்கள் கிடைக்கப்பெற்றன. பல ஆழிந்துவிட்டதாக அவர்கள் மூலம் அறிகிறோம். புறநாரை, புறங்குறுக்கு, எனப் பல இசைவிளக் கநால்கள் தொலைந்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளார்கள். நாரதர் என்பவரால் எழுதப்பட்ட ணஞ்சார்த்தியமும் அகப்படவில்லை. உரையாசிரியர்கள் முறுவல், சயந்தம், முணநூல், செயித்தியம் என்பனவற்றின் சில பகுதிகளை தாம் கண்ணுற்றதாகக் கூறுகின்றனர்.

அகழ்வு ஆய்வாளர் நாகசவாமி நாட்டிய சாஸ்திரம் தமிழிலே இருந்துள்ளது. அதே போன்று தமிழரால் போற்றப்படும் அகஸ்தியர் பரதநாட்டிய சாஸ்திரம் போன்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அகஸ்தியரின் நூல் பரதரின் நூலிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என நாம் அறியமுடியவில்லை. எனவும் கூறியுள்ளார்.

மேலும் தமிழ் இசைக்கு யாழ் மூலம் ஒப்பற்ற தொண்டாற்றிய விபுலானந்த அடிகளாரின் ஆய்வின்படி “தமிழில் பரதம் என்றொரு நூல் இருந்தது. அரசு குமாரரும் பரத குமாரரும் என அரசரோடு உடன் வைத்தோதிய பரதர்குலம் தமிழுக்குரியது. அக்குலத்தில் ஒருவர் தமிழில் பரதத்தை செய்தார் எனக் கொள்ளுதலில் நேர்ந்த இழுக்கென்ன என்போம்” என வினவு கிறார்.

தமிழகம் ஆரியமயமாக்கப் படும்பொழுது தமிழில் இருந்த நாடகத் தமிழ் நூல்கள்

தேவாரர்று அழிந்தொழிந்திருக்கலாம். அல்லது அறிவுச்செல்வம் யாவுமே வடக்கிலிருந்தே வந்தது என்ற மாயையை மக்களிடம் பரப்ப வேண்டும் என்பதற்காக அழிக்கப்பட்டிருக்கலாம். பேராசிரியர் சிவத்துமிகி அவர்கள், “தேவாரங்கள் சிதம்பரத்தில் மீளக்கண்டுபிடிக்கப்பட்டமை பற்றிய ஜத்கங்களை நோக்கும்பொழுது அரசு உதவியும், தலையீடும், இல்லாதிருந்திருப்பின் இப்பாடல்களின் பாடங்கள் மீட்கமுடியாத வகையில் அழிந்திருப்பது தின்னம்” எனவும், மேலும் அவர் கூறுவது “கோயில் கிரிகைகள் அத்தனையும் சமஸ்கிருத மொழியில் நடைபெற்றதால், பொதுமக்களை கோயிலுடன் இணைப்பதற்காகவே தேவாரம் மீள்கண்டுபிடிப்புக்கு காரணமாகிறது.” என்கிறார்.

ஆனால் நாடகத்தமிழ் நூல்களுக்கு அத்தகைய தேவை கிடையா. தெய்வப் பாக்களான தேவாரத்தை மறைப்பவர்கள் நாடகத்துமிழ் நூலை ஒரித்துவைப்பதை விடுத்து அழித்திருப்பர் எனத் தோன்றவில்லையா?

என்றோ தொடங்கிய ஆரியமயமாக்கம் இன்றும் தொடர்கிறது ஆரியமொழியே தம்மை பாரம்பரிய கலைஞரில் இருந்து வேறுபடுத்த உதவும் என்ற நம்பிக்கையுடையோர் நடாத்தும் நிறுவனங்களில் கற்றவர்கள் சமஸ்கிருத மொழியிலேயே சிறுவர்முதல் பல்களுக்கு கழகம் தொட்டு கற்பித்துவரும் பரிதாபம் நடைபெறுகிறது. தேடி அறிய விரும்புவோருக்கு தமிழில் நூல்கள் சில கிடைக்கின்றன. அறிஞர் உ.வே.சாமிநாத ஜயர் பல நூல்களை கவடியில் இருந்து அச்சேற்றியவர். அந்த மகான் சேகரிப்பில் தமிழ்நாடக நூல்கள் சில உண்டு. அவ்வாறு அவர் சேகரிப்பில் தமிழ் அபினியத்ரப்பணம் என்ற நூலும் உண்டு. வட மொழி கலோகங்களை மனனம் பண்ணாது எமது மொழியிலேயே நாம் அதைக் கற்கலாம் அல்லவா?

தமிழ்மொழியில் இசை நாடக (அன்று ஆடியே நடிக்கப் பெற்றன) நூல்கள் இருந்துள்ளன. உரை எழுதப்பட்ட காலத்திலே சில நூல்கள் அழிந்துவிட்டன. புறநாறை, புறங்குறுக்கு ஆகியவை அழிந்து விட்டதாக உரையில் குறிப்பிட்டுள்ளனர். நாரதரால் எழுதப்பட்ட பஞ்சபாரதியம் தொலைந்துவிட்டது. தென்னகத்து அறிஞர் அகஸ்த்தியர் எழுதியது நாட்டிய சாஸ்த்திரம். உரையாசிரியர்கள் இவற்றின் சில பகுதிகளை தாம் கண் னுற்றாக எழுதியுள்ளனர். இவை தவிர மறுவல், சயந்தம், செயித்தியம் போன்ற நூல்களின் சில பகுதியேனும் கிடைக்கப்பெற்றுள்ளன. அகஸ்த்தியரின் மாணாக்கரான சிகண்டி

எழுதிய இசை நுணுக்கம், யமலேந்திரரின் ஸிந்திரகாரியம், மதிவாணரின் நாடக தமிழ் நூல் எனப் பல நூல்கள் தமிழிலே இருந்துள்ளன என அகழ்வாய்வாளரும் பல நூல்களை எழுதி நாடகக்கலையிலும் ஆய்வு செய்தவருமான R. நாககவாமி எழுதியுள்ளார். பஞ்சமாபி மிக அண்மைக்காலத்தில் பலகஷ்டங்களையும் தாண்டி எமக்குக் கிடைத்துள்ளது. இந்தால் மூலம் எமது ஆடல் அன்றைய காலத்தில் எவ்வாறு ஆடப்பட்டது என ஓர் அளவேனும் அறிய முடிகிறது. இந்தாலை ஆக்கியோர் அறிவானர் ஆவார்.

“அருங்கடைச் சங்கம் இருந்தோர் யாரெனில் சிறுமேதாவியர், சேந்தம் புதனார் அறிவுடைஅரனார், பெருங்குன்றார்க் கிழார் யாடல் சான்ற் தீன்திருமாறன்”

‘அறிவுடைஅரனார்’ என்பதே அறிவா ணரைக் குறிப்பதாகும் இதன்மூலம் அவர் கடைச்சங்கத்தைச் சார்ந்தவர் என அறிய முடிகிறது.

12ஆம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியபோது கைத்தநால் கிடைக்கப்பெறவில்லை பெயரை மட்டுமே அறிந்தோம் என அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டிருந்தார். இருந்தும் அண்மைக்காலத்தில் இது கிடைக்கப்பட்டமை வியப்புக்குரியதே. மிகப்பழமையான நூல் இது. இந்தாலின் ஏட்டுச்சவடியில் காணப்பட்ட எழுத்து வடிவம் மற்றும் ஒலி வடிவம் இவற்றைக் கொண்டு இது பழமையான நூல் எனக்கொள்ளலாம் என Dr.S.Rகுருாமன் கூறுகிறார். நூலை ஆக்கியோர் பெயர் சாத்தனார். கூத்தனுரைச் சேர்ந்தவர். இவர் தொல்காப்பியர் காலத்தவராக இருத்தல் வேண்டும் என்பது அறிஞர் துணிபு.

மற்றைய நூல்களுடன் ஒப்பிடும்போது யரதசீனாபதியம் மிகப்பிற்பட்ட காலத்தைச் சேர்ந்ததே. இந்தாலை ஆக்கியோர் ஆதிவாயிலார். இவரது பாடலை நோக்குமிடத்து 9ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டிற்கு உட்பட்டவராகக் கருதலாம். இப்பொழுது கிடைத்துள்ள ‘பரத சேனாபதியம்’ உரை ஆசிரியர்கள் குறிப்பிட்ட ‘பரத சேனாபதியம்’ அல்ல. இவை தவிர யதகுடாமனி, மகாபாரதகுடாமனி என்ற நூல்களும் உண்டு. இவை மிகமிகப் பிற்பட்ட காலத்தவையே.

இவற்றை எழுதுவதன் நோக்கம் எமது ஆடல் இசைக்கலைஞர்கள் தமிழில் எமது மூலத்தைத்தேடி கற்றுணர்வார்கள் என்ற எண்ண மேயாகும்.

↔ ↔ ↔

நூலியம்

சிறுக்கதை



உ.நி.சார்



இது ஒர் அந்தி மாலைப் பொழுது. வெய்யிலின் அகோரம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவரின் உடல் தளர்ந்திருந்தது. கை, கால்கள் பலவீனமுற்று, கண்களும் குழி விழுந்திருந்தன. நிறம் மங்கிய வெள்ளை நிறச்சாரம் ஒன்றையும் அதற்கு மேலால் கைகள் நீட்ட மஞ்சள் நிற ஷர்ட் ஒன்றையும் அவர் அனிந்திருந்தார்.

தலையில் தொப்பியொன்றும் இருந்தது. தாடியும், மீசையும் அடர்ந்து வளர்ந்திருந்தன.

பாதையில் வந்து போய்க் கொண்டிருந்தவர்களுக்கு, ஊருக்கு ஒரு புதிய மனிதராகவே அவர் தென்பட்டார். எனினும் அங்கு நடமாடிக் கொண்டிருந்த மனிதர்களுள் ஒரு சிலரைப் பற்றிய சிறிய ஞாபகம் அவருக்குள் இருக்கவே செய்தது.

“நானும் இந்த ஊரை உட்டுப் பெய்த்து இருபத்தஞ்சு வருஷங்கள் கடந்து பெய்த்தீக்கும். இந்த பகுதில் எவ்வளவு மாத்தங்கள் நடந்திருக்குது. தென்னந் தோட்டங்களும், றப்பர் தோட்டங்களும், வயல் வெளிகளும் ஈந்த எடமெல்லாத்திலையும் மனிஷர் ஊடு வாசல்கள் கட்டிக் கொண்டு ஈக்குறாங்க. ஏன்ட ஊட்டுக்கும் என்ன நடந்திருக்குதோ தெரியா? பெய்த்துத்தான் பாக்க வேணும்.”

அவ்வாறு தனக்குள் கதைத்தவாறு நடந்து வந்த அந்த மனிதன் தனது வீடு இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்.

“எங்க? ஏன்ட ஊட்டக் காண இல்லயே? ஊட்டுக்குப் பதிலா அந்த எடத்துல கடையொண்டல்லவா ஈக்கு? நான் வழி தவறி வந்துட்டேனோ?”

அவர் தனக்கு ஏற்பட்ட வியப்பில் சற்று முற்றும் நோட்டமிட்டார்.

“இல்ல, இல்ல எனக்கு வழி தவற இல்ல. அது ஈக்கே முச்சந்தி. முச்சந்திக்குப் பக்கத்துல ஈந்த புளிய மரமும் அது ஈக்கே. சரி, சரி இந்தக் கடைக்குப் பெய்த்து விசாரிச்சிப் பாத்தா எல்லாத்தயும் அறிஞ்சி கொள்ள ஏழுமாயீக்கும்.”

“அஸ்ஸலாமு அலைக்கும் தம்பி.”

“வாய்க்குமுல்லஸலாம் நானா, வாங்கோ, என்ன சரி சாமானுகள் வேணுமா?”

“இல்ல தம்பி இல்ல. எனக்கு சின்னத் தகவல் ஒண்டு தேவ. அதுதான் இது....”

“நானா கேளுங்கோ, எனக்குத் தெரிஞ்ச தகவல் ஒண்டாக ஈந்தா நான் செல்லுறேன்.”

“தம்பி, என்ன சரி கொற நெனச்ச வாணாம். இந்த எடத்துல முந்தி ஒரு ஊடு ஈந்திச்சிது. அந்த ஊட்ட இப்ப காண இல்லயே. அந்த ஊட்டுக்கு என்ன நடந்திச்சிது? அந்த ஊட்டு ஈந்தவங்க எங்க பெய்த்திட்டாங்க?”

“நானா நீங்க இது எங்க ஈந்து வார்ங்க?”

“தம்பி நான் அதுப் பெறகு செல்லுறேன். அதுக்கு மொதல்ல எனக்கு தண்ணி ஒரு கிளாஸ் குடிச்ச ஈந்தா நல்லாயீக்கும்.”

“சரி, நானா சரி. நின்டிட்டே பேசிக் கொண்டு நிக்குறீங்க. அந்தப் புட்டுவத்து இங்கால போட்டு உக்காருங்கோ. நான் பெய்த்து ஒங்களுக்கு ஒரு தண்ணி எடுத்திட்டு வாறேன்.”

வந்தவர் அங்கிருந்த கதிரையொன்றை எடுத்து வைத்து உட்கார, கடை உரிமையாளர் தண்ணீர் கிளாஸ் ஒன்றை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார். அதை நன்றிப் பெருக்குடன் வாங்கிக் குடித்த அவர் கதிரையில் நன்கு சாய்ந்தவாறு உட்கார்ந்து கொண்டார். தண்ணீரைக் குடிக்க அவரின் முகத்தில் இருந்த களைப்பு சற்று நீங்கி, பிரகாசமொன்று தென்பட ஆரம்பித்தது.

“சரி நானா, இப்ப செல்லுங்கோ, நீங்க எங்க ஈந்து வார்ங்க?”

இங்கே உண்மையைச் சொல்லுவது தனக்கு ஆரோக்கியமாக இருக்க மாட்டாதென நினைத்த அவர் பொய்யொன்றைச் சொல்லி, தனக்குத் தேவையான தகவலைப் பெற்றுக் கொள்ளவே முயற்சி செய்தார்.

“தம்பி, நான் இது கொழும்புல ஈந்துதான் வந்தீக்குறேன்.”

“சரி நானா, சரி. இப்ப கொஞ்சத்துக்கு முந்தி எனக்கிட்ட ஒரு தகவல் கேட்டங்களே, நான் நென்ச்கறேன் அது ஆயிஷா தாத்தா ஈந்த ஊட்டப் பத்தித்தானாயீக்கும்.”

“தம்பி, நீங்க சரி. இந்த எடத்துலாந்த அவட ஊட்டுக்கு என்ன நடந்திச்சிது? அவ இப்ப எங்க ஈக்குறா? அவவ சந்திச்சுட்டுப் போக்கதான் நான் இது வந்தீக்குறேன்.”

“நானா, இருபது, இருபத் தஞ் சு வருஷங்களுக்கு முந்தி அவட புருஷனுக்கு பைத்தியம் வந்தத்தால், அவட தம்பிமார் அந்த மனுசன புடிச்சி எடுத்துக் கொண்டு பெய்த்து, அங்கொட ஆஸ்பத்திரியில உட்டுட்டு வந்துட்டாங்க என்டு கேள்விப்பட்ட டோம். அதுக்குப் பெறகு கொஞ்ச நாளியில அவர் மௌத்தாப் போனதாக ஊரெல்லாம் கத அடிப்படிச்சது. அவர்ட மையத்த இங்க ஊருக்கு கொண்டு வர இல்ல. கொழும்புலேயே அடக்கம் செஞ்சி போட்டு வந்திட்டாங்க போல. அதுக்குப் பெறகு ஆயிஷா தாத்தா இத்தா ஈந்தா. கூட்டம் குடும்பத்தார் சேந்து ஏழு கத்தங்களுயும் செற்பாகக் குடுத்து முடிச்சாங்க. அதுக்குப் பெறகு அவ இந்த எடத்துல ஈந்த ஊட்டியும், காணியையும் எங்கட வாப்பாவுக்கு வித்துப் போட்டு, வேற ஒரு காணி வாங்கி

அதுல ஒரு ஊட்டக் கட்டிக் கொண்டு அங்க குடிபெயித்திட்டா.”

“தம்பி, அவ இப்ப ஈக்குற எடம் எங்க எண்டு செல்லுங்களே.”

“நானா, இதே ரோட்டுல கொஞ்சத் தாரம் போக்குள் வலது கைப்பக்கமா அவட மகண்ட ஊடு ஈக்கு. அந்த ஊட்டுலதான் அவ இப்ப ஈக்குறா. அவ இப்ப பெரிய சீமாட்டி.”

“தம்பி, அந்த ஊட்ட நான் எப்பிடிக் கண்டு பிடிச்சிக் கொள்வேன்?”

“நானா, அந்த ஊட்ட ஓங்களுக்கு மிச்சம் லேசாக் கண்டு புடிச்சிக் கொள்ளலாம்.”

“அதெப்படி லேசாக் கண்டு புடிச்சிக் கொள்ளலாம் எண்டு செல்லுறிங்க?”

“நானா, ஆயிஷா தாத்தாட மகன் இப்ப ஒரு டொக்டராகி ஈக்குறாரு. அதனால் அவர்ட ஊட்டு முன்னுக்கு ஹபீப் மெடிகல் சென்டர் எண்டு ஒரு பெரிய போர்ட் ஈக்கும். அதை வச்ச ஓங்களுக்கு அந்த ஊட்ட லேசாக் கண்டு புடிச்ச ஏழுமாக ஈக்கும்.”

“அப்ப ஜூம்சிக் ஒரு டொக்டராகிட்டாரா? கேக்கவும் சந்தோசமா ஈக்கு.”

“அது சரி, நீங்க தாரு. ஓங்களப் பத்தி எதுவுமே செல்ல இல்லயே?”

“ஆயிஷா தாத்தாவ மிச்சம் காலமா எனக்குத் தெரியும். சரி தம்பி, நான் அப்ப பெயித்துட்டு வாரேன். வரக்குள்ள நான் அந்த விஷயங்கள ஓங்களிட்ட செல்லுறேன்.”

என்றவாறு அவர் கடையை விட்டு வெளியே வந்தார்.

“நான் இப்ப என்ன செய்ய?, ஆயிஷாவப் பாக்கப் போவோமா? இல்ல வந்த வழியே திரும்பிப் போவோமா? திரும்பி போவதாக



பகிர்வோம்....

ஆழும் தமழும்

தமக்கிருந்த தமிழிலக்கண புலமையால் இலக்கணக் கொட்டர் என்று சிறப்பித்து அழைக் கப்பெற்ற முருகை யண்டிர் (1829-1900) யாழ்ப் பாணத்திலும், தமிழ்நாட்டின் பல பாகங்களிலும் வசித்து தமிழ்ச் சேவை செய்தவர். இவரது கவிதையை வியந்து கும்பகோணம் வைத்தியநாத தேச்கர் அவர்கள் “தொழு தமிழ்ச்சொன்மா தொலைவன் ரீப் பொழுமுறை” என்று சிறப்பித்துக் கூறியுள்ளார்

ஏது செய்ய சொல்லுவார்கள்

நானாக நான்றின்றேன்
எந்தம் வின்னவைம்
ஒவன்று கேட்கவும்
என்ன வெந்றுங்கவில்லை

உறவுகள் வருவார்
இழவுந்து கைகாடுப்பார்
நன்பர்கள் நாடிவந்து
நம்பிக்கையாய் உதவிசெய்வார்
என்ற கனவுவில்லை

இருவுபல் சஞ்சரித்து
தூங்கிக் கிடக்கவில்லை.
வாழ்நாளை ஒருவாழமுதும்
தொலைத்து அழுவதில்லை

இயன்றமட்டும்
வறுவைச் சிலுவையிலை
நோன்குமந்து நடைநடந்தேன்
துயர் முன்முடிகள்
துழைத்துக் குருதிசிந்த
துவழாது நிமிர்ந்தமுந்தேன்.

காலங்கள் வெல்லவ்யா
வெற்றிக்கனி என்கையை
யற்றி முத்தமிட
வேதனைகளால்லாமே
தூராகப் பறந்தோ
நானாக நாவனமுந்தேன்
நகைத்த உறவுகள்முன்
நட்புகளின் முன்
நானோர் புதிரானேன்.

வீழ்ந்து கிபந்தபோது
வேதனையில் வொந்தபோது
கானாத மனிதர்கள்போல்
கனநடை யின்று சௌந்ற
அறியாதமுகங்கள் கூட
அருளினிலை வந்து நின்று
விதவிதமாய் உறவு முறை
விதந்துரைத்து தமுவிக்கொன்டார்.

யொய்யாக நடிக்குமிந்த
போவிக்களை இளங்கண்ட
என்னுள் நகைக்கிள்றேன்
வேறு..
ஏதுசெய்யச் சொல்லுங்கள்!

அந்தாலும் நான் எங்க போக? சரி, வந்ததும்
வந்ததாச்சு. ஜெம்சித்ட மொகத்தச் சரி
பாத்து ரெண்டு வார்த்த அவரோட பேசிட்டு
போவோம்.”

மிகவும் களைப்படைந்திருந்த அவர்
ஆயிஷாவின் வீட்டை நோக்கி நடக்கத்
தொடங்கினார். சிறிது தூரமாக இருந்தாலும்
அந்தத் தூரத்தை நடந்து செல்வது கூட
அவருக்கு மிகவும் சிரமமாகவே இருந்தது.

“அந்தா ஈக்கு ஹபீப் மெடிகல் சென்டர்.”

அவர் அந்தக் கட்டிடத்தை அடைந்து
உள்ளே நுழைந்தார். டாக்டரின் சிகிச்சை
அறைக்கு முன்னால் டாக்டர் ஜெம்சித்
உள்ளே இருப்பதாகக் குறிக்கும் சிறிய
பெயர்ப்பலைகை இருந்தது. வந்தவருக்கு
அதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது.
அப்போது அவ்விடத்துக்கு ஒரு தாதி வந்தாள்.

“அங்கில் மருந்து எடுப்பதாக இருந்தால்
தயவு செய்து நம்பர் ஒண்டை எடுத்து வைத்துக்
கொள்ளுங்கோ.”

அதன்படி அவர் நோயாளர்களுக்காக
வைக்கப்பட்டிருந்த இலக்கங்களில் ஒன்றைப்
பெற்றுக் கொண்டார். அதில் இருபத்து
மூன்று என்ற இலக்கம் குறிக்கப்பட்டிருந்தது.
பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்துப்
பார்த்ததில் இருந்து பதினெட்டாம் இலக்க
நோயாளி உள்ளே இருப்பதாக அறிந்து
கொண்டார். அது அவருக்கு ஒரு வகையில்
ஆறுதலை அளித்தது. அதன் பிறகு அவர்
தான் உட்கார்ந்திருந்த கதிரையில் நன்கு
சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். உள்ளே
குளிருட்பப்பட்டிருந்ததால் களைப்படைந்திருந்த
அவரது உடலுக்கு அது இதமாக இருந்தது.

சற்று நேரத்தில் தாதி இருபத்து மூன்றாம்
இலக்கத்தை அழைக்க, அவர் எழுந்து உள்ளே
சென்றார். அங்கே டாக்டர் ஜெம்சித் சொகுசான்
ஒரு கதிரையில் அமர்ந்திருந்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும்.”

“வஅலைக்குமுஸ்ஸலாம், மாமா, வந்து
உக்காருங் கோ. ஒங்களுக்கு இருக்கிற
வருத்தங்கள் இப்ப சொல்லுங்கோ.”

“மகன், நான் ஒங்களிடம் மருந்து எடுக்க
வர இல்ல.”

“என்ன? மருந்து எடுக்க வர இல்லயா?
அப்ப என்னத்துக்கு எண்ட நேரத்தப் பாழாகக்
வந்தீங்க?”

“மகன், ஒங்களோட ஒரு முக்கியமான
விஷயம் கதச்சிற்றத்துக்கு ஈக்கு. அதுதான்
நான் இது...”

“மாமா எனக்கு மிச்சம் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கிறத்துக்கு இருக்கு. அதனால் தயவு செய்து இங்க இருந்து போயிடுங்கோ.”

“மகன் நான் மிச்சம் தூரத்துல ஈந்துதான் இது வந்தீக்குறேன்.”

“நற்ஸ் இங்க வாங்க. இந்த மாமாவ வெளியே கொண்டு போய்விடுங்க.”

“மகன் ஒங்களுக்கு என்ன புறந்தள்ள ஏழா. இந்தக் கட்டடத்துக்கு முன்னால் ஈக்குற போட்பலகயில் கலாம் மெடிகல் செண்டர் எண்டு பெயர் போட்டு வச்சீக்குரிங்க. அந்தக் கலாம் நான்தான். அதைக் கேக்க ஒங்களுக்கு ஒரு புதினமாக ஈக்கும். ஆனா நான்தான் ஒங்கட வாப்பா அப்துல் கலாம்.”

தனக்கு முன்னால் வந்து அமர்ந்து கொண்டிருப்பவரின் உடல் தளர்ந்திருந்தாலும் அவரின் கூர்ந்த பார்வையும் திடமான சொற்களும் டாக்டருக்கு ஒரு சவாலாகவே இருந்தன.

“மாமா, ஒங்களுக்கு என்னமாவது மனநலம் சரி இல்லயா? எண்ட வாப்பா எவளவோ காலத்துக்கு மொதல்ல மெளத்தாப் போயிட்டாரு. இப்ப நீங்க வந்து ‘நான்தான் ஒங்கட வாப்ப’ எண்டு சொல்லுறிங்க. நான் இதெல்லாத்தயும் எப்பிடி மாமா நம்புவேன்?”

“மகன், ஒங்கட வாப்பா மெளத்தாப் போக இல்ல. இங்க ஏண்ட ஜெடின்டிகார்ட் ஈக்கு. அதை எடுத்துப் பாருங்க.”

வந்தவர் நிறம் மங்கிய ஒரு அடையாள அட்டையை டாக்டருக்கு முன்னால் வைக்க அவர் அதை எடுத்து நோட்டமிட்டார்.

“இதென்ன கரச்சல்டா இது?”

மங்கிய எழுத்துக்களில் மொகமட் இஸ்மாயீல் அப்துல் கலாம் என அந்த அடையாள அட்டையில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

“மாமா, ஒங்கட உருவத்துக்கும் இந்த ஜெடின்டிகார்ட்டை இருக்கிற உருவத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. அதனால் இந்த ஜெடின்டிகார்ட்டை இருக்கிற ஆள் நீங்கதான் எண்டு நான் எப்பிடி ஏற்றுக் கொள்வேன்.”

“மகன், ஒங்கட மாமாமார் ஒங்களுட்ட ஈந்து என்னப் பிரிச்சி வச்ச நேரம் நீங்க ஒரு சின்னப் புள்ள. அதால் ஒங்களுக்கு என்னப் பத்தி ஞாபகம் எதுவுமே ஈக்க வாய்ப்பில்ல. ஒங்கட உம்மாவ இங்க வரவழையுங்கோ. அவ என்ன அடையாளம் காணுவா.”

அதற்கு இணங்கிய டாக்டர் ஜெம்சித், தனது

சிற்றுரையியர் ஒருவரை அழைத்து, உடனே வந்து தன்னை சந்திக்குமாறு தனது தாயாருக்கு அழைப்பொன்றை அனுப்பிவைவத்தார். அதன் பிறகு அங்கு வந்திருந்தவரை தனது ஒய்வு அறைக்கு அழைத்து வந்து, அங்கே அமர வைத்துவிட்டு, மீண்டும் மருந்தகத்துக்கு வந்து தனது பணியில் ஈடுபட்டார்.

சற்று நேரத்தில் ஆயிஷா, டாக்டர் ஜெம்சித்தின் மருந்தகத்துக்கு வந்து சேர்ந்தாள். அப்போது அவர் ஒரு நோயாளியை பரிசோதித்துக் கொண்டிருந்தார். அது முடியும் வரை காத்திருந்த ஆயிஷா தனது மகனிடம் வந்தாள்.

“உம்மா கொஞ்ச நேரத்துக்கு முந்தி ‘நான்தான் ஒங்கட வாப்பா,’ எண்டு செல்லிக் கொண்டு ஒருத்தர் எனக்கிட்ட வந்தார். அவர் சென்ன விஷயங்கள் மொதல்ல நான் நம்ப இல்ல. ஒடனே அவர் தண்ட ஜெடின்டிக்கார்ட்டை எடுத்து எனக்கு முன்னால் வச்சார். அதுல அவர்ட பெயர் மொஹமட் இஸ்மாயீல் அப்துல் கலாம் எண்டு ஈந்திச்சிது. என்னால் அவர் அடயாளம் காண முடியாது எண்டு நான் செல்ல, அவர் ஒங்களக் கூட்டி வரச் செல்லி எனக்கிட்டச் சென்னார். அவர்ட கரச்சல் பொருக்காமத்தான் நான் ஒங்கள இங்க வரவழூச்சேன்.”

இவற்றைக் கேட்க ஆயிஷாவின் கைகால் கள் பதற ஆரம்பித்து விட்டன. நா தடுமாறத் தொடங்கிவிட்டது.

“மகனே என்னத்தென் இதெல்லாம்? யா அல்லாஹ்! அவர் இப்ப எங்க ஈக்குறார்?

“உம்மா, ஆத்திர, அசவரப்படாம் மெதுவா என்னோட வாங்கோ. அவர் அங்கால ஏண்ட ரூம்லதான் ஈக்குறார்.”

ஆயிஷா தனது முக்காட்டை நன்கு இழுத்து தனது தலையையும், உடலையும் மறைத்த வண்ணம் டாக்டர் ஜெம்சித்தைப் பின்தொடர்ந்து சென்றாள். அங்கே உட்கார்ந்திருந்தவர் தனது தளர்ந்த கண்களை நன்கு ஏற்றி மிக்க ஆவலுடன் ஆயிஷாவை நோக்கி நின்றார்.

“ஆயிஷா, அஸ்ஸலாம் அலைக்கும். மகனுக்கு என்ன அடயாளம் காண முடியாது எண்டு செல்லிட்டாரு. ஒனக்காவது என் அடயாளம் காணக் கூடிய நெலயில் நான் ஈக்குறேனா எண்டு எனக்குத் தெரியாது? நீ அவசரப்படத் தேவ இல்ல. ஆற் அமர பாத்துக் கேட்டுச் சென்னாப் போதும். நீ என் இனம் கண்டா எனக்கு அது ஒரு ஆறுதலா ஈக்கும். நீ இல்ல எண்டு சென்னா அடுத்த நிமிஷமே நான்

இங்க ஈந்து வந்த வழியே பெயித்திடுவேன்.”

ஆயிஷாவுக்கு அவரின் தோற்றமும் பேச்சும் மிக்க சஞ்சலத்தைக் கொடுத்துவிட்டது. அவள், அவரை நன்கு கூற்று நோக்கினாள். அப்போது அவரது வலது கண் புருவத்தில் இருந்த மச்சத்தை அவள் கண்டு கொண்டாள்.

“மகனே இது ஒங்கட வாப்பாதான். நான் என்ன பாவும் செங்கிட்டேன். யாஅல்லா நீ என்ன இப்பிடிச் சோதிச்சிறாயே?”

அவள் தனது மகனைக் கட்டிப் பிடித்தவாறு அழுது புலம்பத் தொடங்கிவிட்டாள். அதைக் காண அங்கு நின்ற தந்தை, மகன் இருவரது கண்களும் கலங்க ஆரம்பித்துவிட்டன.

வந்திருப்பவர் தனது தந்தைதான் என தாய் இனங்கண்டு கொண்டதனால், டாக்டர் ஜூம்சித் அப்துல் கலாமிடம் வந்து, அவரது இருகரம் பற்றி, சலாம் கூறிக் கொண்டு முஸாபஹாச் செய்து கொண்டார்.

“வாப்பா, நான் ஏதாவது தவறு செய்திருந்தா என்ன மன்னிச்சிக் கொள்ளுங்கோ.”

“மகனே, தாயும் தகப்பனும் எப்போதும் தங்கட பிள்ளை மன்னிச்சிக் கொண்டேதான் ஸப்பாங்க.”

“உம்மா, எங்களைப் பிரிஞ்சிஸந்த வாப்பா எப்பிடியோ எங்களத் தேடிக் கொண்டு திரும்ப இங்க வந்தீக்குறாரு. அதால நாங்க அல்லாவுக்கு நன்றி செல்லிக் கொள்வோம். உம்மா, வாப்பா இங்கயே ஈக்கட்டும். நீங்க வாப்பாவோட பேசிக்கொண்டு இறீங்கோ. நான் ஏண்ட வேலை முடிச்சிட்டு அவசரமா வந்துடுறேன்.”

அதன்படி மீண்டும் மருந்தகத்துக்கு வந்த ஜெம்சித் தனது பணியை ஆரம்பிக்க, வெகு காலத்துக்குப் பிறகு தனது மனைவியைச் சந்தித்த அப்துல் கலாமுக்கு அவனுடன் கதைப்பதற்கு அதிக விடயங்கள் இருந்தன.

“ஆயிஷா, அல்லா மனிஷர் பல மாதிரி சோதிச்சுறான். எங்களுக்கு நடந்ததும் அல்லாட சோதனையொண்டு எண்டு நாங்க எடுத்துக் கொள்வோம். அது எதுவாயீந்தாலும் நானும் இல்லாத நெலயில் நீ ஜெம்சித்த படிப்பிச்சி ஒரு டொக்டராக்கி ஈக்குறாய். இது எனக்கு ஹொம்பச் சந்தோஷமா ஈக்கு. நீயும் சந்தோஷமா ஈக்குறாய்.”

“ஏண்ட சந்தோஷத்தப் பத்திப் பேசுற்றிக் கீங்க பட்ட துண்பம் துயரத்தப் பத்தி ஒண்டுமே பேச இல்லயே.”

“ஆயிஷா, நான் ஒன்னைக் கலியாணம்

கட்டின புதுசல நெறய பணம் காச சம்பாரிச்ச வேணும், நெறய செலவழிச்ச வேணும், வசதியா வாழ வேணும் எண்டு நெனச்சேன். அத மனசல வச்சிக் கொண்டுதான் நான் ஏண்ட கொள்மொதல் யாவாரத்தச் செஞ்சி கொண்டு வந்தேன். அந்த யாவாரத்துக்கு நெறயக் காச தேவப்பட்டிச்சகது. அதால எனக்கு கடன்பட வேண்டி ஏற்பட்டிச்சகது. அதுக்கு ஒண்ட தம்பி இம்ரான் எனக்கு ஒதவி செய்து போல நடிச்சி பல தில்லுமுள்ளுகளச் செஞ்சிட்டாரு. அவர் ஏண்ட பேர்ல செல கடன்கள எடுத்து, அதுகள கையாடி, என்னக் கடன்காரனாக்க, கடன் தந்தவனுகள் என்னத் தேடி வந்திட்டானுகள். அது எனக்கு மட்டுமல்ல ஒனக்கும் ஒண்ட குடும்பத்துக்கும் பிரச்சினைகளத் தந்து கொண்ணந்தத்த நான் செல்லி நீ அறிய வேண்டிய அவசியமில்ல.”

அப்போது அங்கு வேலை செய்து கொண்டி ருந்த ஒரு சிற்றுாழியன் சிற்றுண்டிகளையும் தேநீரையும் கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றான். அவற்றை எடுத்து தனது கனவனுக்கு பரிமாறிய வண்ணம் ஆயிஷா மீண்டும் கதைக்க ஆரம்பித்தாள்.

“அது சரி நீங்க இவளவு காலம் எங்க அந்தீங்க. என்ன செஞ்சிங்க எண்டு ஒண்டுமே செல்ல இல்லயே?”

“ஆயிஷா ஒண்ட தம்பி ஒரு நாள், ‘மச்சான், இந்தக் கடன்களுல ஈந்து விடுபட நீங்க ஒரு பைத்திக்காரனைப் போல நடியங்க,’ எண்டு சென்னாரு. நானும் அதுபோலநடிக்க ஆரம்பிச்சிட்டேன். அப்ப கடன்காரனுகள் ஒண்ணயும் ஒண்ட குடும்பத்தாரயும் தொந்தரவு செய்ய ஆரம்பிச்சிட்டானுகள். அதுல ஈந்து விடுபட, ஒண்ட தம்பி ஒரு நாள் எண்னப் பலவந்தமா ஒரு வாகனத்துல ஏத்தி எங்கயோ தூர ஒரு எடத்துல ஈந்த கருவாட்டு வாடியில சேத்திட்டு வந்திட்டாரு. ஆயிஷா ஏண்ட கைகால்கள் ரெண்டயும் பாரு. அதெல்லாம் கருவாடு போல காஞ்சி ஈக்குறத்தப் பாரு.”

“யா அல்லா இதென்னத்தென் ஒங்களுக்கு வந்த சோதன? ஒங்களுக்கு அங்க ஈந்து தப்பி வரவாவது முடியாமல் பெயித்திட்டுதா?”

“எங்க தப்பி வர? எந்த நேரமும் கம்பும், தடியும், கத்தியும், வாலும் வச்சிக் கொண்ணந்த அவனுகள் பெரிய வம்பெனுகளாக ஈந்தானுகள். ரெண்டு நேரந்தான் சாப்பாடு தந்தானுகள். ஆனா விடிஞ்சத்துல ஈந்து அந்திபடும் வர வேல வாங்கினானுகள்.”

இவற்றையெல்லாம் கேட்க ஆயிஷாவின்

நெஞ்சம் உருகி, கண்களில் இருந்து கண்ணிரவழிந்து கொண்டிருந்தது. அப்போது டாக்டர் ஜெம்சித் அங்கே வந்தார்.

“உம்மா, வாப்பா என்ன செல்லுறாரு.”

“மகன்,வாப்பா செல்லுறத்த கேக்க ஏண்ட நெஞ்செல்லாம் பத்தி ஏரியது.”

அப்படியெல்லாம் நீங்க செல்ல வாணாம். எவளேவா கஷ்ட நஷ்டப் பட்டுட்டு இங்க இது வந்தீக்கிறீங்க. மகன், வாப்பாவுக்கு நல்ல மருந்து மாத்திரகள் வாங்கிக் குடுக்க வேணும். அவர் ஆளாக்கி எடுக்க வேணும்.”

“அதுசரி உம்மா, கொஞ்சம் இங்கால வாங்களே.”

டாக்டர் ஜெம்சித் அவ்வாறு சொல்ல, ஆயிஷா அவரைத் தொடர்ந்து அறையை விட்டு வெளியே வந்தாள்.

“உம்மா, வாப்பா இங்க வந்தீக்குற விஷயம் சுமையாவுக்குத் தெரிய வராமலீக்க நாங்க வழி பார்த்துக் கொள்ள வேணும்.”

“மகன், அவ பெரிய ராங்கிக்காரி. அதால நீங்க செல்லுறது சரிபோல எனக்கும் படுது. ஊடு வாசல், காளி பூமி, காக பணம், காரு பங்கலா எண்டு பெரிய சீதனத்தோட வந்த பொம்புளதானே அவ. அதால அவ ராங்கி காட்டத்தான் செய்வா. ஆனாலும் மகனே, முழுப் புச்சிக்காய் சோத்துக்குள்ள மற்ச ஏழுமாகுமா?”

“உம்மா, நான் அவசரமா ஒரு முடிவுக்கு வாரேன். அதுவரைக்கும் அவர் இந்த ரும்லேயே ஈக்கட்டும்.”

அப்துல் கலாம் அங்கு வந்து சில தினங்கள் கழிந்து விட்டன. தாயும், மகனும் அடிக்கடி அவரது அறைக்கு போவதும் வருவதுமாக இருப்பது சுமையாவுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால் அவள் அதைப் பற்றித் துப்பறியத் தனது வேலைக்காரியையும் பயன்படுத்திக் கொண்டாள்.

“உம்மா, மகன் ரெண்டு பேருடைய நடவடிக்களப் பாத்தா வந்தீற்று ஜெம்சித்துக்கு நெருக்கமான ஒருத்தர் எண்டது நல்லா வெளங்குது. அது ஜெம்சித்துட வாப்பாவாகவே ஈக்க வேணும் எண்டு வேலக்காரி செல்லுறாள். எனக்கும் அது மாதிறிதான் படுது. அது சரி, ஜெம்சித் இந்த விஷயத்த எனக்கிட்ட ஸ்து என்னத்துக்கு மற்ச வேணும்? சரி, அவர்ட குடும்ப விஷயம் எனக்கென்னத்துக்கு எண்டு நெஞ்சிருப்பார் போல. ஆனா, நான் சரி, எங்கட குடும்பத்துல ஒத்தர் சரி இப்பிடி ஒரு விஷயத்த மற்ச சப் போனா மாமி

இந்த ஊரயே கூப்பிட்டு என்ன அவமானப் படுத்தி ஈப்பா.எப்பவும் போல மாமிமாருக்கு மருமகனுகள் இகழ்ப்பாக்கிறதுதானே வேல. சரி,ஈந்து பாப்போம்.”

சுமையா அவ்வாறு நினைக்க, டாக்டர் ஜெம்சித் தனது தாயிடம் அதைப் பற்றி இவ்வாறு சொல்லி வைத்தார்.

“உம்மா, வாப்பா இங்க வந்தீக்கிறதுப் பத்தி சுமையாவுக்கு என்னமோ சந்தேகம் வந்திட்டுது போல. அவ, இப்ப அது சம்பந்தமா அலசி ஆராயத் தொடங்கிட்டா எண்டு நான் நெஞ்சக்கிறேன். ‘ஒங்கட ரும்ல கொண்டு வந்து வைத்து வைத்தியம் பாக்கிறது மன நலம் சரியில்லாத ஒருத்தருக்கா? அவர் தாரு?’, எண்டெல்லாம் எனக்கிட்ட அவ நேத்து கேட்டிட்டா, ஆரம்பத்துல வாப்பாவுக்கு மன நலம் சரியில்லாமல் ஈந்தது அவுக்குத் தெரிய வற்று, அதுக் குத்திக் காட்டத்தான் எனக்கிட்ட அது மாதிறி கேள்விகள் கேட்டிருக்கிறா போல. உம்மா, நாங்களும் எங்கட கெளரவத்தக் காப்பாத்திக் கொள்ள வேணும். அதால நான் ஒரு முடிவுக்கு வந்தீக்குறேன். நாங்க வாப்பாவ வேற எங்க சரி கொண்டு பெய்து நிப்பாட்டுவோம்.”

“அப்ப மகன் நானும் அவரோடயே பெய்த்திடுறேன்.”

“உம்மா, நீங்க அவரோட போனா ஊர் மனிஷருக்கு வேற சந்தேகங்கள் வரும்.”

அதன் பிறகு அவர்களுக்குளே ஒரு பேச்ச வார்த்தை நடைபெற்றது. அதற்குக் காது கொடுத்தவாறு அப்துல் கலாம் சற்றுத் தூரத்தில் நிற்பதைக் கண்டும் காணாதது போல டாக்டர் ஜெம்சித் தனது தாயாருடன் கதைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் கதைப்பவை அப்துல் கலாமுக்கு கேட்கவே செய்தன.

“எண்ட மொகத்த பாத்துச் செல்ல ஏழாத விஷயங்கள், எனக்குக் கேட்டும் கேக்காமளும் ஈற தூரம் ஓண்டுல ஈந்து கொண்டு மகன் இது உம்மாவோட கதச்சறார் போல. அவர் இது எனக்குப் ‘போ எண்டு செல்லாமல் போ’, எண்டு செல்லுறாரு. அதால இனியும் நான் இங்க ஈறது அழகில்ல.”

அப்போது சுமையாவும் திரை மறைவொன் றுக்குள் இருந்தவாறு அப் பேச்சவார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“அப்ப வேலக்கார்ட ஊகம் சரி. வந்தீக்கிறது ஜெம்சித்துட வாப்பாதான். பாவம் அந்த வயசாளி மனிஷன். ஜெம்சித் அவர் எங்கயோ

அனுப்பி வச்சப் பாக்கிறாரு போல. அவர் செய்யப்போற வேலை நான் எப்பிடிச் சரி நிப்பாட்ட வேணும்.

ஜெம்சித் எடுத்த முடிவு ஆயிஷாவுக்கு திருப்தி அளிக்காத நிலையில் அவள் தனது கணவனிடம் வந்தாள்.

“ஆயிஷா, நீயும் மகனும் கதச்செதல்ஸ்த்தயும் நானும் கேட்டுக் கொண்டுதான் ஈந்தேன். மகனுக்கு என்னத்துக்கு என்னால் வீண் பிரச்சினையொண்டு. அவர் செல்லுற மாதிரியே நான் நடந்திட்டுப் போறேன்.”

“எனக்கும் ஒண்டுமே வெளங்க இல்ல. பாவம் நீங்க. ஏண்ட தம்பிமார் செஞ்ச வேலகளால் நீங்க இந்த நெலைக்கு ஆளாகி ஈக்குறிந்க. அது எங்கட மகனுக்கு வெளங்க இல்ல. பொண்ணாப் பொறந்த நான் என்னதான் செய்ய?”

அவள் தனது கண்களில் எழுந்த கண்ணிர்த்துளிகளை முந்தானைப் பட்டால் ஒற்றிக் கொண்டு மகன் எடுத்த முடிவை அவரிடம் சொல்லி வைத்தாள்.

“சரி, மகன் செல்லுற மாதிறியே நான் நடந்திட்டுப் போறேன். அல்லா ஈக்குறான்.”

ஆயிஷா தனக்குள்ளே ஏதோ கதைத்தவாறு அங்கிருந்து அகன்று சென்றாள்.

“அவர் வந்தீர விஷயம் மருமகளுக்குக் கேள்விப்பட்டா அவ ஊரக் கூப்பிட்டு எங்கள் அவமானப்படுத்தி ஈப்பா. அதால மகன் செய்யப் போறதும் ஒரு பக்கத்துக்கு நல்லம்.

அவ் வாறு அவள் தனது மனதைச் சமாதானப் படுத்திக் கொள்ள டாக்டர் ஜெம்சித்தின் உள்ளம் சதா சுஞ்சலப்பட்டுக் கொண்டே இருந்தது.

“நான் எடுத்த முடிவு சரியா? அது அல்லாவுக்குப் பொருந்துமா, எனக்கு ஒண்டுமே வெளங்க இல்ல. வாப்பா இங்க வந்தீக்குற விஷயம் கேள்விப் பட்டா கூட்டம் குடும்பத்தாரும், ஊர் ஜனங்களும் இங்க ஒடி வருவாங்க. வாப்பாட பழைய கடன்காரனுகளும் அதுல இருப்பானுகள். அப்ப பழக, புதுசெல்லாம் கதபடும். அப்ப நான் எப்பிடி சமையாவுக்கு முகம் குடுப்பேன். சமையாட குடும்பத்துக்கு முகம் குடுப்பேன். கூட்டம் குடும்பத்துக்கு, ஊர் மனிஷருக்கு முகம் குடுப்பேன். நான் ஏண்ட அந்தஸ்தப் பாதுகாத்துக் கொள்ள வேணும். அதால நான் எடுத்த முடிவு சரி. வாரது வரட்டும்.”

அடுத்த நாள் காலை டாக்டர் ஜெம்சித்தின் வீட்டில் சகல காரியங்களும் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தன. அப்துல் கலாம் முன்வாசலில் வந்து நின்று கொண்டார். அவருக்குப் பக்கத்தில் அவரது பெட்டி படுக்கைகள் இருந்தன. அவரை வழியனுப்பி வைக்க ஆயிஷாவும் வந்து நின்றாள். சற்று நேரத்தில் டாக்டர் ஜெம்சித்தும் அங்கு வர, அவரின் கார் அங்கே வந்து நின்றது. கார்ச்சாரதி காரில் இருந்து இறங்கி வந்து கார்க் கதவைத் திறக்க, சுமையா எங்கிருந்தோ ஒடி வந்தாள்.

“ஜெம்சித், என்ன இது செய்யப் போறீங்க? செல நாட்களா இங்க நடக்குற விஷயங்களா நானும் பாத் துக் கொண்டும் கேட்டுக் கொண்டும்தான் ஈந்தேன். அப்ப இது ஒங்கட வாப்பாதான் எண்டத்த நான் வெளங்கிக் கொண்டேன். இந்தத் தள்ளாத வயசல அவர் நீங்க எங்க அனுப்பி வச்சப் போறீங்க? ஒங்களுக்கு மனச்சாட்சியொண்டு இல்லயா? நீங்க செய்யப் போற வேலை அல்லா பொருந்திக் கொள்வானா? ஒங்கட வாப்பா எங்கடும் போகத் தேவ இல்ல. அவர் இங்க எங்களோடயே ஈக்கட்டும்.”

கார்ச்சாரதி திறந்து வைத்திருந்த கதவை அவள் வேகமாக இழுத்து முடிவிட்டாள். அவளது விழியோரமாக ஏற்பட்ட எள்ளல் முகமெல்லாம் பரவ, அதை எதிர் கொள்ள முடியாமல் ஆயிஷா தனது முகத்தை வேற்றாரு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள்.

↔ ↔ ↔

பகிர்வோம்....

ஸமுழ் தமழும்



பண்டிதமணி சி. தண்டபியர்களை அவர்கள் யாழ்ப்பாணத்துக் கலிதை உலகினைப் பற்றிக் கூறுகையில், “முத்துக்குமார கவராயர், சௌந்தராய முதல்யார் கிருவரும் யாழ்ப்பாணத்தன் இருக்கன்கள்” என்று பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, “சன்னத்தம்பியலவர், முத்துக்குமார கவராயர், சௌந்தராய முதல்யார், சுவங்கியுலவர், நவால்யூர் சௌமசுந்தரப் யுலவர் ஜவரும் யாழ்ப்பாணத்தும் யஞ்சூத்தனங்கள்” என்று பதிவு செய்துள்ளார்.

ஆங்கலமாழ் ஓர் ஒட்டுமாழ்

ஒலகிலே பலமொழிகள் காணப்படுகின்றன. இம்மொழிகளை மனிதன் பேசுகிறான். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு கலாசாரம், பண்பாடு உண்டு. இவ்வாறு மொழிசார்ந்து மனிதனை ஒவ்வொரு இனமாக வகைப்படுத்துகின்றனர். இருந்தபோதும் ஆள்பலம், அறிவுபலம், அதிகாரபலம், பொருளாதாரபலம் போன்றவற்றால் ஒர் இனம் துருத்தி வளரும்போது அந்த இனமொழியே மற்றைய மொழிகளிலிருந்தும் விரைவான செல்வாக்கினைப் பெற்றுவிடுகிறது.

இந்தவகையில் ஆங்கிலம் இன்று அனேக தேசத்தவராலும் அங்கீரிக்கப்பட்ட ஒரு மொழியாகவே விளங்கிவருகிறது. ஆனாலும், சீனா, யப்பான், ஜெர்மன், பிரான்ஸ் போன்ற அறிவியல் நாடுகள் பல, தம் தேசமொழியினையே எங்கும் பேசுகின்றனர்.

அதாவது உலகநாடுகளுக்கிடையே நடைபெறும் எந்தவொரு சம்பவத்திலும் தங்கள் திட்டங்களையும், தங்கள் என்னங்களையும் தங்கள் மொழியிலே முன் வைத்துவருவதைக் கூறலாம். இந்த நாட்டவர்கள் ஆங்கில மொழியை ஒரு பொருட்டாக எடுப்பது கிடையாது. அதுவொரு அன்னியமொழி என்ற நிலைப்பாடு அவர்களுக்குள் இருந்துவருகிறது. இது பாராட்டத்தக்க விடயமாகும்.

இவை மட்டுமல்லாமல், எந்தவொரு தேசத்திலும் வெளியிடப்படுகின்ற எந்தவொரு மொழிசார்ந்த அறிவியல் நால்களையும், பொருளாதாரக் கொள்கைசார் புத்தகங்களையும் மற்றும் நவீன் இலக்கியம் சார்ந்த படைப்புகளையும் உடனடியாகவே தம் தாய்மொழியிலே மொழிபெயர்ப்பு செய்து தம் மக்களிடம் சமர்ப்பித்து விடுகின்றனர்.

மேலும், சீனா, யப்பான், ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாட்டுத் தலைவர்கள் போன்றே இலங்கை நாட்டுத் தலைவர்களும் உலக அரங்கெங்கும் சிங்கள மொழியிலே உரைநிகழ்த்தி வருகின்றனர்.

சிங்கள மக்கள் யாவரும் தங்கள் கையொப்பங்களை சிங்கள எழுத்துகளிலேயே எழுதுகின்றனர். அவை மட்டுமில்லை, அனுராதபுரத்தையும் அதற்கு அப்பாலும் நாம் கடந்துசெல்லும்போது அங்குள்ள ஒவ்வொரு சிங்களக் கடைகளின் பெயர்களும் சிங்கள பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பதை யாருமே கண்டிருக்கலாம். சிங்கள மக்கள் தங்கள் தாய்மொழியினை நேசிக்கின்றனர் என்பதற்கு இவை நல்ல உதாரணங்களாகும்.

எம் தாய்மொழியாகிய தமிழ்மொழிதான் உலக முத்த மொழி என்கின்றனர். சீனா நாட்டிலே உள்ள மக்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்கத் தொடங்கிவிட்டனர். காரணம், தமிழ் மொழியினையும் அம்மொழியிலுள்ள பழந்தமிழ் இலக்கியங்களையும் கற்கின்றபோது உடலும், உளமும் உற்சாகம் பெறுவதாகக் கூறுகின்றனர்.

சீனா நாட்டிலே தமிழ் வாணொலி, தமிழ் தொலைக்காட்சி என்பவை தோற்றும் பெற்றுள்ளன. அவர்கள் தமிழ்ப் பாடல்களை அதிகமாகக் கேட்கின்றனர். தமிழ் திரைப்படங்களை அதிகமாகப் பார்க்கின்றனர்.

ஆங்கிலமொழியின்பது தமிழ், ஜெர்மன், கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளின் ஒரு கூட்டுக்கலவை மொழி ஆகும். அவற்றில் 50% ஆனவை தமிழில் இருந்து பரவியவை ஆகும்.

உதாரணங்கள்:

- (1) Kill: இது “கொல்” என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதாகும்.
- (2) Cry: இது “கரை” என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதாகும்.
- (3) Button : இது “பொத்தான்” என்ற தமிழ்ச் சொல்லில்



சமரபாது

சீனா உதயகுமார்

சிதுவரை நடந்தவைகள்
இறந்த காலம்
இரவாத கொள்ளுக்கூடும்
இறந்த காலம்!

மறந்தினால் மறந்தவைகள்
நிறைந்த காலம்
மாவழும் கொடுமைகளால்
மலிந்த காலம்!

கேட்டவைகள் கிடைக்காமல்
போனகாலம்
கேள்விக்கு விடையோ
கிடைக்காத காலம்!

நாட்டு நடப்புகளால்
நல்நித காலம்
நாவாறுப் பயண்புரத்து
புகழ்ந்த காலம்!

வேட்பொலியை
மீட்டெழுச் செய்தாலும்
வேதனையை வெந்தவரை
தீய்த்த காலம்

நம்பிக்கையில் வாழ்ந்திருந்த
எதிர்பார்ப்பின் காலம்
நம்ப நட நம்பிந்தவாதே என
உணர்த்தி காலம்!

பிஞ்சகங்கும் காய்களியும்
உறிந்த காலம்
நெஞ்சினிலே நெருப்பேந்தி
நின்ற காலம் !

வஞ்சகரின் சூழ்சிக்கு
வழிவகுத்த காலம்
வஞ்சியறும் வாவிப்பும்
வாழ்விழுந்த காலம்!

அஞ்சாமல் எதிர்ந்து நின்று
அழிந்த காலம்
ஆசைக் கணவுகளைக் - குழிதோணியும்
புதைத்த காலம்!

ஏஞ்சியிருந்த எம்மவர்
ஏமாந்தோம் என்றாலும்
தஞ்சுதலை அடைக்கந்தேயு
அகதிக் கோலம்!

தானாக நல்லகாலம்
வராதினி
எமக்குள் ஒற்றுமையை
வளர்ப்போமினி - ஆதுவே கனி

ஒரேபொருள் என்றுதான் கருதுகிறார்கள். அது தவறாகும். NO அல்லது no என்று எழுதினால் மாத்திரமே இல்லை என்று பொருளாகும். அதாவது இரண்டு எழுத்துகளும் ஆங்கில சிறிய எழுத்துகளாக இருக்கவேண்டும் அல்லது ஆங்கில சிறிய எழுத்துகளாக இருக்கவேண்டும்.

முதல் எழுத்து ஆங்கிலப் பெரிய எழுத்தாகவும், அடுத்த எழுத்து ஆங்கிலச் சிறிய எழுத்தாகவும் வரும் சந்தர்ப்பத்தில் அதன் அர்த்தம் வேறானதாகும். அதாவது No_என்பதையே நான் சொல்கிறேன். No என்ற அடையாளம் விண்ணப்பப்படவங்களில் காணப்படுவதை அவதானித்திருக்கலாம். அதன் அர்த்தம் இலக்கம் என்று பேசிக்கொள்வோம். Number_என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் விளக்கம் இலக்கம் என்பதாகும். Number என்ற சொல்லில் எங்கேயாவது ஒன்றை எழுத்துக் காணப்படுகிறதா? அப்ப என் எப்படி இப்படி எழுதப்படுகிறது?

சிலர் சொல்லுவார்கள், Number Order என்று. அப்படிப் பார்க்கப் போனால் NO_என்றுதான் சுருக்கமாக எழுதவேண்டிவரும். அதன் அர்த்தம் இல்லை என்பதாகும். ஆகவே ஆங்கிலமொழி என்பது ஒரு தனித்துவமான மொழி கிடையாது.

Nemero_என்பது இலத்தீன் மொழிச் சொல்லாகும். அதன் தமிழ் அர்த்தம் இலக்கம் என்பதாகும். Nemero என்றசொல்லில் இருந்து உருவாகிய ஆங்கிலச் சொல்தான் Number_என்தாகும். Nemero விலுள்ள N உம் ஓஹ் சேர்ந்ததே No ஆகும். ஆகவே, ஆங்கிலமொழி என்பது ஒரு தனித்துவமான மொழி கிடையாது.

அண்மையில் உலகமக்களின் கையொப்பம் பற்றிய ஆய்வொன்றிலிருந்து கிடைத்த ஒரு தகவல் தமிழர்களைத் தலைகுளிய வைத்திருக்கிறது. அது என்னவெனில், இந்தியத் தமிழர்களும், ஈழத்துத் தமிழர்களும்தான் தங்கள் கையொப்பங்களை ஆங்கிலமொழியில் ஒப்படிடுவதாகக்

ஏற்ற காலம்

-செ.ஞானராசா

(4) இருந்து தோன்றியதாகும் Pyramid : இது “பெருமிடு” என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதாகும்.

இவ் வாரே இலத்தீன் சொற்களில் இருந்து ஆங்கிலச் சொற்கள் உருவாகியிருக்கின்றன என்பதற்குச் சில எடுத்துக் காட்டுகளுடன் இதில் பதிவிட எண்ணுகிறேன்.

Ex அல்லது Eg

Ex என்பது Example என்ற ஆங்கிலச் சொல்லின் சுருங்கிய வடிவமாகும். ஆனால், Ex என்பதற்குப் பதிலாக பலர் Eg என்றுதான் பதிவிடுகிறார்கள். ஏனென்றால், Exempligratia எனும் இலத்தீன் சொல்லுக்கான தமிழ் அர்த்தம் உதாரணம் என்பதாகும். இந்த Exempligratia எனும் சொல்லில் இருந்துகூன் Example என்ற ஆங்கிலச் சொல் தோன்றியது. Exempligratia விலுள்ள E-ம் ஓஹ் சேர்ந்ததே Eg எனும் சுருக்கமாகும்.

NO உம் No உம்:

NO என்றால் இல்லை என்று அர்த்தம் கொள்கிறோம். நம்மில் பலர் NO என்பதும்

அல்லது no என்று எழுதினால் மாத்திரமே இலத்தீன் அர்த்தம் இலக்கம் இலக்கம் சிறிய எழுத்துகளாக இருக்கவேண்டும்.

முதல் எழுத்து ஆங்கிலப் பெரிய எழுத்தாகவும், அடுத்த எழுத்து ஆங்கிலச் சிறிய எழுத்தாகவும் வரும் சந்தர்ப்பத்தில் அதன் அர்த்தம் வேறானதாகும். அதாவது No_என்பதையே நான் சொல்கிறேன். No என்ற அடையாளம் விண்ணப்பப்படவங்களில் காணப்படுவதை அவதானித்திருக்கலாம். அதன் அர்த்தம் இலக்கம் என்று பேசிக்கொள்வோம். Number_என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் விளக்கம் இலக்கம் என்பதாகும். Number என்ற சொல்லில் எங்கேயாவது ஒன்றை எழுத்துக் காணப்படுகிறதா? அப்ப என் எப்படி இப்படி எழுதப்படுகிறது?

சிலர் சொல்லுவார்கள், Number Order என்று. அப்படிப் பார்க்கப் போனால் NO_என்றுதான் சுருக்கமாக எழுதவேண்டிவரும். அதன் அர்த்தம் இல்லை என்பதாகும். ஆகவே ஆங்கிலமொழி என்பது ஒரு தனித்துவமான மொழி கிடையாது.

Nemero_என்பது இலத்தீன் மொழிச் சொல்லாகும். அதன் தமிழ் அர்த்தம் இலக்கம் என்பதாகும். Nemero என்றசொல்லில் இருந்து உருவாகிய ஆங்கிலச் சொல்தான் Number_என்தாகும். Nemero விலுள்ள N உம் ஓஹ் சேர்ந்ததே No ஆகும். ஆகவே, ஆங்கிலமொழி என்பது ஒரு தனித்துவமான மொழி கிடையாது.

அண்மையில் உலகமக்களின் கையொப்பம் பற்றிய ஆய்வொன்றிலிருந்து கிடைத்த ஒரு தகவல் தமிழர்களைத் தலைகுளிய வைத்திருக்கிறது. அது என்னவெனில், இந்தியத் தமிழர்களும், ஈழத்துத் தமிழர்களும்தான் தங்கள் கையொப்பங்களை ஆங்கிலமொழியில் ஒப்படிடுவதாகக்

கூறுகிறது. இது வெட்கப்பட வேண்டிய ஒருவிதமாகும்.

தன் தாய்மொழி தவிர்ந்த வேறெந்த மொழியையும் யாரும் கற்கலாம். அதற்கும் எவரும் தடைவிதிக்க முடியாது. தன் தாய்மொழியின் தேர்ச்சியோடு இன்னொரு மொழியினைத் தெரிந்துகொள்ளல் என்பது அவர்களுக்கான இன்னொரு பலமாகும். அதற்காக, அத்தகையவர்களை அறிவாளி என்று சொல்லிவிடமுடியாது. அறிவு என்பதும், கெட்டித்தனம் என்பதும் ஒன்று கிடையாது. அறிவாளி என்பவன் கெட்டித்தனமாகவன்தான். ஆனால், கெட்டிக்காரன் என்பவன் அறிவாளியாக இருப்பான் என்று சொல்லமுடியாது.

இன்னொருமொழி தெரிந்திருத்தல் என்பது அறிவுகிடையாது. அதுவொரு கெட்டித்தனமே! இன்றைய நவீனமான உலகமுயமாதல் சூழலிலே இன்னொரு மொழியினைக் கற்காமல் இருக்கவும் முடியாது. அதற்காக ஆதிமொழியாம் தாய்மொழி எங்கள் தமிழ் மொழியினை மறந்துபோதல் என்பது நியாயமாகாது.

ஆகவேதான், ஆங்கிலமொழி தெரிந்தவர் அறிவாளி என்றுயாரும் கருதினால் அமெரிக்கா,

இங்கிலாந்து, அவஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, கனடா மற்றும் ஏனைய பலநாடுகளில் வாழ்கின்ற ஆங்கிலம் தெரிந்த எல்லோருமே அறிவாளிகள் என்றெல்லவா பொருள் வந்துவிடும். அவர்கள் மட்டுமில் வை எங் கள் ஊர் களிலுள் என்கில் ஆசிரியர்களும், ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களும் அறிவாளிகள் என்றெல்லவா பொருள் வந்துவிடும். இப்படியானவர்களுள் சிலர் அறிவாளிகளாகக் காணப்படலாம் என்பதே மெய்யாகும்.

எங்கள் தாய்மொழி தமிழ்மொழியை மதிக்கவேண்டுமோயானால், நாங்கள் ஒவ்வொரு வரும் தமிழ்மொழியிலேயே கையொப்பம் இடுவோமாக. உங்கள் கையொப்பம் ஒரு கிறுக்கலாகவோ, ஒருசிக்கல் நிறைந்த கோடுகளாகவோ இருக்கலாம். அது பிரச்சினை இல்லை. ஆனால், அந்தக் கிறுக்கல் வடிவம்கூட தமிழ் எழுத் துகளிலுள் எதோவொரு எழுத்தினைக் கொண்ட ஒரு தொடக்கமாகவே இருக்கவேண்டும்.

↔ ↔ ↔

காகம் கரைந்த

எம் லயக்கூரைகளில்
சாத்தான் வந்தமர்ந்த பின்தான்
நாம் வரலாறுகளை புரட்ட
மறந்தோம்.

இத்தனை காலமும் தேசத்திற்காய்
உழைத்தமுத சூடைக்கு
இடமளித்த
எம் கூரைகளில் சாத்தான்
வந்தமர்ந்த பின்தான்
எம் சுவர்களின் கண்கள்
கட்டப்பட்டன.
கூடவே காதுகளும் அடைபட்டன.

அடுத்தவர் அழுக்குகளை
கழுவிக் கழுவிக் ஓய்வதும்
பூறும் பேசிப் பேசிப்
சவ்வறுந்த காதுகளும்
காட்சிகளைய் விரிவதால்
கண்களும் காதுகளும்
அவிந்துதான் போய்விட்டன.

வெனு மனோகரன்

**சூ
நி
ந்த
வீ
நி
நி
வே
நி
நி
நி
நி
வீ**

ஒற்றையறைக்குள் நிதானிகள்
கட்டியெழுப்பிய மதில்கள்
சாத்தானின் வருகைக்கு பின்தான்
உடைத் தெறியப்பட்டது.
எம்க்கான நேரங்கள்
அவனின் தீனியாகி இருந்தமையால்
அள்ளித் தின்பதில் அவன்
ஆர்வமாகவே இருப்பான்.

கடல் கடந்து வந்த பாடுகள் மறந்து,
படிப்பது துறந்து
வார்த்தைகளுக்கு வேலிகட்டி
அழுத்தங்களுக்கு அறிதாரம் பூசி
எம் சிந்தைகளை முடக்கிய
சாத்தானுக்கு சரித்திரத்தில்
ஒதுக்கும் இடம்
எதுவாயும் இருக்கட்டும்.

கூடைகள் எம்
அடையாளம் என்பதில்
குறையேதும் இல்லை. ஆனால்
கூரைகளில் ஏறிவிட்டமைக்காய்
சாத்தான் ஒதும் வேதங்கள்
இருபோதும்
எம்க்கான பள்ளியெழுச்சி ஆகாது.

உண்ணைத் தேழி

உணவு

வாணமதி
(சுவிற்சர்லாந்து)



இன்றைய வாழ்வியலில் யாவரும் உச்சரிக்கும் வார்த்தை நோய்.

குறிப்பாக நம் நாட்டுப் பெண் கள் மனக்சோர்வு, மனவழுத்தம் என்ற நோய்க்குள் தமிழ்மையியாமல் தள்ளப்பட்டுவருகின்றனர். ஆண்களும் சுகர், பிரசீர், மாரடைப்பு போன்ற நோய்க்குள் அகப்பட்டு வருகின்றனர்.

இதற்கான காரணம் அதிகமானோர் அறிந்த ஒன்றுதான் ‘வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றம் மட்டுமே’!

இருப்பதைவிட பறக்க ஆஸப்படும் மனதில் இன்றைய மக்கள். அதற்குத் தக்கவகையில் தமது ஆனுமையை அளவிடுவதில்லை.

எல்லையற்ற எதிர்பார்ப்புகள் எதிரே உள்ள மனிதனுடன் உராசி அளவிடு செய்கிறது.

போதுமென்ற மனதைத் தொலைந்த மனிதர்களே அதிகமாக உலாவுகின்றனர் இப்புவியில்.

இதனால் எம்மினம் இழந்தவை அதிகமே!

ஆழ்த்தை விட்டகன்ற இருண்ட காலம் பதினெட்டாகிவிட்டது.

ஆனாலும் எம்மினம் எப்படி வாழ்ந்தது? என்று நினைவுபடுத்தி புலம்பெயர்ந்த நாட்டில் வாழ்வதற்கு ஆயிரம் உள்ளது!

ஜோராப்பிய நாட்டவர்கள் நம்மவர் மறந்த, மறக்க எத்தனிக்கும் வாழ்வியல் முறையைத் தேடித்தேடி கடைப்பிடிப்பதைப் பார்க்கையில் ‘காணமல் கண்டவனுக்கு கரிச்சோரும் நெய்ச்சோறன்’.

என் அம்மா சொல்லும் பழமொழியை நம் நாட்டவரில் பலருக்கு இப்போது சொல்லத் தோன்றுகிறது.

கிராமங்களில் அதிகாலை ஜந்து மணிக்கே சேவலின் குரலொலியுடன் எம்மக்களின் பரபரப்பும் தொடங்கிவிடும். நகரங்களும் இதற்கு விதிவிலக்காக இருந்ததல்ல.

எதையோ பிடிக்கப் பறப்படுவார்கள் போல ஆண்கள் வேக வேகமாக பல்துலக்குவார்கள், பெண்கள் முற்றம் கூட்டிக்கொண்டே தூங்கிக்

கொண்டிருக்கும் பிள்ளைகளை “எழும்பு” “எழும்பு” என்று சுத்தமிடும் ஒலி ஏதோவொரு தாளமாகவே நான் உணர்ந்து இரசித்துள்ளேன்.

காலைக்கடன் கழித்து வீட்டுக்கிணற்றின் குளிர்ந்த நீரில் குளித்து வீட்டின் சுவரின் ஒரத் தில் சாய்ந்திருக்கும் சுவாமிகளின் முன் தவ மிருக்கும் காட்சி எத்தனை பெரிய தியானம். இவையாவுமே அதிகாலை ஆறுமணிக்குள் முடிந்துவிடும்.

சுட்சுட ஊற்றிக் கொடுக்கும் தேந்ரை பருகிவிட்டு தயிரோடு பிசைந்து கொடுக்கும் பழைய சோற்றைத் தாங்கிய பாத்திரத்துடன் வேலைதேடியும், வேலைக்குமென புறப்படும் வீட்டு ஆண்களை குங்குமப் பொட்டும், திருநீற்றுப் பூச்சும் ஈர்த்தலையில் சேர்த்து முடிந்த வேட்டித்துண்டுமாக வழியனுப்பும் பெண்களின் அழைதியும், அழகும் இன்றைய பெண்களின் பேஷியல் அழகுக்கு ஈடாகுமா?

சமாளி,

வந்துவிடுவேன்! எனச் சொல்லிச் செல்லும் ஆண்களும்

கவனமாகப் போய் வாங்க! என வழியனுப்பும் பெண்களின் வார்த்தையும் எத்தனை பெரிய உளவியல் குறியீடு.

வீட்டின் கொல்லைப்பழங்களில் செழித் திருக்கும் செடிகளும், வளர்ந்திருக்கும் முருங்கைகளும், நடந்து திரியும் கோழிகளின் முட்டைகளும் ஒவ்வொரு வீட்டுப் பெண்களின் முதலீடு.

பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு தமது வீட்டுத் தோட்டங்களில் கால்வைக்கும் பெண்களும், ஆட்டு மாட்டு பண்ணைகளில் கைவைக்கும் பெண்களும், விறகு பொறுக்க கூட்டாகச் செல்லும் பெண்களையும் பார்க்கையில் பணிகளின் தன்மை மாறியுள்ளதே தவிர அன்றும் இன்றும் பெண் கள் ஆண்களுக்கு நிகராகத் தொழில் புரிந்து கொண்டேயிருக்கின்றனர் என்பதை மறுக்க முடியவில்லை.

அதேசமயம் அலுவலகத்தில் வேலை

செய்துவிட்டு “ஜேயா அம்மா... முடியல்ல!” என்று சொல்லும் இன்றைய பெண்களை நினைக்கையில் இதழில் தவழும் புன்னகை ஆயிரம் அர்த்தம் சொல்கிறது.

நேர்த்தை திட்டமிட்டு நிர்வாகம் செய்யும் தன்மையில் நம்நாட்டுப் பெண்களில் அனேகர் இன்று சோம்பேறிகளாகவே உள்ளனர் என்பதை மறுக்கமுடியாது.

வேலைக்குப் போய் வருவதுடன் களைத்துவிடும் மனோநிலையில் நம்நாட்டுப் பெண்கள். காலைஉணவு முதற் கொண்டு வாரத்தில் ஜந்து நாட்களும் ஏதோவொரு உணவுக் கடையுடன் உறவினராகி விடுகின்றனர். வீட்டைப்பெருக்க, கழுவத்துடைக்க அதுக்கொரு வேலைக்கார அம்மா.

இதனால் விளைந்த விளைவுகள் என்ன?

1. பருத்த தேகங்கள்
2. உளவியல் பிரச்சனைகள்
3. வீண் செலவுகள்
4. குடும்ப அமைப்பில் சிக்கல்கள்
5. பரபரப்பு
6. அமைதியின்மை
7. பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் கற்பதற் கான வாய்ப்பின்மை.
8. நேரவிரயம்
9. ஆரோக்கியத்தை தேடி அலையும் நிலை
10. மொத்தத்தில் வாழ்க்கையில் ஒரு சலிப்பு.

இதனால் விளைந்த நோய்கள்..... ஏராளம்!!

அன்றைய அம்மாக்கள் வீட்டில் சமைத்துக் கொடுக்கும் உணவே ஆரோக்கியமென்று உணர்ந்தனர். மூலைக்கொரு மளிகைக்கடை இருக்குமே தவிர இன்றைய காலம் போல் வீதிக்கொரு உணவு விடுதி இருந்ததில்லை.

மதியம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளைக்கு உணவுத்தடில் ஆகக் குறைந்த தாக கீரைச்சுண்டலும் சோறுமாவது இருக்கும்.

இன்று நினைத்துப் பார்க்கிறேன். எத்தனை பெரிய வாழ்வியல் மாற்றம்?

வீட்டுக்கு வீடு அடிப்படை வசதிகள் போட்டியில் பெருக்கொண்டே செலக்கிறது. கிராமத்தில்கூட ‘பழைய சாதம் என்றால் உடம்புக்கு ஒத்துவராது’ என்கின்ற மனோநிலை வந்துவிட்டது.

வீட்டில் நவீன வசதிகளுடன் சமையலறை உண்டு. ஆனால் அன்றைய கரிபடிந்த குசினியில் இருந்த ஆரோக்கியமில்லை.

உடல் வியர்க்க இளம் வெயிலில் வேலை செய்து குசினியில் குனிந்து குனிந்து அடுப்புதி அம்மா சமைத்து தந்த காய்கறிகளும், சோறும் கண்களுக்குள் இன்றும்.

கேசடுப்பில் வேலைக்கார அம்மாவின் கைப்பக்குவத்தில் பொயிலர் கோழிகளும், மேற்கத்திய நூடில்ஸ்களும், சலாட்டுகளும் முதலிடமாகிவிட்டது.

ஏசியில் உண்டு, உறங்கி, வேலைசெய்து வாழும் நம்மவரில் பலரும் நானும் சொல்லும் தாரகை மந்திரம் ‘வருத்தம்’ (நோய்) என்பது மட்டுமே எஞ்சியுள்ளது.

மனதில் நோய், உடலில் நோயாகிறது.

பணத்தை நோக்கி பயணிக்கும் நம்மவர் எதற்காக பணம் என்று? கேள்வியில் தமது ‘ஆரோக்கியத்தை’ விடுத்து அனைத்துக்குமாக பணத்தின் தேவை குறித்து பட்டியலிடுகின்றனர்.

பரபரப்பான வாழ்வில் பணமும் சேர்கிறது நோயும் கூடுகிறது.

அவசரமாக ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டும், குடித்தும், உழைத்தும் வெளியுலகுக்கு தம் அந்தஸ்தை காட்டுவதோடு பிறப்பின் அவசியத்தை சுருக்கிக்கொள்கின்றனர் நம்மவர்.

கண்களை மூடும் கடைசி நொடிப்பொழுது மகிழ்ச்சியை கவாசிக்க மறந்த அறியாமையை உணர்த்தலாம்!

↔ ↔ ↔

பகிர்வோம்....

ஆழமும் தமிழும்



ர.எம்.ர அஸீஸ் அவர்கள் சுவாமி விலாஸநாதர் பற்றி ஈழமணி (1948) என்கிற நூலிலே பின்வரும் ஒரு பதிவினைத் தந்துள்ளார்.

கண்டியிலே சுவாமிகள் என்னுடன் தங்கியிருந்தபொழுது அரசியல், பொருளாதாரம், கல்வி, சமய சம்பந்தமான பல விஷயங்களைப் பற்றி உரையாடினோம். அந்தக் காலத்திலேயேயான் இலக்கை மூல்வீம் கல்விச் சுகாம்பிதிக்கான திட்டமொன்றினை வகுத்துக் கொண்டிருக்கேதன். அம் முயற்சியிலே சுவாமிகள் எனக்கு அளித்த உற்சாகமும், கூறிய புத்திமதிகளும் இவ்விடத்துக்கூற அடங்காது. இலக்கை மூல்வீம் மக்களின் பேச்சு வழி கீழ் ஆள்ள நூற்றுக்கணக்கான மொத்த, அலாதி, ஹியாத்துபோன்ற சொற்களையெல்லாம் திரட்டிச் சேர்க்க வேண்டுமென்று சுவாமி கள் ஆசை கொண்டிருந்தார்கள். மொழி நூல் சம்பந்தமாகப் பல சொற்களை எடுத்து மாற்றங்களையும் எனக்குச் சுட்டிக்காட்டினார்கள்.

நான் நடக்கின்றேன் நடக்கின்றேன்
நடந்துகொண்டே போகின்றேன்.

அம்மியில்லை உரவில்லை
ஆட்டுக்கல் ஏதுமில்லை
ஸர்க்குப்பிடி பிழத்துக்
கூட்ட வளவில்லை.
தன்னியிள்ள கிணறில்லை
விறகீரிக்க அடுப்பில்லை.
குனிஞ்சு நிமிஸ்ரந்து
வேலைபார்க்க நேரமில்லை.

என் உடலை
வியாதிகள்
விலை பேசிவிட்டன
பிறசர் அழுத்த
சலரோகம் துரத்த
பிழபிடி எனக் காலன்
பின்னால் துரத்த
நான் நடக்கின்றேன் நடக்கின்றேன்
நடந்துகொண்டே யிருக்கின்றேன்.

டென்மார்க்கில் இப்போ
கோடை விழுமுறை.
உச்சி வெய்யில் நேரமிது
பட்டப்பகல் வானம்
பஞ்சபிட்டாய் மேகங்கள்
கிச்கக் கிச்ச மூட்டி
துள்ளிவரும் தென்றால்
தொட்டுவிடும் தூரத்தில்
சொர்க்கம் உண்டு என்கின்றன.

தெருவெங்கும் மக்கள்
சிட்டாகப் பறக்கும்!
சீறுக்கள் ஒருபக்கம்!!
தள்ளாட தள்ளாட
நடந்தாலும் தம் சோடி
கைகோத்து நடக்கும்
முதியோர் மறுபக்கம்!!!

உடம்பெல்லாம் பச்சைகுத்தி
மனசெல்லாம் இச்சைகுத்தி
நடமாடும் ஓவியமாய்
உ-லவிடுவோர் மறுபக்கம்

முதுகிலே வைகள்
தோள்களில் குழந்தைகள்
கூரியக் குளியலுக்காய்
கடல் மட நாடும்
குடுப்பங்கள் மறுபக்கம்

நில்லுபிள்ள
நில்லுபிள்ள
நாலும் வாறன்
என்று சொல்லி
கூரியலும் என்பின்னால்
ஒடிசுடி வருகின்றான்

“இப்பப் மேகத்துள்
மறந்து போவதும்
வெளியே வந்துமை
வறுத்தெடுப்பதும்
கிரவானால் கடவிலுள்
மறந்து போவதும்
பனிவந்தால் பயந்தொழில்து
யரதேசம் போவதும்
என்ன கூத்திது? ”
எனக்கொருக்கா சொல்லப்பா!
“மாற்றம் என்பது
மாறாத ஒன்றென்று
அறிந்து மகளே”

அது சரி
நேற்று என்பது
முழுத் முடிபு
“நானை எனக்கு
தெரியாத ஒன்று
இப்போ என்பதே
என்வசம் உள்ளது.
ஆதவினால் என்னை
நடக்கவிடு என்றேன்

“நட நடந்தநட
நீ நடந்துகொண்டே கதை”
என்றவன் சொன்னான்.

“பார் ஜய பார்
உண்ணயே சுற்றிவரும்
புமியம்மா உன் கடு
தாங்காது வாடிப் போகின்றான்.
துதுதுக்கும் அம்மாக்கு
கிளைக் குடையிழத்து
நிழல் கொடுக்கின்றன
அவள் மரப்பிள்ளைகள்.”

உன் கடுபட்டு
நிறமிழுந்தோர்
ஏத்தனைபேர் அறியாயோ?
முள்ளிவாய்காலில்
நீ மனிதக் கருவாடு
போட்டாயே நினைவுண்டா?
புமியம்மாவின் பச்சைச் சேலை
இப்போ வெள்ளைச் சேலை ஆனதுவே
அது உண்ணால் தானா?

கொடுகளில் உ-லர்ந்த
உடுப்புகள் எல்லாம்
வெளிரிப் போயின.

எங்கள் ஊரில்
கறுத்த காக்காகட
கழுத்து வாய்
எங்கும் வெள்ளை
நிறமாகி அலைகின்றது.

வெளிநாடு வந்த
எம்தயிழ் அன்னையும்
தன் முகமிழுந்து
தன் நிறமிழுந்து
அடையாள அட்டையைத்
தெலைத்துவிட்டு
அகநீ முகாயில்
சரணமடந்துள்ளாள்.
உனக்கெள்ள நீ
உருண்டு கொண்டே போ
நான் நடக்கவேண்டும்



திருமதி
கலாந்தி ஜீவகுமாரன்

ஒக்டோபஸ்

தாக்த்தில் ஓட்டவிட்ட நாக்கு
தள்ளாடும் கால்கள்
நான் நடக்கின்றேன் நடக்கின்றேன்
நபந்துகொண்டே போகின்றேன்.
எட்டு நாலு நகபூந்தால்
கடல்கரை வந்துவிடும்
ஆணாலும் அங்கே
கடல் நீரைக்
ஞுஷ்கலாமோ?
ஆணாலும் நான் நடக்கிறேன்

துள்ளி வரும் விவரங்களையை
தொட்டுவர நடக்கின்றேன்.

கோவண்ட்தில் நின்மதியை
கண்டுகொள்ளும் சித்தர்களாய்
உடைகள் துறந்து
உள்ளம் துறந்து
கூரியக் குளியலும்
சுமுத்திரக் குளியலும்
உள்ளங்க கண்டு
உள்ளளாளி பெருக்கி
ஒப்பிலா ஆணந்தமாகி
யார் விவர்கள்?
ஆபாக் காறா?
ஆன்மீக வாதிகளா?

நான் நடக்கின்றேன்
நடக்கின்றேன்
"யாரது யாரது?
என் பின்னாலும்
சிலவேளை
என் முன்னாலும்
வருவது? யாரது?
சொல்லப்பா"

"நீதான் மகளே"
“என்னது?
நானா”
“ஒமா மகளே
அது உன் நிழல்”
“நிழல் என்றால் என்ன?”
“அதுவும் நீதான்.”
“நான் என்றால்
நான் யாரப்பா?
நான் தமிழுச்சியா?
இல்லை
தமிழுச்சியானால்
இங்கு வந்திருக்கமாட்டேன்.
அப்போ டெனின்காரியா?
அதுவும் தில்லை
அப்படியானால்
நீச்சுலுடையில் பீபோ
நீந்தியிருப்பேன்.

ஏதுவும் இன்றி நான்
இரண்டும் கெட்டானா?”
“இல்லை மகளே.”
“அப்போ நான் யார் ஜயனே?”

“2கால்கள் 2கைகள்
ஒரு தலை ஒரு தியம்
உள்ள ஒருபிறவி.
உன் தியம் சீக்பு
உன் அருவில்
உள்ளனப் போன்றே
மானிடர் அனைவர்
தியமும் சீக்பே”

ஐயா கூரியா
நிற்க நாலீயில்லை
நாக்கில் சரமில்லை
நான் போகின்றேன்
என் வீட்டுச் சமையலறையில்
என் வீட்டுக் குளியலறையில்
கங்கையும்மா
ஞூய் வாழில்
எனக்காகக்
காந்திருப்பாள்
நான் போகின்றேன்
விடைகாடு ஜயா
நீ விடைகாடு.

டிமென்சியா (Dementia)

ஞாங்கிக்கை



கௌக்கியச் சொல்லி
வேல்அழுந்

“தாத்தா! நான் கவனக்குறைவாக இருந்திட்டன். சீனி முற்றாக முடிஞ்சுது. ஒரு பக்கற் சீனி வாங்கிக் கொண்டு ஓடிவாங்கோ” பேத்தி மன்றாட்டமாகவும் கூச்சமாகவும் சொன்னாள்.

தாத்தாவுக்கு பேத்தியில் அபாரப்பற்று. பேத்தியிடம் காசை வாங்கிக் கொண்டு பாய்ந்து விழுந்து கடைவீதிக்குப்போய் சீனி வாங்கிக் கொண்டு வந்தார்.

பேத்திக்குச் சீனி கிடைத்தமை சற்று ஆறுதலாக இருந்தபோதும் தாத்தா செயற்பட்டவிதம் பாரிய ஏமாற்றமாகவும் மனத்தாங்கலாகவும் இருந்தது.

மாற்றிய நோட்டு இல்லாததால், தாத்தாவிடம் பேத்தி கொடுத்து அனுப்பியது ஜயாயிரம் ரூபாய். தாத்தா சீனியும் கையுமாகக் கொண்டு வந்தது மீதி முப்பது ரூபாய் மாத்திரமே!

தாத்தாவுக்கு ஏமாற்று நடந்ததாக எள்ளவும் தெரியாது. “சீனி வாங்கிய கடையில் விசாரித்து-காசை வாங்கிக் கொண்டு வாரன்” எனசொல்லிவிட்டு கடை வீதிக்குப் பறந்தார்.

ஆனால்,

தவிச்சமுயல் அடிப்பதில் நிபுணனான அக்கடை முதலாளி கையை விரித்தாரே ஒழிய இரங்கவே இல்லை!

தாத்தாவுக்கு ஞாபக மறதி ஜாஸ்தி. மறதிக்கும் தடுமாற்றத்திற்கும் அவர் ஆளாகிவிட்டார் என்பதை மாத்திரம் பேத்தியால் பாரிய விலைகொடுத்து வாங்கக் கூடியதாக இருந்தது.



அடிப்படை மனித இயல்பு என்பது மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி வாழும் குணம்தான். உடல் வலிமை, அதிகார வலிமை, அறிவின் மேன்மை என்று காலத்துக்குக் காலம் மாறிகொண்டிருந்த இந்த ஆட்படுத்துகை அம்சம், இன்று வணிகர்கள் வசமிருக்கின்றது. நுகர்வுக் கலாசாரத்தில் மக்களை அடிமைப்படுத்தி மக்கள் ஆட்படுத்தும் அவலம் ஒரு புறம் என்றால் நுகர்வுப் பொருட்களின் உற்பத்தியில் தங்கள் உழைப்பையும் வாழ்வையும் பறிகொடுத்த மக்களும் வளங்களை அடக்கவைத்து வாழும் தேசங்களும் நம் கண்ணுக்குத் தெரியாத கொடுமைகளை அனுபவித்து வருகின்றன. உலககெங்கும் நடைபெறும் இந்த அக்கிரமங்களில் ஒரேயொரு பொருளின் உற்பத்திகாக அதில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையை நமக்கு முன்வைத்து முக்கியமான 2 ஆவணப்படங்கள் தான் The Dark Side of Chocolate, Shady Chocolate.

The Dark Side of Chocolate

ஜோரோப்பிய அமெரிக்க நிறுவனங்கள் சாக்லெட்டுக்களை உற்பத்தி செய்து வருகின்றன. ஜோரோப்பிய விதமான சாக்லெட்கள், சாக்லெட்கள் கலந்த உணவுப்பொருட்கள் உட்பட வெவ்வேறு விதமான சாக்லெட்கள், சாக்லெட்டின் வகிபாகம் அதிகரிக்கப்பட்டிருகின்ற நமது அன்றாட வாழ்வாதார உணவுகளில் சாக்லெட்டின் வகிபாகம் அதிகரிக்கப்பட்டிருகின்ற நிலையில், சாக்லெட்டைத் தவிர்த்து வாழ முடியா நிலைக்கு தள்ளப்பட்டிருகின்றோம். நிலையில், சாக்லெட்டின் பிரதான மூலப்பொருளான கொக்கோ ஆபிரிக்க நாடுகளிலிருந்து இந்த சாக்லெட்டின் பிரதான மூலப்பொருளான கொக்கோ ஆபிரிக்க நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகின்றது. ஆப்பிரிக்க தேசங்களில் சட்டவிரோதமாக சிறுவர்களைப் பயன்படுத்தி இந்த கொக்கோ உற்பத்தி மேற்கொள்ளப்படுவதையும் சிறுவர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைக்கப்படுகின்றது. உலகத்திற்கு இப்படிதான் செயற்படவேண்டும் சிதைப்பதையும் காட்சிப்படுத்தியுள்ளமேற்குலகம் தெரிந்தே சிறுவர்களின் வாழ்க்கையை என்ற நெறிமுறைகளை ஏற்படுத்தியுள்ளமேற்குலகம் தெரிந்தே சிறுவர்களின் வாழ்க்கையை என்ற நெறிமுறைகளை ஏற்படுத்தியுள்ளமேற்குலகம் தெரிந்தே ஆவணப்படம்.

ஆபிரிக்கக் கண்டம் என்பதே வளங்களை அதிகமாகக் கொண்ட கண்டம். இந்த வளங்களை அபகரிப்பதற்காகவே அமெரிக்க ஜோரோப்பிய நாடுகள் திட்டமிட்டு பயங்கரவாதம், அரசியல் இழுபறிகள், வறுமை என்பவற்றை ஏற்படுத்தி வைத்திருப்பதை நாமறிவோம். சாக்லெட்டின் மூலப்பொருளான ‘கொக்கோ’ விடயத்திலும் இதே நிலைதான் தொடர்கின்றது. ஆபிரிக்க நாடுகளில் ஜவரிகோஸ்ட், கொக்கோ உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது. கொக்கோ தோட்டங்களில் கடினமான பணியாற்றுபவர்கள் சிறுவர்களே! குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை முன்னிறுத்தும் மேற்குலகத்தின், சாக்லெட் நிறுவனங்களுக்காக லட்சக்கணக்கான சிறுவர்கள் அமைறி அழைத்துவரப்பட்டும் பணியமர்த்தப்படுகின்றனர். ஏராற்றி வரைப்பை உறிஞ்சி வளர்கின்ற கொக்கோக்களை அவர்களின் உழைப்பை உறிஞ்சி வளர்கின்ற கொக்கோக்களை ஏற்றுமதி செய்து உழைக்கின்றன மேற்குலக நாடுகளின் சாக்லெட் நிறுவனங்கள். இதனை ஜவரிகோஸ்ட் அரசாங்கமும்

குருக்சீக்குவய்லீ, புருதுக் காக்கெலடீ உலகம்





தெரிந்தே கவனிக்காது இருக்கின்றது. ஊடகவியலாளர் Miki Mistrali, அமெரிக்க ஆவணப்பட இயக்குனர் Robin Romano இருவரும் இணைந்து இந்த அவலத்தை உலகின் கவனத்திற்கு ஆவணப்படத்தின் வழியாகக் கொண்டுவர முடிவெடுக்கின்றனர்.

ஊடகவியலாளர் Miki Mistrali, முதலில் சாக் லெட் நிறுவனங்களைச் சந்தித்து மூலப்பொருட்களைப் பற்றி விணவுகின்றார். அவர்களின் கூற்றுப்படி சாக் லெட் மூலப்பொருட்கள் ஜவரிகோஸ்டிலிருந்து வருவதை அறிந்து அந்தநாட்டை நோக்கி தனது தேடுதல் பயணத்தை ஆரம்பிக்கின்றார். குடும்ப வறுமை காரணமாக பசியால் தவிக்கும் சிறுவர்கள் உணவுக்காக வேலைக்கு செல்வதையும் சில குடும்பங்களே, பணம் உழைத்து வா என்று அனுப்பி வைப்பதையும் அறிவுதோடு

இத்தகைய சிறுவர்களை தரகர்கள் குறிவைத்து ஏமாற்றி அழைத்துச் சென்று கொக்கோ தோட்டங்களில் அடிமைப்படுத்துவதையும் இந்தப்பத்தில் ஆவணப்படுத்துகின்றார்.

நல்ல உணவு, சம்பளம் தருகின்றேன் என்று சிறுவர்களை அழைத்து சென்று ஜவரிகோஸ்ட் எல்லையில் இன்னொரு தரகனிடம் கைமாற்ற அவன் தொழிற்சாலைக்கு அழைத்து சென்று அடைத்து விடுகின்றான். அடைக்கப்பட்ட கதவுகள் அவர்களுக்கு ஒரு போதும் திறக்கப்படாத நிலையில் அடிமையாக வாழும் நிரப்பந்தத்தோடு தப்பிக்க முயன்றால் கொடுமையான தண்டனைகளும் கொலையும் கூட இடம்பெறும் நிலை காணப்படுவதால் லட்சக்கணக்கான சிறுவர்கள் வாழ்விழந்து போகின்றனர்.

இவ்வாறு அழைத்து வரப்படுகின்ற சிறுவர்கள், பேருந்தின் மூலம் எல்லையைக் கடக்க முற்படுகையில் பேருந்து நடத்துனர்களினால் கண்டுபிடிக்கப்படின் அவர்களை குடும்பத்திடமோ அல்லது சமூக சேவை அமைப்புகளிடமோ ஒப்படைக்கும் பணியை அங்கிருப்பவர்கள் மேற்கொள்வது படத்தில் காட்டப்படுகின்றது. அரசாங்கமே தடுக்காத நிலையில் இதுவரை மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்களின் குறிப்புக்களைக் காட்டி லட்சக்கணக்கான சிறுவர்களில் எங்களால் மீட்க முடிந்தது இவ்வளவுதான் என வருந்துகின்றனர்.

படப்பிடிப்பின் போது இவ்வாறு பேருந்து ஊழியர்களால் ஒரு சிறுமி மீட்கப்பட, அவளை அழைத்து வந்த தரகன் ஒடிவிடுகின்றான். வறுமைகாரணமாக தரகருடன் வந்ததாகவும் பணியின்றி வீடு திரும்ப வேண்டாம் என்ற குடும்பத்தார் சொன்னதால் மறுபடியும் வீடுதிரும்புதல் சாத்தியமில்லை என்று, ஊர்சிக்கஞமற்று சொல்கையில் எத்தகைய நிரப்பந்தம் இந்த சிறுவர்களின் உலகை பாதித்துள்ளது என்பதை உணர்த்துகின்றனர். இவ்வாறு சிறுவர்களை அழைத்துச் செல்லும் தரகர்களை நேர்க்காணல் செய்கையில் 'எமக்கு வேறுவழியில்லை, பணத்திற்காக எமது வறுமையைப் போகக் கிடைத்துகின்றோம்' என ஒப்புக் கொள்கின்றனர். இவர்கள் குற்ற உணர்ச்சியைப் பசி எப்படி வெற்றி கொள்கின்றது என்பதற்கு சாட்சியங்களாக இருக்கின்றனர்.

நேரடியாக தொழிற்சாலைகளுக்கு சென்று விசாரித்தால் இங்கிருக்கும் சிறுவர்கள் யாரும் தொழிலாளர்கள் இல்லை. விடுமுறைக்கு

சற்றிப்பார்க்கவந்து சிறுவர்கள் என்று பேசி சமாளிக்கின்றனர். நிர்வாக அதிகாரிகளை மீறி திருட்டுத்தனமாக உள்ளே சென்று, கொக்கோ தோட்டங்களில் சிறுவர்கள் அடிமையாகப் பணிபுரிவதைப் பார்த்து ஒவ்வொருவரின் அனுபவங்களையும் கேட்டறிகின்றனர். வறுமையால் ஏமாற்றப்பட்டும், கடத்தப்பட்டும் இங்கு வந்து மாட்டிக்கொண்டதோடு தப்பிக்க முடியாதநிலையில் விரக்தியாக வாழ்ந்து வருவதைத் தெரிவிகின்றனர். எங்கள் சுதைகளையும் ரத்துத்தையும் சாக்கலெட்டுக்களாக ருசித்து உண்கிறார்கள் என்று சொன்ன வார்த்தையில் மனம் கண்துப்போனது.

தொழிற்சாலைகளில், தோட்டங்களில் பணியமர்த்தப்படும் சிறுவர்களைபற்றிய உண்மைகளைப் பதிவு செய்துகொண்டு உலகத்தின் முக்கியமான சாக்கலெட்டு தயாரிப்பு நிறுவனங்களை நோக்கி செல்கின்றார் Miki Mistrati. பலனிறுவனங்கள் இவரை உள்ளே விட மறுக்கின்றன. சந்திப்பை ஏற்றுக்கொண்ட நிறுவனங்களும் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதில்லை, தாங்கள் முறையாகவே அனைத்தையும் செய்கின்றோம் என்று கூற அனைத்து ஆதாரங்களையும் காட்டுகின்றார் Miki Mistrati. வீட்டியோ ஆதாரங்களைப் பார்த்து பத்தடமடையும் அதிகாரிகள் தங்கள் கவனத்திற்கு இவை வரவில்லை என்றும் அங்கிருக்கும் நிர்வாகிகளின் கவனக்குறைவு உரியமறையில் கவனிக்கின்றோம் என்று கூறி சந்திப்பை முடித்துகொள்கின்றனர்.

எந்தநிறுவனமும் தனது தவறை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத நிலையில் ஆதாரங்களுடன் அலைந்து திரிகின்றார். இறுதியாக Nestle நிறுவனம் இவரைச் சந்திக்க மறுக்கவே, அந்த நிறுவனத்திற்கு எதிரே ஒரு டிஜிட்டல் திரையில் அந்த சிறுவர்களின் வீட்டியோவை ஒளிபரப்பி அஹிம்சை வழியில் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார். சிறிது நேரத்தில் காவல்துறையினர் விரைந்து வந்து அவரை அழைத்துச் செல்கின்றனர். பெருநிறுவனங்களின் அதிகார பலத்தை எக்கு காட்டி நுகர்வு அடிமைகளாக வாழ்வதை பற்றிய கேள்விகளோடு இந்த ஆவணப்படம் நிறைவு பெறுகின்றது.

Shady Chocolate

Miki Mistrati இன் ஆவணப்படத்தை பெருநிறுவனங்கள் புறக்கணிக்க, திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு உலகத்தின்

கவனத்தை பெற ஆரம்பித்தது. விளைவு அன்று புறக்கணித்த நிறுவனங்கள் தங்கள் பக்கக் கருத்துக்களை ஊடகங்களில் தெரிவிக்க ஆரம்பிக்கின்றன.

"கொக்கோ மூலப்பொருள் உற்பத்தியில் சிறுவர்கள் பயன்படுத்துவதில்லை. அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. எங்களுக்குத் தெரியாமல் ஆபிரிக்காவில் உள்ள நபர்கள் சட்டவிரோதமாக இதனை செய் துள் எனர். அத் தோடு எங்களது ஒப்பந்தப்படி உற்பத்தி தொடர்பாக நாங்கள் தலையிட முடியாது. எங்களுக்கு தயாரிப்புகள் கிடைக்கப்பட்ட பின்னரே எங்களுக்கான அதிகாரம் ஆரம்பிக்கின்றது. ஆனால் நாங்கள் மனிதனேயம் மிக்கவர்கள், மனித உரிமை தொடர்பாக குரல் எழுப்பும் நிறுவனங்கள் என்ற பெயர் எமக்கு உண்டு. அந்தச் சிறுவர்களை மீட்டெடுத்து அவர்களின் கல்விப் பணிக்காகவும் மருத்துவ சேவைக்காகவும் வாழ்வியல் மேம்பாட்டுக்காகவும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை அமைத்துச் செய்தப்படுவருவதாக ஒவ்வொரு சாக்கலெட்டு நிறுவனத்தின் சார்பாகவும் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவே, பிரச்சினை தீர்ந்ததாக இந்த அவைம், உலகின் கவனத்திலிருந்து மெல்ல மெல்ல அகற்றப்படுகின்றது.

தீர்வுகள் கிடைத்ததாக உலகம் நம்பி னாலும் படக்குழுவினர் நம்பவில்லை. இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆபிரிக்காவை நோக்கி புறப்படுகின்றனர். கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்பதைக் கவனிக்க நாங்கள் புறப்படுகின்றோம் என்ற குரலோடு ஆரம்பிக்கின்றது Shady Chocolate ஆவணப்படம். சிறுவர்கள் மீட்டக்கப்பட்டனரா தொண்டு நிறுவனங்கள் எவ்வாறு காப்பாற்றி அவர்களுக்கான கல்வியை வழங்குகின்றார்கள் என்பதைப் பற்றி ஆவணப்படுத்த ஆரம்பிக்கின்றனர்.

ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அங்கிருக்கும் நலத்திட்டங்களை பார்வையிடுகையில் பல உண்மைகள் தெரிய வருகின்றன. ICI போன்ற தொண்டு நிறுவனங்களினால் அமைக்கப்பட்ட பள்ளிக் கூடங்களைக் காட்டுகின்றனர். பள்ளிக் கூடம் என்ற பெயரில் சுவர்கள் எழுப்பப்பட்டதோடு கைவிடப்பட்ட கட்டிடத்தை நாம் காண நேர்கின்றது. புல்பூண்டுகள் படர்ந்து காடுபோல காட்சியளித்த அந்தப் பள்ளியில், படிக்கமுடியாது என்பதால் அருகிலேயே ஒரு மண்குடில் அமைக்கப்பட்டதாகவும் அங்கு

சேற்றுக்கு நடுவில் மாணவர்கள் படிப்பதையும் மழை வந்தால் குடில் உடைந்து போக மீண்டும் மீண்டும் அதனை அமைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதையும் கூறுகின்றனர். அத்துடன் அங்கிருக்கும் சிறுவர்களுக்கு சரியான மருத்துவ வசதிகள் இல்லை என்பதால் அடிக்கடி பற்றைக் காட்டில் சிக்கி காயங்களுக்கு உட்படுகையில் எந்தவிதமான சிகிச்சையும் செய்ய முடியாதுள்ளது என்பதை பள்ளி ஆசிரியர் தெரிவிக்கின்றார்.

மற்றொரு கிராமத்திற்கு சென்றால் அங்கிருக்கும் பள்ளியில் ஒருசில மாணவர்களே படிக்க ஏனைய சிறுவர்கள் பள்ளிக்கு வராதிருப்பதைப்பற்றி விசாரித்தால் இன்னொரு அதிர்ச்சி தகவல் கிட்டுகின்றது. “அந்தப்பள்ளி பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு என்று நிறுவப்பட்டது. ஆனால் அப்படியான சிறுவர்கள் அங்கில்லை. எங்கள் கிராமத்து சிறுவர்களை அழைத்து படிக்க வைக்கின்றனர். பெற்றோர், குடும்பம் எல்லாம் கொண்ட சிறுவர்களை அழைத்துச் சென்று வகுப்பறையில் அமரவைத்து அவர்கள்தான் தொழிலார்களாக இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் என்று காட்டி பலரை ஏமாற்றுகின்றனர். கல்வி கற்பது நல்லது என்று பிள்ளைகளை நாங்களும் அனுப்பினோம். ஆனால் ஒழுங்கான கட்டிடம், வகுப்பறை, ஆசிரியர் என்று எதுவுமே இல்லாத இடத்தில் பிள்ளைகளை அனுப்பி என்ன செய்ய? அதுதான் அங்கு செல்வதில்லை” என்று பெற்றோர்கள் கூறி ஏரிச்சலடைந்தனர்.

எந்தப் பள்ளியும் ஒழுங்காக கட்டப்படவில்லை, கல்வி மருத்துவ செயற்பாடுகள் எதுவுமே நடைபெறவில்லை என்பதை முழுமையாக அறிந்துகொள்ளும் படக்குழு, கொக்கோ விவசாயத்தைப் பார்வையிடுகின்றது. பாதுகாப்பான நவீன விவசாயக் கருவிகள் கொடுக்கப்பட்டு சிறப்பான முறையில் பயிரிடப்படும் என்ற வாசகங்களுக்கு எதிராக, மக்கள் மிகப்பழைமையான கருவிகளுடன் நவீன வசதி களின்றி மிகுந்த சிரமங்களோடு விவசாயம் செய்துகொண்டிருக்கின்றனர். அதில் பெரும்பான்மையானவர்கள் பதினெட்டு வயதிற்கு குறைந்தவர்கள் சிறுவர்கள் கத்தி, அரிவாளுடன் கொக்கோ காய்களை உரித்துக்கொண்டே” எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை, எங்களுக்கு தெரிந்த வழியில் பயிரிடுகின்றோம், மிகக்குறைந்த விலைக்கு எங்கள் தயாரிப்பை வாங்கிச் செல்கின்றனர். எம்மால் தடுக்க முடியாதநிலை, மறுத்தால் இந்தப்பண்மக்கட

கிடைக்காது வறுமையை மீறி சிந்திக்க முடியாத நிலை, அடிக்கடி எங்களுக்கு காயங்கள் ஏற்படும். மருத்துவ வசதிகள் எதுவும் இல்லை. கட்டுபோட்டுக்கொண்டு மறுபடியும் வேலையில் ஈடுபடுவோம்” என்று விரக்தியாக தங்கள் வாழ்க்கை பற்றி தெரிவிகின்றனர்.

பள்ளிகள் கட்டப்படவில்லை, கல்வி நடவடிக்கைகள் எதுவுமில்லை, மருத்துவ வசதிகள் செய்யப்படவில்லை, விவசாய முன்னேற்றம் இடம்பெறவில்லை, உள்ளூர் விவசாயிகள் சுரண்டப்படுகின்றனர், தொழில் செய்கின்ற சிறுவர்கள் மீட்கப்படவில்லை உட்பட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்பதற்கான முழுமையான ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டு அங்கிருந்து பறுப்படும் படக்குழு சாக்கலெட் நிறுவனங்களை நோக்கிச் செல்கின்றது.

முதலில் அதிகாரிகளிடம் நலத்திட்டங்களைப் பற்றி சாதாரணமாக விசாரிக்க அவர்களும் தங்கள் நலத்திட்டங்களை பெருமைபொங்க விஸ்தரிக்க ஆரம்பிக்கின்றனர். பொறுமையாக அனைத்தையும் கேட்ட Miki Mistrati, தான் எடுத்த வீடியோ ஆதாரங்களை அவர்களுக்கு காண்பிக்க முகம் வெளிறிப்போய் சங்கமான நிலைக்குதான்பட்டு தடுமாற ஆரம்பிக்கின்றனர். ஏதோ தவறு நடந்திருக்கக்கூடும் கவனிக்கின்றேன் என்று கூறி சந்திப்பை முடித்துக்கொள்ள எத்தனிக்கையில் அவர்களது பொய்களையும் ஏமாற்றுவேலைகளையும் சாடவிட்டு அங்கிருந்து செல்கிறார் Miki Mistrati. பெருநிறுவனங்களின் போலி முகத்தை மீண்டுமொருமை உலகத்திற்கு



பகிர்வோம்....

ஆழம் தமிழ்

சுன்னாகம், அ. குமாரசுவாம் புலவர்ன் தாத்தா ஆகிய முத்துக்குமாரா கவராயரை இலக்கிய உலகம் பரவலாக அறிந்திருக்க வாய்ப்புண்டு. இவரின் காலம் கி.பி. 1780-1851 ஆகும். ஏற்ததாழ இதே காலப்பகுதியில் வட்டுக்கோட்டை - அராலியிலும் முத்துக்குமாரர் என்னும் பெயருடைய பிறிதொரு புலவர் வாழ்ந்துள்ளார். இவரைப்பற்றி வசவநாத சாஸ்தர் அவர்கள் “முத்துக்குமாரன் தமிழ் பாவலர்க்கு முதற்சங்கமே” எனப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிவிப்பதோடு இந்த ஆவணப்படம் நிறைவு பெறுகின்றது.

விலங்குகள் தனது தேவை நிமித்தம் பிற விலங்குகளை வதைக்கும் தன்மை கொண்டன. மனிதனும் விலங்கின் நீட்சியே. தனது தேவைக்கு அதிகமாகவே பிற மனிதர்களை வதைக்கும் என்னம் மனிதர்களுக்குள் அதிகமாகவே உண்டு. மேற்குலக நாடுகள், பொருளாதாரத்தின் பெயரால் இந்தச் செயல்களை அரங்கேற்றி வருகின்றன. ஆபிரிக் க மக்களை வறுமையின் பிடியில் வைத்திருப்பதால் மட்டுமே, அந்த நாட்டின் வளங்களை அபகரிக்க முடிகின்றது. அவர்களுக்கான உதவிகளைச் செய்கின்றோம் என்று தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் யாரையும் நெருங்கவிடாது செய்கின்றன. எந்த உதவிகளும் செய்யாது அவர்களது நிலையை அப்படியே தொடர்வதன் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றன. எத்தனையோ ஆண்டுகளாக வறுமையும் அரசியல் நெருக்கடிகளும் கொண்ட தேசத்தில் பல ஆண்டுகளாக இத்தகைய தொண்டு நிறுவனங்கள் சேவையாற்றுகையில் எத்தகைய கல்வி முன் னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் இன்னும் அடிமைப்பட்ட சமூகமாக வாழ வைக்கப்படுவதன் பின்னணி என்ன? வறுமைப்பட்ட சமூகம் படித்து முன்னேறினால் அடிமை வேலை செய்வது யார் என்ற கேள்வி ஏற்படும். அத்தகைய கேள்விகளை தவிர்க்கவும் வளங்களை அபகரிக்கவும் மேற்குலகம் நிகழ்த்தும் செயல்களின் ஒருபகுதி மட்டுமே இந்த சாக்கெலட் உலகத்தின் மறைக்கப்பட்ட இருண்ட உலகம். உலகப் போர்கள் ஆயுதங்களுடன் இரத்தம்சிந்தி நடத்தத் தேவையில்லை வாழ்வியல் சிதைப்பை ஏற்படுத்துவதன் மூலமாகவே இன அழிப்பை மேற்கொள்ள முடியும் என்பதற்கு இந்த சாக்கெலட் உற்பத்தியின் மறுபக்கங்கள் எனிய உதாரணம். அதை ஆதாரங்களுடன் நிருபித்திருக்கின்றன இந்த ஆவணப்படங்கள். நுகர்வு கலாசாரத்தின் அடிமைகளாக வாழும் நாமும் இதனைப் புரிந்து செயற்படுவோம்.

↔ ↔ ↔

நில்லாதவற்றை நிலையென்று...

காலை மணி ஏழு

காய்கறிகளோடு அந்தச்

சாலை வழி நடந்து

வருமென்னைத் தாண்டி

அதோ உந்தருளி ஒன்று விரைகிறது

அதன் மீது குந்தி இருப்பவள் ஓர் பெண் - ஒருதாய்

அவளைப் பற்றி இருப்பவள் ஓர் பாலன்

திடு தானோ மாங்கடசம்பந்தம்?

ஆம்.

தாய்க்குராங்கை அதன் குட்டி பிழத்திருக்குமாறுபோல் மகனை விவுள் பள்ளியில் விட்டுப்

பணிமனை போயச் சேரோன்றும்

அதிகாலை எழுந்து சுமையல் முழுத்திருப்பாள்

உணவைப் பொதிசெய்து உரியவர்கள் கைவைத்து

தானுண்ணனேரம் இருந்ததோ கில்லையோ

ஒகேராள். ஒகேராள் ஓர் அன்னை ஒகேராள்!

என்மனமோ எதிர்காலம் தாவிப்பறக்கிறது

இப்பெயின் கல்வி, செல்வம், பட்டம், பதவியை

முன்னேறுவான் தாய் முயற்சியினால்

ஒரு பெண்ணைக் காதலிப்பான்

அவளே கதிவையன்று பின் தீரிந்து

வாழ்க்கைத் துணையாக்கி மானிகையில் ஏற்றிவைப்பான்

தாயோ முதுகையால் தளர்ந்திருப்பாள். நோயறுவாள்

பாயோடுமுந்திக் கிட்பாள்

பராமரிக்க நேரமில்லை மகனுக்கு

மருகிக்கோ நெஞ்சினிலே ஈரமில்லை!

என் செய்வார்

முதியோர் காப்பகத்தில் விடுவார்

திடு வழுமை விதிவிலக்கு குறைவு

காலைப் பராப்பு கண்விழிப்பு ஓய்வில்லை

வேலைச்சுமை ஓட்டம் - எல்லாம் முதியவர்கள்

காப்பகத்துக்குச் செல்லும் வழிகள் எனில்

மானிடர் ஏன்

நில்லாத வெல்லாம் நிலையைன்று அலைகின்றார்?

இல்லாதவற்றை எங்கெங்கோ தேடுகேரார்?

கோ.பத்மநாதன்

சிறுக்கை



விமல்.பரம்.
அவானாம்.ரேவியா

அம்மாவோடு கதைத்து ஒரு கிழமையாகிவிட்டது. அதன் பிறகு வேலைக்குப் போகவில்லை. என் அறையிலேயே அடைப்பட்டுக் கிடந்தேன். வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்டது. சொந்த ஊர் விட்டு சிட்னிக்கு வந்து இவ்வளவு காலமும், கஷ்டப்பட்டதுக்கு பலனில்லாமல் போனது போல் மனம் தவித்துக் கொண்டிருந்தது. அம்மாவின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிவிட்டேன் என்று எவ்வளவு பெருமைப்பட்டேன். எல்லாம் அம்மா என்னிடம் கேட்ட அந்த கேள்வியில் அடிப்பட்டு போய்விட்டது.

என்னைப் பார்த்து அம்மாவா.... இப்படிக் கேட்டாள் என்று நினைத்து நினைத்து மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.

அதன் பிறகு அம்மா நாலைந்து தடவை போன் பண்ணியும் நான் எடுக்கவில்லை. கதவு தட்டும் சத்தம் கேட்டது. படுக்கையைவிட்டு எழுந்துபோய் கதவைத்திறந்தேன். பாபு, கோபி, மகேஷ், ரவி எல்லோரும் கதவுக்கு அருகில் நின்றிருந்தார்கள். துங்காபியில் நாலு அறைகள் உள்ள இந்த வீட்டில் என்னோடு இருப்பவர்கள்.

“நந்த நேரமும் கதவைப்பூட்டிக்கொண்டு என்ன செய்யிறாய். ஏன் முகமெல்லாம் வாடிக்கிடக்கு. சுகமில்லையா. காலமையும் சாப்பிட வரேல. சாப்பிடப் போறும் வாறியா” என்றார்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் வீட்டிலிருக்கிறார்கள். “தலையிடிக்குது. பசிக்கேல நீங்கள் சாப்பிடுங்கோ” என்று சொல்லியும் கேளாமல் சாப்பாடு கொண்டுவந்து தந்தார்கள். சாப்பிட மனமில்லாவிட்டாலும் அவர்களுக்காக சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தேன்.

படுக்க மனம் வரவில்லை. ஐன்னலோரமாக நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். குளிர்காலமானதால் சூரிய வெளிச்சமில்லை. நாலுமணிக்கே வானம் இருந்து போயிருந்தது. மின் விளக்குகள் ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்தன.

இந்த குளிர் பனி பாராமல், வெயில் மழை பாராமல், இரவு பகல் பாராமல் உழைக்க வேணும், காச சம்பாதிக்க வேணும் என்ட வெறியில் ஒடி ஒடி உழைத்தேனே... பதினெட்டு வயசில வந்து உழைக்கத்தொடங்கி எவ்வளவு கஷ்டப்பட்டேன். எனக்கு கஷ்டமென்று ஒருநாளும் அம்மாவிடம் சொன்னதில்லை. என் செலவு போக, கடனையும் கொடுத்து முடிக்காமல் உழைப்பு முழுவதையும் அனுப்பினேனே... பொறுப்புக்களை முடித்துவிட்டு எனக்காக சேமிக்க வேண்டும் என்று நினைத்ததால் தானே அம்மா என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

அன்று அம்மா கேட்டது திரும்ப திரும்ப நினைவில் வந்து மனதை நோக்கவைத்தது.



வானம் வசப்படுமா...!

போன் அடிக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அம்மாவிடமிருந்து போன் எடுக்கவில்லை. சிறிது நேரம் அடித்துவிட்டு ஓய்ந்தது. வந்து கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொண்டேன். முன்பு அம்மாவிடமிருந்து போன் வந்தால் சந்தோஷத்துடன் ஓயிவந்து எடுப்பது நினைவு வர கண்களிலிருந்து கண்ணிர் கண்ணத்தில் வழிந்தது.

அம்மா எங்களோடு நிறையவே கஷ்டப் பட்டிருக்கிறாள். குடிப்பழக்கமுள்ள அப்பாவின் உழைப்பில் பாதிதான் வீட்டுச் செலவுகளுக்கு வரும். காச கொடுத்ததோடு தன் பொறுப்பு தீர்ந்தது என்று அப்பா இருந்துவிடுவார். அம்மாதான், போதாதற்கு வீட்டில் மரக்கறிகள் வைத்தும் கோழிகள் வளர்த்தும் கஷ்டப்பட்டு சமாளித்து எங்கள் நால்வரையும் வளர்த்தாள்.

சமாளிக்க முடியாத நேரங்களில்,

“இப்பவே இவ்வளவு கஷ்டமெண்டால் முன் டு பொம் பினைப் பின் னைகளை வைச்சிருக்கிறன். அதுகளை கரையேத்த நான் என்னசெய்வன்” என்று அடிக்கடி புலம்புவாள்.

அதுக்கு அப்பாவிடமிருந்து உடனும் பதில் வரும்.

“அதுக்குத்தான் ஒரு பொடியனை பெத்து வைச்சிருக்கிறியே” என்பார்.

“அந்த கதெரியத்தில் தான் நானிருக்கிறன். என்ற பின்னை வளர்ந்து எங்களைப் பாக்கும். இப்பிடியென்னை கலங்கவிடாது” என்பாள்.

அம்மா இப்படி சொல்லும் போதெல்லாம் அம்மாவின் முகத்தில் தென்படும் ஆதங்கமும், ஏதிரபார்ப்பும் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. அம்மாவை சந்தோஷமாய் வைத்திருக்கவேணும் என்று ஆசையும் என் கூடவே வளர்ந்து வந்தது.

நான் ஏ.எல் படித்துக் கொண்டிருந்த நேரம் அம்மாவின் பெரியப்பாவின் மகன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஊருக்கு வந்து எங்களோடும் ஒரு கிழமை தங்கியிருந்தார்.

அப்பாவின் பொறுப்பில்லாதன்மையையும் அம்மா படும் கஷ்டங்களையும் பார்த்து கவலைப்பட்டவர்,

“சிவகாமி, மதனின் படிப்பு முடியட்டும். நான் அவனை அவுஸ்திரேலியாவுக்கு வர உதவி செய்யிறன். அவன் வந்திட்டால் உழைச்சு உங்களைப்பாப்பான். நீ கவலைப்படாத்” என்றார்.

மாமா சொன்னது கேட்டு அம்மா சந்தோஷப் பட்டாள்.

இரவு முழுக்க அம்மா நித்திரை கொள்ள வில்லை. யோசனையிலிருந்தாள். அடுத்தநாள்

“அன்னை நீங்கள் சொன்னபடியால் கேக்கிறன். தம்பிக்கு இந்த வருசத்தோட ஏ.எல் முடிஞ்சிடும். தொடர்ந்து படிப்பிக்க கஷ்டமண்ணை. இப்பவே கூப்பிடுங்கோ. இப்ப போய் உழைச்ச அவன் காலுங்கள் இதுகளுக்கும் வயச வந்திடும்.” என்றாள்.

“கூப்பிடுங்கோ எண்டால் உடன கூப்பிடோது. முதல் ‘விசா’ எடுக்கவேணும். இப்ப படிக்கிறவனை குழப்பாதை. படிச்சு முடிக்கட்டும். ‘ஸ்ருடன்ஸ்’ விசாவில் கூப்பிட்டால் ரிக்கற் செலவு குறைவாயிருந்தாலும் அங்க போய் படிக்கவேணும். அவன் எப்பிடி உழைச்சாலும் படிப்புக் கே போயிடும். அங்கத்த ‘விசா’ எடுக்குமட்டும் படிக்கவேணும் இல்லாவிட்டால் திருப்பியனுப்பி போடுவான்” என்றார்

“வீட்டுக் கஷ்டத் தில அனுப்பிறன். படிக்காமல் உழைக்கோதே” என்றாள் அம்மா. ‘ஏஜென்சி’ மூலம் கூப்பிடலாம். அதுக்கு ‘விசா’ எடுக்க லட்சக்கணக்கில் முடியும்.” என்றார்.

“அன்னை, காணி இருக்கு. அதை வித்து காச தாறன். காணாததுக்கு நீங்கள் போடுங்கோ இல்ல வட்டிக்கு வாங்கியெண்டாலும் இந்த உதவியை செய்து விடுங்கோ. அவன் வந்ததும் உழைச்ச எல்லாக்கடனையும் குடுத்திட்டு எங்களைப் பார்க்கட்டும்.” என்றாள் அம்மா அவசரமாய்.

“கொழும்பில் எனக்கு தெரிஞ்ச ஓராள் இருக்கு. நான் போகேக்க அவனோட கதைச்சுப் பாக்கிறன்.” போகும் போது சொல்லிவிட்டுப் போனார்.

அம்மாவும் காணியை வித்து அனுப்ப மாமா சொன்னமாதிரியே கதைத்து ஒழுங்குகளைச் செய்தார். ‘விசா’ கையில் வந்தபோது சந்தோஷத்தை விட செலவழித்த லட்சங்கள் தான் கண்முன்னே வந்து பயமுறுத்தியது. அம்மாவோ தன் கஷ்டமெல்லாம் தீர்ந்தது என்று சந்தோஷப்பட்டாள்.

ஊரை விட்டு புறப்பட்டபோது அம்மா சொன்னது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.

“சின்னவயசில உன்னை அனுப்பிறன் என்டு கவலைப்படாதேயப்பு. முதல் போய் உன்னைப் பார்த்துக்கொள். பிறகு மாமாவின்ர கடனைக் குடுத்திட்டு தங்கச்சிமாரைப் பாரு. அதுகள் உன்னைத்தான் நம்பியிருக்குதுகள். எனக்கு உன்னை விட்டிட்டு இருக்கிறதை நினைக்க கவலையாயிருக்குத்தடா” அழுது கொண்டே வழியனுப்பிவைத்தாள்.

நிறைய கனவுகளோடும், எதிர்பார்ப்பு களோடும் வந்து சிட்னியில் இறங்கினேன். என்ன செய்யப்போகிறேன் என்ற திகைப்பும், அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றுவேனா என்றதவிப்பும் என்னைக் கலங்க வைத்தன. மாமாதான் ஆறுதல் சொன்னார்.

“கொஞ் சநாள் எங் களோட இரு. இங்கத்த ‘விசா’ எடுக்க ஆறுமாதமோ ஒருவருசமோ செல்லும். அதுவரைக்கும் எங்கட தமிழ்கடைகளில் தான் வேலை செய்யவேணும். இடங்கள் பழகினபிறகு தனிய போகலாம்” என்று சொல்லி என்னைக் கூட்டிப் போய் இடங்களைக் காட்டி என் பயத்தைப் போக்கினார்.

முன்று மாதங்களுக்குப் பின் ஒரு மரக்கறிக்கடையில் வேலையெடுத்து அருகில் அறையும் எடுத்துக்கொண்டு போனேன்.

வேலை தந்தாலும் விசா இல்லையென்றதால் சம்பளத்தை குறைத்து தந்தார்கள்

அறை வாடகைக்கும், சாப்பாட்டு செலவுக்குமே சரியாகயிருந்தது. எப்படி கடனைக் கொடுத்து முடிப்பது என்று திகைப்பாகயிருந்தது.

மாமாவிடம் சொன்னேன்.

“முதல் இப்பிடித்தானிருக்கும். இடங்கள் பழகிட்டாய். இனி உன் கெட்டித்தனம். வேலை தேடு, கிழமை நாளில் வேலை செய். இரவு வேலை செய். உழைக்கத்தானே வந்தனி. நல்லாய் கஷ்டப்படவேணும்” என்றார்.

வெளிநாட்டுக்குப் போனால் சொகுசான வாழ் க்கை. கஷ்டப்படாமல் நிறைய உழைக்கலாம் என்ற கனவோடு வந்த எனக்கு உழைப்பின் கஷ்டமும் பணத்திற்காகப்படும் துன்பமும் முகத்தில் அறைந்தால் போல் உணர்த்தியது.

வேலை தேடியலெந்து கிடைக்கும் வேலைகளைச் செய்யப்பழகிக்கொண்டேன். சாப்பாட்டுக் கடைகளில் சமையலும் செய்தேன். இறைச்சிக் கடைகளில் கையுறை போட்டு இறைச் சியும் வெட்டி னேன். கட்டிடவேலைகளுக்கும் போனேன்.

கொஞ்சம் கொஞ்சமாய் காச சேர்த்து மாமாவின் கடனைக்கொடுக்க தொடங்கலா மென்று நினைத்து மாமாவிடம் போனேன்

“முதல் ‘விசா’ எடுக்கவேணும். அதுக்கு வைச்கக்கொள்” என்று சொன்னார்.

லோயர் மூலம் கேஸ் போட்டு விசா எடுக்க ஒருவருசம் சென்றது. அதற்கும் மாமாதான் உதவி செய்தார்.

வீட்டுக்கு அனுப்பாமல் நாலு வருசம் உழைத்து மாமாவின் பாதிக்கடனைத்தான் கொடுக்க முடிந்தது.

“இனி என்கடனை பிறகு தா. வீட்டுக்கு அனுப்பா. அதுகளினர் கஷ்டம் கொஞ்சமாவது தீர்ட்டும்” என்றார் மாமா.

வீட்டுக்கு அனுப்பத் தொடங்க வீட்டுச் செலவுகளும் அதிகமாகிக்கொண்டு வந்தது.

“முதல் இருக்கிற வீட்டைத் திருத்த வேணும். மழை வந்தால் ஒழுகத் தொடங்கிடும். நீ காச அனுப்ப திருத்தப்போறன்.” என்றாள் அம்மா.

“உங்களுக்குத் தெரியும் தானேம்மா. பார்த்து செய்யுங்கோ” என்று அனுப்பி வைத்தேன். மூன்று மாதத்துக்கொரு முறை பணத்தைச் சேர்த்து அனுப்பிக் கொண்டிருந்தேன்.

ஜந்து வருடங்கள் சென்றிருக்கும்....

“வாணிக் கு வீடு கட்டவேணும். இப்பவே கொஞ்சம் கொஞ்சமாய் கட்டத் தொடங்கினால்தான் கட்டி முடிச்சு கலியானம் பேச சரியாயிருக்கும்” என்றாள் அம்மா.

வாணிக்கு, வீடு கட்டி நகைகள் செய்து கலியானம் செய் துமுடிய எனக்கு பத்து வருடம் எடுத்தது. சந்தோஷமாய் இருந்தது. அம்மாவின் முதல் ஆசையை நிறைவேற்றிவிட்டேன். அதே உற்சாகத்தோடு கலா, மாலாவிற்குத் தேவையான பணத்தையும் சேர்க்கத்தொடங்கினேன். இரண்டு வருடத்தில் கலாவை விரும்பிக் கேட்டு வந்தவர்கள் வீடு வேண்டாம். அதற்குரிய பணத்தைக்கேட்டார்கள். இருந்த பணத்தோடு கடனும் வாங்கி அவளின் திருமணத்தை நடத்தினேன். அடுத்து நாலு வருடத்தில் மாலாவிற்கும் நடந்தது. அம்மாவின் சந்தோஷத்தைப்பார்க்க சாதித்துவிட்டேன் என்று பெருமையாகயிருந்தது.

ஊரிலிருந்து புறப்படும் போது அம்மா, “தம்பி, உனக்கும் முப்பத்தினாலு வயசாச்சுது குறிப்பு எடுத்து பார்ப்பமே.” என்றாள்.

“மாமான் கடனிருக்குது அம்மா. அதையும் குடுத்து நானும் செலவுகளுக்குக் கொஞ்சம் சேர்க்கவேணும். இரண்டு வருசம் போகட்டும்” என்று சொல் லிவிட்டு சந்தோஷத்துடன் வந்தேன்.

முன்பு உழைக்கும் பணத்தில் என் செலவுகளுக்கு எடுத்துக்கொண்டு முழுப் பணத்தையும் அம்மாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். இப்பொழுது வீட்டுச் செலவுக்கு அனுப்பிவிட்டு மற்றதை நான்

சேர்த்து வைக்கலாமென்றால் அதற்கும் அடிக்கடி செலவு வருகிறது.

“அப்பாவுக்கு அடிக்கடி நெஞ்சவலி வருகுது. ஒப்பிரேசன் செய்யவேணுமாம். காசைப் பாக்காமல் பிரைவேற் கொஸ்பிற்றில் செய்வம் காச கூட முடியுமாம். பார்த்து கெதியில அனுப்பிவிடு தம்பி.” வருத்தம் என்றதும் கேட்டதைவிட அதிகம் அனுப்பிவைத்தேன்.

“கலாவின்ர பழைய வீடு. திருத்தி அதோடு இரண்டு அறையும் சேர்த்து கட்டப்போறாளாம். நாங்கள் அவளுக்கு வீடு குடுக்கேலதானே. கட்டுறதுக்கு காச நீயும் அனுப்பிவிடு”

“வீடு வேண்டாம் காச தாங்கோ என்று கேட்டு குடுத்தனாங்கள். அதில எடுத்து கட்டச்சொல்லுங்கோவன்” என்றேன்.

“அதை அவரின்ர தங்கச்சிக்கு சீதனமாய் குடுத்திட்டினமாம். இவள் என்ன செய்யிற்று. பாவும் அனுப்பிவிடு தம்பி.” அம்மா கேட்கும் போது மறுத்து பேச மனம் வரவில்லை. அனுப்பினேன்.

கேட்கும் போதெல் லாம் அனுப்பிக் கொண்டிருந்ததால் என்னால் ஒன்றும் சேர்க்க முடியவில்லை. அம்மாவோடு இதைப்பற்றி கதைக்கவேணும் என்று நினைத்துக்கொண்டிருந்த போதுதான் போன்கிழமை அம்மா எடுத்து கதைத்து என்னைப் பதறவைத்தாள்.

திடீரென போன் சுத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். மாமாவின் போன் எடுத்து

“சொல்லுங்கோ மாமா” என்றேன்.

“வீட்டில் தானே நிக்கிறாய். நான் வாறன்” என்றார். வீட்டுக்கு வந்ததும்,

“என் நடா, என் பிரச் சனை ஏன் அம்மாவோடை கதைக்கேல” என்றார்.

நான் கதைக்கவில்லை என்றதும் அம்மா மாமாவுக்கு போன் பண்ணியிருக்கிறாள்.

“அம்மா என்ன சொன்னா மாமா” என்று மாமாவிடம் கேட்டேன்.

“அம்மான்ர கதையை விடு . நீ சொல்லு “ என்றார்

“உங்களுக்குத் தெரியும் மாமா. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு முண்டு பேருக்கும் கலியாணம் செய்து வைச்சேன் என்டு. பிறகும் பட்ட கடனை குடுத்திட்டு காச சேர்க்க வேணும் என்டு கஷ்டப்படுறன் மாமா. ஆனால் காச சேர்க்க ஒவ்வொரு செலவு வருகுது. வீட்டு செலவுக்கு அனுப்பினாலும் அம்மா, கலா வீட்டைத்திருத்துறாள் காச அனுப்பிவிடு என்டு அனுப்பினான். போன கிழமை

அம்மா எடுத்து மாலா வீட்டுக்கு பெயின்ட் அடிச்ச சாமான்கள் வாங்க இரண்டு லட்சம் முடிஞ்சுதாம். அனுப்பச்சொன்னா. அவளுக்கு அனுப்பினனி. இவளுக்கும் அனுப்பிவிடு என்கிறா. இனி அவையளின்ர செலவை அவையள் பார்க்கட்டும் நீங்கள் விடுங்கோ எண்டுதுக்கு தங்கச்சிமாருக்கு அனுப்பிற்றுக்கு கணக்குப் பார்க்கிறேயே. முந்தி அனுப்பேக்கை கணக்கு கேக்கிறேல். இப்பகேக்கிறாய். நாங்கள் வசதியாய் இருக்க அதுகள் கடனோட இருக்கிறதே என்கிறா.

எப்பவும் நான் கணக்குப் பார்த்ததேயில்லை மாமா. என்ற முழு உழைப்பையும் தானே அனுப்பினான். ஏன் மாமா அம் மா அப்படி சொன்னா. எனக்கு எவ்வளவு கடன் இருக்குதென்டு அம்மாவுக்கு தெரியாது. வந்து பதினெட்டு வருசம் எனக்கெண்டு ஒரு வீட்டில்லை. இப்பவும் ஒரு அறையில இருக்கிறன். என்னைப்பார்த்து வெளிநாட்டுக்குப் போய் நீயும் மாறிட்டாயா. என்கிறா. எனக்கு தாங்கேலாமல் இருக்குது மாமா. மனம் விட்டு கதைக்கவும் ஆருமில்லை. நான் என் செய்கிறது.”

மாமா கேட்டதும் மனதிலுள்ள வேதனைகளை யெல்லாம் கொட்டித்தீர்த்துவிட்டேன்.

“நீ பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும். அம்மாவுக்குத் தெரியாது. பெரும் செலவு செய்து கலியாணத்தை நடத்தியவனுக்கு இந்த செலவுகளெல்லாம் சாதாரணம் என்டு நினைச்சிட்டா போல. கவலைப்படாதே. நீ ஒரு மாதம் லீவு எடுத்துக்கொண்டு ஊருக்குப் போய் அம்மாவோட இருந்திட்டுவாவன்” என்றார்.

“நான் படிரு கஷ்டம் நேரில் பார்த்தாத்தான் அம்மாவுக்கு விளங்கும். நான்போய்ச்சொல்லி விளங்காது. நான் போகேல் மாமா.” என்றேன்.

“அப்ப தனிய இருக்க வேண்டாம். எங்களோட வந்து இரு” என்றார்.

“வேண்டாம் மாமா. தனிய இருந்து பழகிட்டுது. இப்பிடியே இருந்திட்டு போறன். என்ன விடுங்கோ” சொல்லும்போது குரல் அடைத்துக்கொண்டு வந்தது.

மாமா சிறிது நேரம் ஒன்றும் சொல்லவில்லை. என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்

பின் எழுந்து போய் போனை எடுத்து நம்ப்பரை அழுத்திவிட்டு ஸ்பீக்கருக்கு மாற்றினார்.

“சிவகாமி, நான் அண்ணை கதைக்கிறன்” என்றார். மறு முனையில் அம்மாவின் குரல் பத்தடத்துடன் வந்தது.

“ஏன் அண்ணை அவன் கதைக்கேல. நான் கதைச்சது அவனுக்கு கோவமே. வருத்தமில்லாமல் சுகமாயிருக்கிறான்தானே. நீங்கள் அவனைக் கண்டு கதைச்சீங்களோ.”

“கண்டு கதைச்சிட்டன். சுகமாயிருக்கிறான். தனியயிருந்து கவலைப்படுறான். நான் சொல்லுறுதைக் கேளு. நான் ஸ்பொன்ஸர் பண்ணி உன்னை கூப்பிடுறன். வந்து அவனோட கொஞ்சநாள் இருந்திட்டுப்போ” என்றார்.

நான் திடுக்கிட்டு மாமாவைப் பார்த்தேன்.

“அவரை விட்டுட்டு, வீடு வாசலை விட்டு, உடன் என்னெண்டு நான் வாறது அண்ணை” என்று அம்மா சொன்னாள்.

“பொடியன் உனக்கு வேணுமெண்டால் வா. அவரை மற்றுப் பிள்ளையள் பார்க்கட்டும்.” என்று சிறிது கோபத்துடன் சொல்லிவிட்டு போனை வைத்தார்.

“அம்மாவை நான் கூப்பிடுறன். உன்னோட வந்து கொஞ்சநாள் இருக்கட்டும். மனதைப் போட்டு குழப்பாமல் சாப்பிட்டு விட்டு நிம்மதியாய் படு.” என்று சொல்லிவிட்டு போனார்.

மாமாவோடு கதைத்த பின் மனப்பாரம் குறைந்ததுபோலிருந்தது. அம்மா வாறதும் மனதுக்கு சந்தோஷமாயிருந்தது.

அம்மா வந்து இறங்கியபோது என்னை வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு மாமா தான் போய் கூட்டிவந்தார். வீட்டில் என்னைத்தவிரயாருமில்லை. வந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தபோது மாமா இங்கு நடந்ததெல்லாம் சொல்லியிருப்பார் என்று தோன்றியது.

“நான் போறன். ஆறுதலாய் இரண்டுபேரும் வீட்டுக்கு வாங்கோ” என்று சொல்லி மாமா போனதும் இருவரும் அறைக்குள் வந்தோம்.

அம்மா அறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு என்பக்கம் திரும்பினாள். கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது.

“உன்னை நான் கஷ்டப்படுத்தி விட்டிட்ட நேடா... கஷ்டத்தோட போராட களைச்ச நேரம் நீ உழைச்ச காசு அனுப்ப எங்கட கஷ்ட மெல்லாம் போட்டுது எண்டு நினைச்சேனே தவிர நீ தனிய இருந்து கஷ்டப்படுறாய் எண்டு நினைக்கேலை. வெளிநாட்டில கை நிறைய உழைச்ச அனுப்பிறாய் எண்டு சாதாரணமாய் நினைச்சிட்டன். உன்னை வருத்தி நாங்களொல்லாரும் நல்லாயிருக்கோணும் என்று நான் நினைப்பேனா சொல்லு....

மாமாவும், தனிய வந்து காசக் காக உழைச்ச, உழைச்ச மன விரக்தியில் எத்தனை

பொடியளின்ர வாழ்க்கை அழிஞ்சிருக்கு. நீயும் பொடியனை துலைக்கப்போறியோ என்று கேக்க நான் ஆடிப் போயிட்டன், என்ற சந்தோஷமே நீ தானேடா...” அம்மா குரல் தழுதமுக்க என் கண்ணம் தடவிச் சொல்ல எல்லா வலியும் மறந்து அவள் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்.

இது போதும் எனக்கு. ஆண்டவா உனக்கு நன்றி என்று நினைக்க மாமாவின் முகமே மனதில் தோன்றியது.

↔ ↔ ↔

நால்:

‘வாழ்வியல்’ அனுபவப்பள்ளி - 2

ஒசிரியர்:


கலாபூரணம் வீ.என்.சந்திரகாந்தி

வெளியீடு:

கலை கலைச்சார வினாக்களுடைய மேம்பாடு கழகம்,

நிருக்கிடையாணமலை

விலை: 350/-



கலாபூரணம் வீ.என்.சந்திரகாந்தி அவர்கள் ஏற்கனவே முன்று சிறுகதைத் தொகுப்புக்களையும் ஒரு நாவலையும் “வாழ்வியல்” அனுபவப்பள்ளி (பாகம் 01) கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டவர். இப்போ “வாழ்வியல்” அனுபவப்பள்ளி (பாகம் 02) கட்டுரைத்தொகுப்பை முன்னைய நூலின் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ளார். சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் அடையாளம் காட்டும் வகையிலும் 31 கட்டுரைகள் இந் நூலில் உள்ளங்கியுள்ளன. இன்று தமிழ் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளில் இளைஞர்களும் யுவதிகளும் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்கு இந் நூல் வழி காட்டுகின்றது!

ஞானம் பிரதம ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களின் வாழ்த்துரையுடன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.எஸ்.எஸ். லதாமங்கேஸ் அவர்களின் முகவுரை நூலை அலங்கரிக்கின்றன. திருக்கோணமலை A.R.Tradersன் சிறந்த அச்சப்பதிப்பில் நூல் அனைவரையும் கவரும் வண்ணம் கச்சிதமாக அமைந்துள்ளது.

நூல் கிடைக்குமிடம்:
இல 572A ஏகாம்பரம் வீதி
திருக்கோணமலை
தொ.பே.இல :- 026-2224706 / 071-9392190



கலாபுழைம்
கா. தவபாலன்

தீதா முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஏ. எல் வகுப்பிற் படித்துக்கொண்டிருந்தாள். பொம்பிளைப் புள்ளைக்கு உவ்வளவு படிப்பும் போதும் என்றெண்ணிய கீதாவின் பெற்றோர் அவளைப் பாடசாலையில் இருந்து நிற்பாட்டித் திருமணம் செய்துவைக்கத் தீர்மானித்தார்கள். கீதாவிடம் இதுபற்றிப் பிரஸ்தாபித்தபோது “நான் தொடர்ந்து படித்துக் கம்பஸ் போகவேணும், இப்போது திருமணத்துக்கு என்ன அவசரம்” என்று அவள் கூறினாள். “பொம்பிளைப் புள்ளைக்குக் காலாகாலத்திலை கலியானம் செய்து வைக்கவேணும். அது எங்கள் கடமை” என்று தாய் தங்கம் மகளுக்குப் புத்திமதி சொன்னா. கீதாவின் விருப்பமின்மையை அச்ட்டைசெய்துவிட்டு அப்பா பாலசிங்கம் கீதாவின் சாதகத்தையும் போட்டோவையும் தரகரிடம் கொடுத்து நல்ல மாப்பிளையாகப் பார்த்துச் சொல்லும்படி கூறி வைத்தார்.

தரகரின் ஆலோசனைப்படி முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றும் கிருபாகரனைத் திருமணம் பேசிச் சாதகங்களும் பரிமாறப்பட்டன. சாதகப் பொருத்தம் திருப்திகரமாக அமைந்தபடியால் மேற்கொண்டு பேச்கவார்த்தைகளை நடத்துவதற்காகக் கீதாவின் பெற்றோராகிய பாலசிங்கமும் தங்கமும் முறிப்புக் கிராமத்தை ஞோக்கி ஆட்டோவிற் சென்றுகொண்டிருந்தார்கள். கிருபாகரன் மாஸ்ரர் வீட்டு கேற்றுடியில் ஆட்டோவை நிற்பாட்டியபோது அவரது பெற்றோர் கேற்றுடிக்கு வந்து “ஆ.... வாருங்கோ” என்று வரவேற்றார்கள். கதிரைகளில் அமரச்சொல்லிச் சிற்றுண்டி, தேநீர் கொடுத்து உபசரித்துப் பலதும் பத்தும் கதைத்தபின் விடயத்துக்கு வந்தார்கள்.

கிருபாகரனின் அப்பா முருகமூர்த்தி சொன்னார் “பொருத்தம் நன்றாக உள்ளது” என்று. பொருத்த விடயத்தில் தமக்கும் பூரண திருப்தி என்று கீதாவின் பெற்றோரும் சொல்லவே முருகமூர்த்தி சொன்னார் “பெண்பார்க்கும் வைவைத்தையும் முடித்துக்கொண்டு ஏனைய விடயங்களைக் கதைக்கலாம்” என்று. கணுக்கேணி கற்பக விநாயகர் ஆலயத்துக்குக் குறிப்பிட்ட ஒரு நாளில் இரு



சாராரும் சென்று மாப்பிளையும் பொம்பிளையும் ஒருவரையொருவர் பார்க் கலாமென்று தீர்மானித்துக் கொண்டு “அப்ப நாங்கள் போய் வருகி நோம்” எனக் கூறி பாலசிங்கம் தம்பதியினர் விடைபெற்றுக்கொண்டார்கள்.

போகும் வழியிற் தங்கம் கேட்டா “இஞ் சேருங்கோ, ஒருக்கால் முறிப்புக் குளத்தைப் பார்த்துக்கொண்டு போவுமா” என்று. பாலசிங்கமும் அதற்குச் சம்மதிக்கவே பிரதான வீதியில் இருந்து கண்ணுக்கெட்டிய தூர்த்தில் அமைந்துள்ள முறிப்புக் குளத்தை நோக்கி ஆட்டோ ஓட்ட தொடங்கியது. குளத்தைக் கண்டவுடன் தங்கம் ஆச்சரியமடைந்து, “உதென்ன மூல்லைத் தீவுச் சமுத்திரம் போலையெல்லோ இருக்குது” என்றா. குளத்தை நாவூறுபடுத்த வேண்டாமென்றார் பாலசிங்கம்.

குளத்துக்குள் காகம் போன்ற கறுப்பு நிறப் பறவைகள் நீருக்குள் சுழியோடுவதும் வெளியே வருவதுமாக இருந்தன. “உதென்ன தண்ணிக்குள்ளை பறவை சுழியோடுது. ஆச்சரியமாய் இருக்குது” என்று தங்கம் சொன்னா. “உந்தப் பறவையைத்தான் நீர் க்காகம் எண்டு சொல்றது. உது தண்ணிக்குள்ளை சுழியோடித்தான் மீன்களைப் பிடித்துத் தின்னுவது வழக்கம்” என்று பாலசிங்கம் விளக்கமளித்தார்.

குளக்கரையில், மருதமரக் கிளைகளில் வெண் கொக்குகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்ததைப் பார்த்தபோது “மரங்களில் பெரிய பெரிய வெள்ளைப் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருப்பதுபோல” அழகான காட்சியாக இருந்தது. விதம் விதமான பறவைகள் இனிய ஒலிகளை எழுப்பியது அங்குமின்குமாகப் பறந்து திரிகின்றன. தூரத் தீவில் மாடுகளும் குரங்குகளும் விருப்பம் போல் குளத்தில் நீர் குடித்து மகிழ்கின்றன. சிறுவர்களும், சிறுமியர்களும் குளத்தில் நீச்சலடித்து மகிழ்கின்றார்கள். மாரி காலமாதலால் குளம் வான் பாய்ந்துகொண்டிருந்தது. அது நீர் வீழ்ச்சிமாதிரி அழகான காட்சியாக இருக்கவே அதனைச் சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். குளக் காட்சிகளைக் கண்டு களித்த பாலசிங்கம் தம்பதியினர் மீண்டும் ஆட்டோவில் ஏறித் தண்ணீருற்றை நோக்கிப் பயணமாயினர்.

பெண் பார்க்கும் வைபவத்தைக் கோவிலில் ஒழுங்கு செய்வதுபற்றிக் கதைப்பதற்காக

அடுத்த நாள் கற்பகப் பிள்ளையார் கோவில் ஜயரைத் தேடிப் பயணமானார் பாலசிங்கம். ஜயர் கோவிலுக்கு முன்னாலுள்ள அரச மரத்தின்கீழ் அமர்ந்தபடி யாருக்கோ சாதகப் பொருத்தம் பார்த்துக் கொண்டிருந்தார். பாலசிங்கம் தன்னை நோக்கி வருவதைக் கண்டு “ஆ..... என் பாலா இன்டைக்கு இந்தப் பக்கம்” என்றார் ஜயர். “ஓம் ஜயா! மகஞுக்குக் கலியானம் சரிவரும்போலை இருக்கு. அதைப்பற்றிக் கதைக்கத்தான் வந்தனான்” என்றார் பாலசிங்கம். “ஆ..... சொல்லவேயில்லையே! ஆர் மாப்பிளை” என்றார் ஜயர். “முறிப்பு முருகமூர்த்தியின் மகன் கிருபாகரன் மாஸ்ரதான் மாப்பிளை” என்றார் பாலசிங்கம்.

ஜயரின் முகம் ஒடிக் கறுத்தது. “சொல்லனெண்டு குறை விளங்கவேண்டாம். அந்தப் பொடியனுக்குக் குடிப்பழக்கம் இருக்குது. நடத்தையும் சரியில்லையெண்டு கேள்வி. அதுக்குள்ளை ஏன் போறியள். பொம்பிளைப் பிள்ளையளைக் கண்ட கண்ட இடத்திலை தள்ளிவிடப்படாது. வேறை நல்ல இடமாய்ப் பாருங்கோ” என்றார் ஜயர்.

பாலசிங்கத்துக்குத் தலை கற்றுவதுபோல இருந்தது. அருகில் நின்ற அரச மரத்திற் கையை ஊன்றிக்கொண்டார். ஜயர் நல்ல மனிதர். பொய் சொல்லமாட்டார் என்று பாலசிங்கத்துக்கு நன்றாகத் தெரியும். “ஜயா நீங்கள் கடவுள் மாதிரித் தக்க தருணத்திலை வந்து என்றை மகளைக் காப்பாற்றிப்போட்டியள். உங்கஞுக்கு எப்பிடி நன்றி சொல்லதென்றே தெரியவில்லை” என்று கூறி இரு கரம் கூப்பி விடைபெற்றுச் சென்றார். பாலசிங்கம்.

முறிப்புக் கலியானப் பேச்கக் குழம்பி விட்டது என்று ஊருக்குட் கதை பரவியது. முருகமூர்த்தியின் உறவினர் ஒருவர் பாலசிங்கத்தைச் சந்திக்க நேர்ந்தபோது “எரிச்சல் பிடித்த சனம் பொய் வதந்தியைக் கிளப்பிக் கலியாணத்தைக் குழப்பப் பாக்குதுகள். முருகமூர்த்தி பார்ட்டி நல்ல சனம். நீங்கள் கலியாணத்தைக் குழம்ப விடாதையுங்கோ” என்று சொன்னார். ஆயினும் பாலசிங்கம் பல இடங்களில் விசாரித்தபோது ஜயர் சொன்ன தகவல்தான் சரி என்று உறுதியானது.

பாலசிங்கம், வீட்டுக்குச் சென்று சகல விபரங்களையும் மனைவியிடம் கூறியபோது நடத்தை சரியில்லாதவுண்டால் வேண்டா முங்கோ. கிளியை வளத்துப் பூனையிடம் கொடுக்கிற மாதிரி வேலை” செய்யப்படாது.

நாங்கள் வேறை இடம் பாப்பமென்று மனைவி சொன்னா. பாலசிங்கத்தின் கருத்தும் அதுவாகவே இருந்தபடியால் அக் கலியாணப் பேச்சுக் கைவிடப்பட்டது. இதுபற்றித் தரகருக்கும் தகவல் தரப்பட்டது.

பின்னர் தரகர் சொன்னார் “டென்மார்க்கிலை, ஒரு சோக்கான மாப்பிளை இருக்கிறார். கமலஹாசன் மாதிரி வடிவு. நல்ல சிவலை. ஸ்ரீராண் ஆம்பிளை. மாடிவீடு சொந்தமாய் இருக்காம். காரிலைதான் வேலைக்குப் போய் வாறுதாம்” என்று. இந்த இடம் நல்லதுபோலை இருக்கென்று பாலசிங்கமும் மனைவியும் கதைத்துக்கொண்டு மூல்லைத்தீவுப் பட்டணத்தில் வாழும் மாப்பிளையின் பெற்றோருடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார்கள். இதே வேளை டென்மார்க்கில் வாழும் உறவினர் ஒருவரிடமிருந்து அவசரத் தகவலொன்று பாலசிங்கத்துக்குக் கிடைக்கப்பெற்றது. அதாவது மாப்பிளைக்கு ‘விவிங் ருகெதர்’ முறையில் டென்மார்க்கில் மனைவியொருத்தி இருக்கிறாள் என்பதே அந்த அதிரடித் தகவல் ஆகும்.

“வெளிநாடுகளில் பலதாரத் திருமணங்கள், ஒரு பாலினத் திருமணங்கள், கலியாணம் செய்யாமலே பிள்ளை பெறும் முறை போன்ற கலாசாரச் சீர்மிவுகள் தாராளமாக நடக்கின்றன. அந்தக் கலாசாரம் எங்களுக்கு ஒத்துவராது. நாங்கள் கீதாவுக்கு உள்நாட்டிலேயே பாத்துச் செய்வம்” என்று தங்கம் சொன்னா.

“உள்நாட்டு யுத்தம் நடந்துகொண்டிருக்குது. பொடி பொட்டையனுக்குப் பாதுகாப்பு இல்லை. ஒன்றில் இயக்கத்துக்குப் போகுதுகள், அல்லது கைது செய்யப்படுகுதுகள், அல்லது ஷெல் பட்டுச்சாகுதுகள், வெளிநாட்டுக்குப் போனால் மட்டுந்தான் நிம்மதியாக வாழுமாம். எல்லாச் சனங் களும் வெளிநாடுகளுக்குத்தானே அள் ஞப் பட்டுக் கொண்டு போகினம்: ஒன்றிரண்டு பேர் தமிழ்க் கலாசாரத்தை விற்றுப் பிழைக்கினம் என்பதற்காக ஒட்டுமொத்தமாகப் புலம் பெயர் மக்களைக் குறை சொல்ரது சரியில்லைத்தானே!” என்றார் பாலசிங்கம்.

“இருந்தாலும் வெளிநாடு வேண்டாம். எனக்கு விருப்பமில்லை. உள்நாட்டிலேயே பாத்துச் செய்வம்” என்றா தங்கம். ‘தங்கம் மனக தங்கம்’ என்றாலும் தான் சரியென்று நினைக்கும் கருத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டா, என்று பாலசிங்கத்துக்கு நன்றாகத் தெரியும். அதனால் “சரியப்பா,

அப்ப உள்நாட்டிலையே செய்வம்” என்றார் பாலசிங்கம்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு நின்ற கீதா “எனக்கு உள்நாடும் வேண்டாம், வெளி நாடும் வேண்டாம். நான் தொடர்ந்து படிக்கப் போறன். தயவு செய்து எனது படிப்பைக் குழப்பவேண்டாம்” என்று அழுத்தமான குரலிற் கூறினாள்.

“கோழியின் கருத்தைக் கேட்டா அதை வெட்டிக் கறியாக்குவது” என்று நினைத்தோ என்னவோ பாலசிங்கம் தம்பதியினர் மகளின் கருத்தை அசட்டை செய்துவிட்டு வற்றாப் பளையில் ஒரு கலியாணம் பேச வெளிக்கிட்டார்கள்.

மாப்பிளை மூல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் முகாமைத் துவ உதவியாளராக வேலை செய்து வருகின்றார். சீதனமாக வீடு, காச, நகை, வயற்காணி, தோட்டக் காணி என்பன கோரப்பட்டன. பொருத்தமும் நன்றாக அமைந்தது. அடுத்தநாள் தண்ணீருற்று, ஊற்றங்கரை சித்திவினாயகர் ஆலயத்தில் பெண்பார்க்கும் வைபவத்தை நடத்துவது என்று ஒத்துக்கொள்ளப்பட்டது. பாலசிங்கம் தம்பதியினர் மகளைக் கரைசேர் க்கும் மகிழ்ச்சியுடன் அன்றிரவு நிம்மதியாக நித்திரை செய்தார்கள். மாப்பிளைகள் கீதாவுடன் பார்க்கில் பூரங்களைச் சுற்றிச் சுற்றியோடி, ‘டூய்ட்’ பாடுவது போலக் கணவு கண்டு மகிழ்ந்தார்.

அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து முகம் கழுவித் தேந்ற் தயாரித்த தங்கம், மகளை எழுப்பி விடுவதற்காக அவளது அறைக்குச் சென்றா. அங்கு மகளைக் காணவில்லை. கூப்பிட்டுப் பார்த்தா. எங்கும் தேடிப் பார்த்தா. எங்கும் காணவில்லை. தங்கம் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து திகைத்துப்போய் நின்றா. மறுகணம் சுதாகரித்துக்கொண்டு கணவனை எழுப்பி ‘மகளைக் காணவில்லை’ என்ற செய்தியைச் சொன்னா. இருவருமாக இனைந்து மீண்டுமொரு முறை கீதாவின் அறையைச் சோதனையிட்டபோது அவளது தலையணைக்குக் கீழ் இருந்து கடதாசியொன்று கண் டெடுக்கப்பட்டது. அதை எடுத்துப் பார்த்தார் பாலசிங்கம்.

“இயக்கத்துக்குப் போகிறேன். என்னை எங்கும் தேடவேண்டாம். இப்படிக்கு, அன்புள்ள, மகள் கீதா” என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

↔ ↔ ↔

நிறுக்கதை வரலாற்றுக்கு உந்துதல் மிக்க பணி செய்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆனால் தூரத்தில்வசமாக இன்னும் சிறுக்கதை துறை சார்ந்து முழுமையான பதிவுகள் செய்யப்படவில்லை. அத்துடன் சிறுக்கதையாசிரியர்கள் பற்றிய பதிவுகளும் முழுமையாகக் கிடைப்பதில்லை. அதனால் சுதாராஜ் என்ற சிறுக்கதை மன்னனின் கதைகள் பற்றிய முழுமையான பார்வையும் பதிவும் இதுவரையிலும் கிடைக்கவில்லை. உயிர்க்கசிவ முழுத் தொகுதி வெளியீட்டின் போது ஆற்றப்பட்ட உரைகளைத் தொகுத்து எடுப்பதும் அவருடய ககைள் பற்றி ஆங்காங்கு பதியப்பட்ட குறிப்புகளைச் சேகரித்து ஒரே பார்வைக்குக் கிடைக்கச் செய்வதும், சுதாராஜ் கதைகள் பற்றிய உறவாடலை பலருக்கும் பல தலைப்புகளைக் கொடுத்துத் துவக்கி வைப்பதும் அதை ஆவணமாக்குவதும் மிக முக்கியமான பயன்தரும் பணியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

பூனையும் இருக்கின்றது, மணியும் இருக்கின்றது, கயிறும் இருக்கின்றது. அதேபோல கட்டக்கூடிய நபர்களும் நிறைந்திருக்கின்றார்கள். ஆனாலும் இன்னும் ஏன் கட்டாமல் இருக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. அது ஈழத்து இலக்கியப் பரப்பின் மீது படிந்துள்ள காலக் கொடுமை என்றும் சொல்லலாம்.

சுதாராஜின் கதைகள் பற்றியும் அவரைப் பற்றியும் மதிப்பீடு செய்யுமளவுக்கு அடியேன் அனுபவஸ்தனும் கிடையாது அதற்குப் பொருத்தமான பதமான ஆளுமை ஆற்றல் வாய்க்கப்பெற்றவனும் கிடையாது. அதனால் வாசித்துவிட்டு வாசகனாக மனதுக்குப்பட்ட நாலு விடயத்தை மனந்திற்ந்து சொல்லிவிட்டு விலகி நிற்பது மரியாதை என்று எனக்குப் படுகின்றது. அதனால்தான் சுதாராஜின் கதைகள் பற்றியும் அவர்பற்றியும் பதிவுசெய்வதற்காக அவரோடு நெருங்கிய பலருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆயினும் அது காற்றில் அடிப்பட்டுச் சென்ற சுருகாக இப்போது எந்த மூலையில் கிடக்கின்றதோ தெரியாது. ஏனெனில் ஒரு எழுத்தாளனைப் பற்றியும் அவனது படைப்புகள்பற்றியும் ஒரு வாசிப்புக்குறிப்பினைத்தானும் மனமுவந்து தாமாக எழுதுவதற்கு இங்குள்ள எழுத்தாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் நேரமே கிடைப்பதில்லை. அது ஒரு சாபக்கேடு அந்தசாபக்கேடு நீங்க என்னவிதமான யாகஞ்செய்ய வேண்டும் என்றுந் தெரியவில்லை.

இதெல்லாம் அப்படியே இருக்கட்டும்

சம்மா சம்மா தேவையில்லாத விசயங்களையெல்லாம் எழுதிக்கொண்டு...

காட்டிலிருந்து வந்தவன் தொகுதியில் உள்ள பல கதைகளை அவ்வப்போது இணையங்களில் வாசித்து ஞாபகம் கதையைத் தொடங்கும் போதே எனக்கு முழுமையாக வந்து தொலைத்துவிட்டதால் முதல்வாசிப்பு போல கருத்துஞ்சி வாசிக்க முடியவில்லை. அத்தோடு ஏலவே வாசித்த கதைகளை நான் மறக்கவில்லை நமது ஞாபகசக்தி அப்படி ஆயினும் இந்தத் தொகுதியில் இருந்த கதைகளை மீளவும் மேலோட்டமாகப் படித்து முடித்துவிட்டேன். உயிர்க்கசிவ தொகுதியையும் முழுமையாகப் படித்துமுடித்த அனுபங்களில் இருந்து இந்தக் குறிப்பை எழுதுவது சரியெனப்பட்டது.

உயிர்க்கசிவுக்கு பேராசிரியர் நு. மான் அவர்களே அனிந்துரை வழங்கியிருந்தார்கள், இந்தத் தொகுதிக்கும் அவர்களே அனிந்துரை வழங்கியிருக்கின்றார்கள். இந்தக் குறிப்பை எழுதி முடிக்கும் வரை காட்டிலிருந்து வந்தவன் தொகுதிக்காக பேராசிரியர் நு. மான் வழங்கிய குறிப்பைப் படிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றேன். காரணம் எனது வாசிப்பில் அவரது புரிதல் தாக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான். நாம் ஈப்புடன் வாசிக்கும் எழுத்து நம்மையியியாமல் நமக்குள் தாக்கம் செலுத்தும் அல்லவா. கிராஜநாராயணன் கதைகள் போல.

பெரும்பாலும் பேராசிரியர் நு. மான் உயிர்க்கசிவ பெருந் தொகுதிக்கு அளித்த குறிப்புகளில் இருந்து சற்று விலகி வேறுசில

மனதும் கண்டைடைவு - சுதாராஜ் கதைகள்

காட்டிலிருந்து வந்தவன்

சிறுக்கதைத் தொகுதியை முன்வைத்து



விசயங்களைப் பற்றிப் பேசி இருக்கக் கூடும். யுத்தகால நிகழ்வுகளை வைத்து பெரும்பாலும் சுதாராஜ் கதைகள் எழுதியது குறைவு என்று ஒரு கருத்தை ஏலவே அவர் பதிவு செய்துமிருந்தார். யாரோடும் நோவோம் என்ற கதை போல காட்டிலிருந்து வந்தவன் கதையும் யுத்தகால வேறு ஒரு நிகழ்வைப் பதிவு செய்கின்றது. இயக்கங்கள் ஆயுதங்களால் சித்து விளையாட்டுக் காட்டித்திரிந்த காலத்தில் மிக மிக சகஜமாக நடந்தேறிய காசு பறித்தல் கப்பங்கேட்டல் போன்ற விடயங்கள் பற்றிய பதிவாக இக்கதை அமைகின்றது ஆயினும் நான் மிகவும் ரசித்த கதைகள் இரண்டு ‘ஒரு துவக்கின் கதை’ மற்றும் ‘யுத்தங்கள் செய்வது’ ஆகியன. யுத்தங்கள் செய்வது என்ற கதையை ஏலவே படித்து அதற்கு ஒரு குறிப்பும் இணையத்தில் எழுதிய ஞாபகம்.

விபியாவில் யுத்தம் மும் முரமாகி மேற்கூட்டேய நாடுகளின் அவசியப்பாடுகளுக்கு ஏற்ப புரட்சி வேசம் களைகட்டத் தொடங்கிய போது சுதாராஜ் விபியாவில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். விபிய யுத்தம் பற்றிய அவரது சிறுகதையொன்றை என் மனது யாசிக்கத் தொடங்கியது ஏனெனில் அவரது பார்வையில் அதுவரை ஊடகங்கள் வாயிலாக அறிந்திராத பலவேறு சங்கதிகளை அறியக் கிடைக்கும் என்று நம்பினேன். அதனால்தான் அவரது எழுத்து எங்காவது விபிய யுத்தம் பற்றியும் அதன் தற் போதைய நிலைப்பாட்டினைப் பற்றியும் பதிவு செய்யாதா என்று காத்திருக்க வேண்டியிருந்தது. யாத்ராவில் வெளியாகிய யுத்தங்கள் செய்வது எதுவரை இணைய இதழிலும் வெளியானதாகவும் ஞாபகம். விபியா பற்றிய நினைவுகள் பயணிக்கும் பாதை யுத்தங்கள் மனித இழப்பு, மனிதத்தின் வெளிப்பாடு என்று பேசி முடிந்தாலும் அதன் உள்ளரசியலை இழுத்து ஒருகட்டுகட்டியிருக்கலாம் என்று தோன்றியது. எல்லா இடங்களிலும் யுத்தத்தின் மூலம் விளைவது ஒரே மாதிரித்தான் இருக்கும். அதே போன்று அவரது கப்பல் அனுபவங்களில் இருந்து எழும் கதையும் முக்கியமானது. இக்கதையைப் படித்த பின்னர் சுதாராஜ் கப்பல் அனுபவங்கள் குறித்து என்னிடம் சொன்ன கதைதான் இன்னும் நிழலாய் விரிந்து கொண்டிருக்கின்றது. அது திகில் நிறைந்த புதுமையான அனுபவம், அதை அவர் நாவலாக எழுதி முடிக்க வேண்டும் என்று இப்போதும் பிரார்த்திக்கின்றேன். தமிழில் அத்தகைய அனுபவங்களைக் கொண்ட கதைகள் குறைவு கப்பல் அனுபம் இதுவரையில் எனது

வாசிப்புக்குக் கிட்டவில்லை. சில வேளை சுதாராஜ் எழுதினால் அதுவே முதலாவது கப்பல் அனுபவங்கொண்ட தமிழ் நாவலாக இருக்கவும் கூடும்.

இத் தொகுதியில் ‘எந்த முகம்’, ‘வழி தவறிய ஆடு’ இரண்டு கதைகள் புத்தளத்தை மையமாகக் கொண்டவை. மனிதனின் எண்ணக் கோலங்கள் விதைக்கும் படிமங்களில் இருந்த எழுபவை. மனிதர்கள் அப்படித்தானே, தான் நினைப்பதுதான் சரி என்று திரியும் எண்ணங்கொண்டவர்கள்தானே, அது பிழைத்துப் போன பின்னர் எந்த முகத்துடன் சம்பந்தப்பட்டவர் களை எதிர் கொள்வது என்பது மட்டுமே இறுதியில் கேள்விகளாக எஞ்சி நிற்கும். இவ்விருக்கதைகளிலும் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மூஸ்லிம் பாத்திரங்கள் பிரதானப்படுகின்றன. இரு கதைகளிலும் சுதாராஜ் “வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த” என்ற சொல்லாடலையே பயன்படுத்தி யிருக்கின்றார். பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அல்லது துப்பாக்கி முனையில் வெளியேற நிர்பந்திகப்பட்ட மக்கள் குழாமை இந்தச் சொற்களால் குறிப்பது அவ்வளவு பொருந்தமாக எனக்குத் தெரியவில்லை. உள்ளதை உள்ளபடி எதிர்பார்க்கும் எனது மனதுக்கு இது பெரிய விடயமாகப் பட்டிருக்கலாம். ஆனால் இடம்பெயர்க்கப்பட்டமைக்கும் இடம்பெயர்ந்த மைக்கும் வித்தியாசம் பெரியதுதானே, யுத்தகால வன்மங்கள் பற்றிய கதைகளுக்குள் சுதாராஜ் தன்னை பெரிதளவில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருப்பதால் இந்தவிடுபாடு நிகழ்ந்திருக்கலாம்.

இவரின் கதைகளுக்குள் தொக்கி நிற்கும் மனிதம் மிகவும் முதன்மையானது. அன்றாடம் நம்மைக் கடந்து போகும் சின்னச் சின்ன மிகச் சாதாரணமான அம்சங்களைக் கூட அற்புதமான கதைகளாக வார்த்துவிடுவதில் அவர் வெற்றிபெற்றே வந்திருக்கின்றார். கதைக் கூடாக அவர் முன் வைக் கும் கருத்துகள் உறுத்தவில்லாமல் அதன் பாட்டில் நகர்ந்து செல்லும். புதிதாகக் கதைசொல்ல வெளிக்கிட்டிருக்கும் எனக்கு இவரின் பாணி வாய்ப்பதில்லை. கதையென்ற பெயரில் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு சுதாராஜின் கதைகள் பற்றிய பிரஸ்தாபத்தை வெளிப்படுத்துவதற்கு அருக்கதை கிடையாதுதான். ஆயினும் ஒரு சீரியசான வாசகனாக நின்று கிறுக்கியதாக அடியேனை இலக்கிய ஜாம்பவான்கள் மன்னித்து விடட்டும்.

எழுதுத் தூண்டும் வய்வாஸ்கள்

பேரசிறியீ நூரை மனோகருவி



வரலாற்றில் தடம் பத்த ஒரு வல்லவர்

தமிழ்நாட்டின் மிக முக்கிய கலை இலக்கிய அரசியல் விருட்சம் ஒன்று வீழ்ந்துவிட்டது. தடசனாமுர்த்தி என்னும் இயற்பெயரைக் கொண்ட கலைஞர் கருணாநிதி காலமாகிவிட்டார் என்ற செய்தி, அவரை விமர்சிப்பவர்களுக்கும் (நான் உட்பட) ஓர் அதிர்ச்சியான செய்தியாகவே அமைந்துவிட்டது. தமிழ்நாட்டின் கலை இலக்கிய உலகிலும் சரி, தனியான ஆளுமை மிக்க ஒருவராகவே அவர் கடைசிவரை வாழ்ந்து மறைந்துள்ளார். தமிழ்நாட்டின் கலை இலக்கிய வரலாற்றிலேயோ, அரசியல் வரலாற்றிலேயோ, தமது பெயரைத் தவிர்த்து எழுத முடியாத ஒரு நிலையைக் கருணாநிதி ஏற்படுத்திவைத்துள்ளார்.

அரசியலில் அண்ணாத்துரை அணியில் ஓர் ஆளுமை மிக்க சக்தியாகக் கருணாநிதி தம்மை வளர்த்துக்கொண்டார். அதனாலேயே, அண்ணாத்துரையின் மறைவின் பின், அடுத்த முதலமைச்சர் யார், அடுத்த தி.மு.க தலைவர் யார் என்று சர்ச்சை எழுந்த போது, எம்.ஜி.ஆர் உட்படப் பல தி.மு.க பிரமுகர் களின் நல்லாதாரவுடன் இரு பதவிகளையும் தம்வசப்படுத்திக் கொண்டார். திறமையான நிர்வாகியும், அரசியல் சாணக்கியம் மிக்க வருமான கருணாநிதி, தமது ஆட்சிக்காலத்தில் தேவையில் ஸாத பிரச் சினைகளிலும் மாட்டிக்கொண்டார். தமிழ்நாட்டில் ஊழலை அறிமுகப்படுத்திய ஆட்சியாளர் என்ற கெட்ட பெயரையும், குடும்ப அரசியல் நடத்தியவர் என்ற பழியையும் அவர் தாமாகச் சுமந்து கொண்டார். அவர் ஏற்படுத்திய குடும்ப அரசியல், அவருக்கும், அவரின் கட்சிக்கும் இற்றைவரை கடும் விமர்சனங்களையும், தீராத பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது.

தி.மு.க வின் அசைக்கமுடியாத அரசியல் நடச்சத்திரமாக விளங்கிய கருணாநிதியின் அரசியல் வாழ்வில், அதே கட்சியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் புதிய வில்லனாக உருவெடுத்தார். எம்.ஜி.ஆர் தி.மு.க வில் இருக்கும்போதே, கருணாநிதி, தமது முத்த மகன் மு.க முத்துவை, எம்.ஜி. ஆருக்கு மாற்றிடான் ஒரு கதாநாயகனாகக் கொண்டுவர

ஆசைப்பட்டார். அதற்கேற்பப் பிள்ளையோ பிள்ளை என்ற திரைப்படத்தில் மு.க. முத்து எம்.ஜி.ஆர் பாணியிலேயே அறிமுகமானார். ஆனால், முத்துவால் எம்.ஜி.ஆருக்கு நிகராக வளரவும் முடியவில்லை. கருணாநிதியால் அவரை அப்படி வளர்க்கவும் முடியவில்லை. பதிலாக, கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையிலான பகையே வளர்ந்தது.

எம்.ஜி.ஆர் புதிய கட்சியைத் தொடங்கிய பின், கருணாநிதியின் சகாவான் நாஞ்சில் மனோகரன், கருணாநிதியின் ஜாதகக் கட்டைத் தூக்கிக் கொண்டு சோதிடர் ஒருவரிடம் காண்பித்தார் (சோதிடம் பொய் என்று அவர்கள் சொல்லிவந்ததெல்லாம் ஒரு பேச்சுக்குத்தான்). கருணாநிதியின் ஜாதகத்தைப் பார்த்த சோதிடர், தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராகக் கருணாநிதி வரமாட்டார் என்று தெரிவித்தார். கருணாநிதிக்காகச் சோதிடம் பார்க்கச் சென்ற நாஞ்சில் மனோகரன், சில நாட்களின் பின் எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்துவிட்டார் (காலப்போக்கில் மீண்டும் அவர் தி.மு.க வில் இணைந்துகொண்டார் என்பது வேறு விடயம்). அவரைப் போன்று பலர் தி.மு.க வில் இருந்து பிரிந்து, எம்.ஜி.ஆர் பக்கம் சாய்ந்துவிட்டனர். பழைய தி.மு.க தோழர்களில் கடைசிவரை கருணாநிதியுடன் இருந்தவர், பேராசிரியர் அன்பழகன்.

எம்.ஜி.ஆர் புதுக்கட்சி தொடங்கி, முதலமைச்சரும் ஆனபின், அவர் உயிர் வாழும் வரை முதலமைச்சர் நாற் காலி கருணாநிதிக்குக் கிடைக்கவேயில்லை. அவர் காலமான பின்னர் தான், கருணாநிதி ஆசைத்தீர் மீண்டும் முதலமைச்சர் ஆசனத்தில் அமரமுடிந்தது. அதுவும் ஜெயலலிதாவுடன் போட்டி போட்டுக்கொண்டு, மாறிமாறித்தான் முதலமைச்சர் ஆசனத்தில் அவர் அவ்வப்போது அமர்ந்துகொண்டார்.

அவரது ஆட்சியின்போது தமிழ்நாட்டில் பல முனையிற்கரமான வளர்ச்சி நிலைகள் தோற்றுவிக்கப்பட்டன. தொழில் நுட்பத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி கண்டது. பல வேறு சமூகநலத் திட்டங்களைத்

தமிழ்நாட்டில் அவர் அறிமுகப்படுத்தினார். தமிழ்மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. தமிழ் வளர்ச்சிக்கான பலவேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகக் கருணாநிதிக்கு அதிக கரிசனை இருந்தது, தேவையின்றி ஒன்றோடு ஒன்று முட்டிமோதிக் கொண்டிருந்த தமிழ் இயக்கங்களை ஒன்றுசேர வைப்பதற்கு அவர் முயற்சி எடுத்தார். இயக்கப் படுகொலைகளைக் கண்டித்தார். இலங்கையில் இந்தியப் படையினர் நடத்திய அட்சூழியங்களைக் கண்டிக்கும் முகமாக, அவர்கள் நாடு திரும்பியபோது, அவர்களை முதலமைச்சர் என்ற முறையில் வரவேற்க மறுத்துவிட்டார். இலங்கைத் தமிழர் நல்வாழ்வு தொடர்பாக அவர் நல்லெண்ணம் கொண்டிருந்தார். ஆயினும், சிலவேளைகளில் அரசியல் நாடகங்களும் ஆடிக்காட்டியுள்ளார். இலங்கையின் உச்சகட்டப் போர்க்காலத்தின் போது, சென்னையில் அவர் ஆடிய உண்ணாவிரதப் போராட்டம், அவரது நடிப்பின் உச்சக்கட்டம் ஆகும். அவரது ஆட்சிக்காலத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் போரை நிறுத்தி, தமிழ்மக்களின் துயர் தீர்க்க அவர் தவறிவிட்டார் என்ற அவர் மீதான விமர்சனம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

பிரபலமான அரசியல்வாதியாகக் கருணாநிதி விளங்கிய அதேவேளையில், கலைஞர் என்ற அவரது இன்னொரு பக்கமும் அவருக்கு அழியாப் புகழூத் தந்துள்ளது. எழுத்தாளர், பத்திரிகையாளர், கவிஞர், திரைப்பாடலாசிரியர், திரைப்படக் கதை - வசனகர்த்தா எனப் பல துறைகளில் அவர் புகழ் பெற்றிருந்தார். கருணாநிதியை ஒரு கவிஞராகக் காண்பதில் எனக்குப் போதிய திருப்தி இல்லை. ஆனால், ஒரு திரைப்பாடலாசிரியர் என்ற முறையில் கருணாநிதி என்னைக் கவர்ந்துள்ளார். அவர் தமது திரைப்படங்களுக்கு மட்டுமே பாடல்கள் எழுதியுள்ளார்.

திரைப்படக் கதை - வசனகர்த்தா என்ற முறையில் கருணாநிதி பலரையும் கவர்ந்துள்ளார். முன்னரே சில திரைப்படங்களுக்கு அவர் கதை - வசனம் எழுதிவந்துள்ள போதிலும், பராசக்தி அவரைப் புகழின் உச்சிக்கே கொண்டுசென்றுவிட்டது. அப்படத்தில் தான் கருணாநிதியால் சிவாஜிக்கணேசனும், சிவாஜி கணேசனால் கருணாநிதியும் உச்சப் புகழ் பெற்றனர். பின்னர் பல திரைப்படங்களுக்கும் அவர் கதை - வசனம் எழுதி வெற்றி

பெற்றுள்ளபோதிலும், பராசக்தி, மனோகரா, பூம்புகார் ஆகியவை கருணாநிதிக்கு அதிகப் புகழைச் சேர்த்துள்ளன.

கருணாநிதி ஓர் ஓய்வற்ற உழைப்பாளி. கரகரத்த குரலில் தமக்கெனத் தனியான பேச் சுப்பாணியைக் கொண்டிருந்தவர். மிகவும் தந்திரசாலியாகவும் விளங்கியவர். எவ்வளவுதான் விமர்சனங்களை அவர் எதிர்கொண்டபோதிலும், அவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்து நின்றவர். இந்தியாவில் பொதுவாகவும், தமிழ்நாட்டில் சிறப்பாகவும் தமக்கெனத் தனியான ஓர் இடத்தைக் கருணாநிதி பதியவைத்துச் சென்றுள்ளார். தமிழ்நாட்டின் வரலாறு அவரை மறப்பது கடனம்.

ஒரு பக்திப் பெருவிழா

மலேசிய திருமுருகன் திருவாக்குத் திருப்பீட்டு மலேசியாவில் ஆண்மீக மணம் பரப்பும் சிறந்த நிலையமாக விளங்குகிறது. தவத்திருபாலயோகி சுவாமிகள், அதன் முதல்வராக இருந்து, அதனைச் சிறப்புற நடத்திவருகிறார். அதன் முதலாவது அனைத்துலக முருகபக்தி மாநாடு, மலேசியத் தலைநகராகிய கோலாலம்பூரில் 2012இல் நடந்ததாக ஞாபகம். அம்மாநாட்டில் நானும் ஆய்வாளர்களுள் ஒருவராகக் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரை படித் தேன். அதன் நான் காவது மாநாடு 2018 ஒகஸ்டில் இலங்கையில் இந்துசமயக் கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் அனுசரணையுடன் சிறப்பாக இடம்பெற்றது.

பொது அரங்கு நிகழ்ச்சிகள் பம்பலப்பிட்டி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயக் கலைய ரங்கிலும், ஆய்வரங்கு நிகழ்வுகள் பம்பலப்பிட்டி ஏ.வி.எஸ் மண்டபத் திலும் நடைபெற்றன. இலங்கை உட்படப் பலவேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் ஆர்வத்துடன் ஆய்வரங்கு களில் கலந்துகொண்டனர். எனக்கும் ஓர் ஆய்வரங்குக்குத் தலைமை தாங்கவும், இன்னோர் ஆய்வரங்கில் ஆய்வுக்கட்டுரை படிக்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆய்வரங்குகள் ஆய்வாளர்களின் அரும்பெரும் கருத்துச் சிதறல்களின் சிறந்த தளங்களாக அமைந்தன. ஆனால், பார்வையாளர்களின் வருகை சற்றுக் குறைவாகவே இருந்தது. இத்தகைய ஆய்வரங்குகளுக்குப் பாடசாலை ஆசிரியர்கள், தமது மாணவர்களோடு சமுகமளித்து, பெரும் பயனைப் பெற்றிருக்கலாம். ஏனோ பாடசாலைச் சமூகம் இத்தகைய ஆய்வரங்குகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதில்லை.

பொது அரங்குகள் காலை மாலை வேளை களில் களைகட்டி இருந்தன, சுகல நிகழ்ச்சி களையும் என்னால் பார்க்க முடியவில்லை. ஆயினும், நான் பார்த்த சில நிகழ்ச்சிகள் என்னை மிகவும் கவர்ந்தன. அரங்குகளில் தலைமையுரை ஆற்றியவர்கள், சிறப்புச் சொற்பொழிவாளர்கள், கருத்தரங்கில் பங்கு கொண்டவர்கள் அனைவரும் சிறந்த முறையில் தமது பங்களிப்புகளை வழங்கினர்.

3.8.2018 வெள்ளி மாலையில் இடம்பெற்ற பம்பலப்பிட்டி க.சுவாமிநாத சர்மாவின் இசை அரச்சனைக் குழுவினர் வழங்கிய நாடோபாசனை என்னை அப்படியே பரவசத்தில் ஆழ்த்திவிட்டது. என்ன ஒர் அருமையான நிகழ்ச்சி அது! வயலின் வாசித்த வாசகி, நந்தினி சோகாதரிகள், மிருதங்கம் வாசித்த அவர்களின் தந்தை மிருதங்க கலாகீர்த்தி சுவாமிநாத சர்மா, கீபோர்ட் இசைத்த அரவிந்தன் சுப்பிரமணிய சர்மா, செஞ்சிரா வாசித்த அனந்தநாராயணன் சர்மா ஆகிய அனைவரும் இணைந்து, நிகழ்ச்சி முடியும்வரை பார்வையாளர்களைக் கட்டிடப்போட்டுவிட்டனர். வயலின் வாசித்த அந்தச் சின்னஞ்சிறு சோகாதரிகளிடம் இத்தனை திறமையா? நான் வியந்துபோனேன். பெரும் வாத்தியக் கலைஞர்களிடம் மாத்திரமே காணத்தக்க அத்தகைய இசை ஆளுமை, இந்தச் சின்னஞ்சிறிக்களிடம் எப்படிச் சித்தித்தது! தேர்ந்த வயலின் வித்துவான்களைப் போல அனாயாசமாக வாசிக்க எப்படி முடிந்தது! அபாரம்! அற்புதம்! அத்தோடு, நந்தினி மிக அருமையாக ஒரு பாடலையும் பாடினார். அதைக் கேட்டபோது, சோகாதரி வாசகியும் ஒரு பாடலைப் பாடியிருக்கலாமே என்று தோன்றியது. அரவிந்தன் சுப்பிரமணிய சர்மாவும் சிறப்பாகப் பாடினார். இப்போதும் அந்த நிகழ்ச்சி என் கண்ணுக்குள் நிற்கிறது.

அதே நாளில் அம்மேடையில் பவானி குகப்பிரியாவின் நெறியாள்கையில் இடம்பெற்ற தியாகராஜர் கலைக்கோயில் நடனப்பள்ளியின் திருமலை வில்லூண்றிக் குறவுஞ்சி நாட்டிய நாடகமும் என்னைப் போலவே பலரையும் கவர்ந்தது. மிக அற்புதமான நடன நிகழ்ச்சி அது! நெறியாளர் பவானி குகப்பிரியாவின் அழகிய, சிறந்த கற்பனைக்கு, அவரின் மாணவிகளும், பாடகி தாரணி ராஜ்குமாரும், பக்கவாத்தியக் கலைஞர்களும் பிற கலைஞர்களும் சிறந்த முறையில் உருக்கொடுத்தனர். பின்னனிக் காட்சி அமைப்புகளும் நாட்டிய நாடகத்துக்கு உயிரோட்டத்தை வழங்கின. அனைத்துக் கலைஞர்களும் எமது பாராட்டுக்கு உரியவர்கள்.


சனி காலை இசைக்செல்வர் கைதுராபாத் பா.சி.வாவும், அவரின் மாணவர் களும் இணைந்து வழங்கிய காவடிச் சிந்தும் கதிர்காமத் திருப்புகழ்ப் பாடல்களும் என்னும் இன்னிசை நிகழ்ச்சியும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. பொதுவாகவே திருப்புகழ்ப் பாடல்கள் இசையில் கலந்துவரும்போது அப்படித் தித்திக்கும். சிவாவும், அவரது மாணவர்களும் அவற்றைப் பாடும்போது, நான் மெய்மறந்துவிட்டேன். அப்படி அற்புதமாகப் பாடினார்கள்! நிகழ்ச்சி முடிவடைந்தபோது, இன்னும் நீடிக்கவில்லையே என்ற ஏக்கம் தான் மனத்தில் ஏற்பட்டது.

தேவதாஸ் யாடகி

1950களில் நாடேகஸ்வரராவ், சாவித்திரி, லலிதா நடித்து வெளிவந்த தேவதாஸ், கதையமைப்பு, நடிப்பு, பாடல்கள் என அனைத்து அமசங்களிலும் மக்கள் மனங்களைக் கவர்ந்தது. நாடேகஸ்வரராவுக்காகக் கண்ட சாலாவும், சாவித்திரிக்காக கே.ராணியும், லலிதாவுக்காகப் பாலசரல்வதிதேவியும் பாடியிருந்தனர். எல்லாப் பாடல்களுமே அற்புத மானவை. தேவதாஸ் திரைப்படத்தினால் புகழின் உச்சிக்கே சென்றார், கே.ராணி. திறமையான அப்பாடகி, ஒரிரு மாதங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார்.

கே.ராணி ஒருமுறை நடிகை வைஜந்தி மாலாவின் நடன நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இசையமைப்பாளர் சுப்பராமன், ராணியின் திறமையை உணர்ந்து, தாம் அப்போது இசையமைத்துக் கொண்டிருந்த தேவதாஸ் படத்தில் பாடவைத்தார். அப்படத்தின் பாடல்கள், ராணியின் திறமையை நன்கு பலப்படுத்தின.

திறமை இருந்தும், தேவதாஸ் போலப் பெரும் வாய்ப்புகள் ராணிக்குக் கிடைக்கவில்லை. ஒரு சிறந்த பாடகியைத் திரைப்படத்துறை போதிய அளவுக்குப் பயன்படுத்தாமலே விட்டுவிட்டது. தேவதாஸ் போல ராணிக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பு, நாகர் ஹனிபாவுடன் அவர் சேர்ந்து பாடிய இஸ்லாமியப் பாடல்களாகும். அவர் இணைந்து பாடிய அத்தனை பாடல்களும் இனிமையானவை. அதில் ஒரு பாடல், கேள்வியும் பதிலுமாக அமைந்து செவிக்கு விருந்துகிறது.





கண்ணீர் அஞ்சலி

சமூகஜோதி என். எஸ். சுவானந்தன் மறைவு



கண்டியைச் சேர்ந்த திரு. என். எஸ். சுவானந்தன் அவர்கள் 30-08-2018 அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தி சமூக அக்கறைகொண்ட பலரையும் துண்பத்தில் ஆழ்த்தியிட்டது. “சிவா அண்ணா” எனப் பலராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், கண்டி சென்றல் எசென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராவார். புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், சமூகப்பணி ஆற்றுவதில் முன்னிற்பவராகவும் கலை, இலக்கியப்பணிகளுக்கு ஒரு உந்து சக்தியாகவும். திகழ்ந்தவர். பல பாடசாலைகளின் அபிவிருத்திக்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தொடர்ந்து உதவி புரிந்தவர். இலக்கிய வாதிகளுக்கும், அவர்களது இலக்கியப் பணிகளுக்கும் ஒர் உந்துசக்தியாகத் திகழ்வதோடு ஒர் இலக்கியப் புரவலராகவும் திகழ்ந்தவர்.

அவரின் பணிகளைக் கெளரவிக்கும் முகமாக பல கலை இலக்கிய அமைப்புக்கள் விருது வழங்கிக் கெளரவித்துள்ளன. புசல்லாவையில் நடைபெற்ற கலை விழாவின்போது விருதும் “சமூக ஜோதி” என்ற பட்டமும் வழங்கி கெளரவிக்கப்பட்டவர். நுவரெலியாவில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவிலும் கெளரவிக்கப்பட்ட இவர் ஒர் அகில இலங்கை சமாதான நீதவான் ஆவார்.

ஞானம் சஞ்சிகையின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பதினெண்டு வருடங்களுக்கு மேலாக ஆதரவு வழங்கியவர். அன்னாரின் பிரிவால்வாடும் அவரது பிள்ளைகளான சிவானுஜன் (சென்றல் எசென்ஸ், கண்டி), சிவாஜினி (பெஞ்குவிள் காமென்ஸ்) ஆகியோருக்கும் அன்னாரது உறவினர் நண்பர்களுக்கும், சென்றல் எசென்ஸ் ஊழியருக்கும் ‘ஞானம்’ தனது அனுதாபத்தைத் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறது.

தமிழ்நாடு - காஞ்சிபுரம் பன்னாட்டுக் கருத்தரங்கம் (26-10-2018)

பொருள் : நதிகளும் தமிழ்ச்சமுதாயமும்

இய்வுக் களங்கள்

பேராளர்கள், சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நெடும்பரப்பு முழுவதிலிருந்தும் நதிகள் சார்ந்த பதிவுகளை தொகுத்தும் பகுத்தும் தனித்தும் ஆராய்வதாகவும் அவற்றின் வழி தமிழ்ச்சமுகத்தின் விழுமியங்களை ஆராய்வதாகவும் கட்டுரைகள் எழுதலாம். மேலும் தொல்லியல் ஆய்வுவழி அறியலாகும் நதிகள் குறித்த செய்திகள் தொடங்கி நதிகளோடு தமிழர்கள் கொண்டிருந்த சடங்குகள், நம்பிக்கைகள், மற்றும் தொன்மங்கள் சார்ந்த பொருண்மைகளோடு நதிகளின் இன்றைய நிலைவரையிலான கருத்தாக்கங்களின் பல்துறை அனுசூ முறைகளில் கட்டுரைகள் அனுப்பலாம்.

கருத்தரங்கம் தொடர்பான தகவல்களுக்கு கட்டுரை, வரைவோலை குறுந்தகடு மற்றும் பதிவுப்படிவத்தினை அனுப்பவேண்டிய முகவரி:

எஜ. ரோதாகருஷ்ணன், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறைத் தலைவர்,

ஸ்ரீசங்கரா மற்றும் அறிவியல் கல்லூரி, தன்னாட்சி ஏனாந்தார், காஞ்சிபுரம் 031561.

thamirabarani.sankara@gmail.com www.sankaracollege.edu.in, கைபேசி: 9486150013, 9786985451

கலாபூரணம் கே.பொன்னுத்துரை

சும் நெல் காலி தீவிக்கூட்டு நகர்ப்புக்கள்



ஸுத்து எழுத்தாளர் இளங்கோவனுக்ரு தமிழகத்தில் கௌரவம்..!

பல்துறை ஆற்றலாளரான வி.ரி.இளங்கோவன் அவர்களது கவிதைத் தொகுதியினை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகத் திருவிழாவில் இடம்பெற்று உலகத் தமிழர் படைப்பரங்கில் வெளியீடு செய்தது. “கலை - இலக்கியவாதியாகவும், முற்போக்குச் சிந்தனை யாளராகவும் விளங்கும் இளங்கோவன் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டிற்கும் எமக்குமிடையே தமிழ் இலக்கியப் பாலமாக - தொடர்பாளராக விளங்குகிறார்”. இவ்வாறு ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவரும் எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன் கடந்த 12-ம் திகதி பகல் (12-08-2018) ஈரோடு புத்தகத் திருவிழா உலகத் தமிழர் படைப்பரங்கில் இடம்பெற்ற கலாபூஷணம், இலக்கியவித்தகர் வி. ரி. இளங்கோவனுது “ஒளிக்கீற்று” கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார். “ஒளிக்கீற்று” கவிதைத் தொகுதியை வெளியீட்டு வைத்து, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற ஈரோடு மாவட்டச் செயலாளர் ஒடை பொ. துரைஅரசன் பேசுகையில், ஈழத்துக் கவிஞர்கள் பலரின் கவிதைகள் யதார்த்த பூர்வமானவை. அந்தவகையில், முற்போக்குச் சிந்தனை வயப்பட்ட இளங்கோவனின் கவிதைகள் அவரது அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன, சிந்தனையைத் தூண்டுகின்றன. மரபு சார்ந்தும், மரபு சாராமலும் உணர்வுகளின் ஊற்றாக அவரது கவிதைகள் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளன. புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. அவருக்கு எமது பாராட்டுக்கள்.” எனக் குறிப்பிட்டார்.

•••



கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ஞானம் பாலச்சந்தூண் உரை

கொழும்புத் தமிழ்ச்சங்கம் வாரம் தோறும் நடத்தும் இலக்கியக் களம் 293ஆவது நிகழ்வில் 24-08-2018 அன்று திரு. ஞானம் பாலச்சந்தூரன் ‘முத்துக்குமார கவிராசரின் கவித்துவ நோக்கு’ என்ற தலைப்பில் உரை யாற்றினார். இவர் தனது உரையில் முத்துக்குமார கவிராசர் சி.வெ. தாமோதரம் பிள்ளையின் குரு என்பதனை எடுத்துரைத்து அவரது கவித்திறனையும் ஆதாரங்களுடன் விளக்கினார். இந்நிகழ்விற்கு பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமை வகித்தார். உரையின் முடிவில் சபையோர் கருத்துரை வழங்கினர்.

•••





தல்லிப்பழை ஸ்ரீ தூர்க்கா தேவ் ஆலய நேர்த்திருவீழா இசை ஆராதனை

தெல்லிப்பழை ஸ்ரீ தூர்க்கா தேவி ஆலய நேர்த்திருவீழா வேளை, திருமுறை மடத்தில் மூத்த இசையாசிரியர் வி.கே.நடராஜா, முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகவிங்கன் ஆகியோர் இசை ஆராதனை வழங்குவதனை இங்கு காணலாம்.

•••


கொழும்புத் தயிழ்சாப்கத்தல் ஹ்ராக அளிக்கை

கொழும்புத் தமிழ்ச் சங்கம் மாதம் தோறும் நடத்தும் இராக அளிக்கை நிகழ்வில் 29.08.2018 புதன்கிழமை ‘காபி’ இராகம் பற்றிய அறிமுகமும் ஆற்றுகை நிலைகளில் குறித்த இராகம் பற்றிய அளிக்கையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மூல்லைத்தீவைச் சேர்ந்த திரு. சிவஞான சுந்தரம் யதுர்சன் பங்கு பற்றி ஆற்றுகைசெய்தார். இவர் இலங்கை



வானொலி புகழ் மூல்லைச் சகோதரி புவனா இரத்தின சிங்கத்தின் மாணவன் ஆவார். இந்நிகழ்வில் செல்வி கவுபோதா ஜகதானந்தனின் தமிழ்வாழ்த்தினைத் தொடர்ந்து அறிமுக உரையை சங்கத்தின் கவின்கலைக்குழுச் செயலாளர் தி.ஞானசேகரன் நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு கொழும்பு இராமநாதன் இந்து மகளிர்கல்லூரி இசை ஆசிரியை தலைமை வகித்தார். இந்நிகழ்வில் குயிலுவைக் கலைஞர்களாக சிவஞ் வெங்கடசபிரமணிய சர்மா (வயலின்), கலாபூஷணம் ப.பிரமநாயகம் (மிருதங்கம்), கலாவித்தகர் வி.பிரபா (மோர்ச்சிங்) ஆகியோர் பங்களிப்புச் செய்தனர்.

↔ ↔ ↔



வேல் அமுதன் திருமஸி சேவை

❖ விண்ணப்பதாரியின் கோவையைப் பார்த்த மாத்திரத்தே சம்பந்தப்படுவரை நீங்கள் விரும்புகிறீர்களா? அது பொருந்தக் கூடியதுதானா என்பனவற்றை முடிவு செய்யக்கூடிய கிளு வழிமுறை.

❖ சுமார் கால்நூற்றாண்டு கால தொழில் அனுபவம்.

❖ செவ்வாய். வியாழன் தினங்கள் மாத்திரம் தவிர்ந்த அனைத்து நாட்களில் காலை 11.00 மணிக்கோ, திங்கள், புதன், வெள்ளி மாலை 4.30 மணிக்கோ முன்னேற்பாட்டு ஒழுங்குமுறையில் வேல் அமுதன் திருமஸி ஆலோசனையகத்தில் நெறிப்பு.

❖ தொலைபேசி: 011 2360488, 076 8520108

❖ முகவரி: 8-3-3மெற்றோ மாதுமனை (33ஆம் ஒழுங்கை வழி) 55ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 06.

நல்லையான - திருப்தகருமான திருமஸிந்தன் அந்தவாரம் “ஐஷ்வர்யீ செவ்வாய்” வேல் அமுதன் திருமஸி ஆலோசனையக சேவை!

வாசதரி பேசுதற்காரி

பொறியில் அகப்பட்ட முயலின் துயரம் கவிதை, கட்டுரையாளர் சொல்லிநுப்பதைப் போல பதைக்கவும் பரத்தவும் செய்தன. கவிதையின் சிறப்பு கடைசி வரையைக் கொண்டு அடுத்த பத்தியை முதல் வரியாகக் கொண்டு துவங்கியது. இந்திய சாகித்ய அகாதமியின் பிரேர் சந்த் விருது பெற்ற ஜி. சாந்தன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். பிரமீலா பிரதீபனின் கட்டுபொல் கத்தி சிறுகதை அதன் தலைப்பே வாசிக்கத் தூண்டியது. கட்டுபொல் தமிழகத்தில் அவ்வளவாக பயன்படுத்தப் படாத சொல்லாகவே இருக்கிறது. ஒரு வேளை அலாக்கு என்பதை குறிக்கும் போலும். தம்பிரான் உயிருக்கு போராடுவதும் மற்றவர்கள் அவனுக்கு கிடைக்காமல் போகும் பரிசுத் தொகையைப் பற்றி பேசுவதுமான கதையின் முடிப்பு மனிதர்களின் மனப்போக்கை காட்டியது. விபுலாநந்த அடிகளாரின் கட்டுரையும் அவரது கல்லறை கவிதையும் அவரது வாசிப்புகளை தேடி வாசிக்கத் தூண்டியது.

- அண்டனூர் சரா புதுக்கோட்டை

அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழாக வெளிவந்த தங்களின் ஞானம் சஞ்சிகையின் 217ஆம் இதழ் நேற்றுக் கிடைத்ததும் உடனே வாசிக்கத் தொடங்கினேன். இச்சிறப்பிதழ் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் பற்றிய ஒர் அரும்பெரும் தொகுப்பாகும். அப்புலவர் பெருமான் பற்றி ஏற்கனவே நான் அறிந்திருந்தாலும் இம்மலர் அவரை முழுமையாகக் காட்டிற்று. ஈத்து இல்லாமியைப் பெரும்புலவரைத் தமிழ் உலகுக்கு முழுமையாக அறிமுகப்படுத்திய தங்களுக்கு என் நன்றி.

அன்புடன், பேராசிரியர் இ.பாஸந்தரம் (கன்டா)

இந்தக் கடிதத்தை எழுதுவதா, இல்லையா என்கிற தயக்கத்தையும் தர்ம சங்கடத்தையும் தாண்டி, எழுதுவேண்டிய கடமையொன்றுள்ளதாய் உணர்வதில் எழுதுகிறேன். கடந்த ‘ஞானம்’ (219) இதழின் ‘ஆசிரியர் பக்கம்’ மிகுந்த இலக்கிய சமூக உணர்வுதனும், பரந்த மனத்துடனும் வரையப்பட்டமை வெள்ளிடமைலை. உரிய அக்கறையின்றி அதில் காணும் தகவல்களைத் தேடித் திரட்டலும் சாத்தியமில்லை. தனியொருவரைப் பாராட்டுதல் என்பதற்கப்பால் இப்படியான பதிவுகள் பல்வேறு தார்மீக நிலைகளிலும் தமது பொறுப்புணர்வினை நிருபிக்கின்றன என்பதுவே முக்கியமானது. மிக்க நன்றி

- சாந்தன்

ஞானம் ஆசிரியருக்கு வணக்கம், 219 ஞானம் இதழ் இம்முறையும் பல விடயங்களைப் பகிர்ந்திருந்தது. ‘அறிவுட்டும் அகராதி’ என்ற கட்டுரையில் அகராதியின் ஆரம்பம் பற்றி ஆசிரியர் கூறியிருந்தார். அகராதிகளின் வருகைக்கு முன்பு தமிழில் ‘நிகண்டு’ சொற்களின் பொருளை அறிவதற்குத் துணை நின்றது என்ற விடயத்தை உள்வாங்கியிருத்தல் சிறப்பு. அகராதிகள் பற்றி அறியவினையும் மாணவர்களுக்கு இது துணைபுரியும் என்பது என் என்னம்.

- கீதா கணேஷ்

ஞானம் சஞ்சிகையை தொடராக வாசிப்போர்க்கு ஞாலத்திலே ஞானம் பிறக்கும். ஞானம் 217ஆவது இதழைப் படிப்போர்க்கு இது புரியும். மனித வாழ்வில் காழ்ப்புணர்ச்சி, ஒன்றுப்படும் உணர்வின்மை, மனிதாபிமானமற்ற தன்மை, விரோதம் இவைகள் இலக்கிய வாதிகள் மத்தியில் மங்கிவிடும். ஞானம் ஆசிரியர் குழுவின் தன்னமலர்ற சேவை இல்லாமிய உலகில் வரலாற்றில் தடம்பதிக்கும். அதிக பணம் செலவழித்து ஆடம்பர இல்லாமிய இலக்கிய மாநாடு நடாத்தியோர், இனியும் நடாத்துவோர் புரிந்து கொள்ளவேண்டிய பொக்கிஷம், அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்பற்றி ஞானம் 217ஆம் இலக்க இலக்கியச் சிறப்பிதழ் என நானும் அழுத்திக் கூறுகிறேன். ஞானம் ஆசிரியர் குழுவினரே நன்றி, நன்றி, நன்றி!

218ஆம் இலக்க ஞானம் இதழில் பேராசிரியர் துரை மனோகரன் அவர்கள் தமது பத்தி எழுத்தில் கலைஞரின் பராசக்தி படத்தைப்பற்றிய குறிப்பு எனக்கும் பழைய ஞாபகத்தை மீட்டியது. சிலபேருக்கு அது முதல் படம். எல்லோரும் பின்நாளில் சிறந்த கலைஞர்களாக

சிறப்புப்பெற்றனர். அப்படத்தின் கதை, வசனம், பாடல் சிறப்பாக அமைந்திருந்தது. எல்லாப் பாடல்களும் இன்று கேட்டாலும் இனிமையாகவுள்ளது. எம். எஸ். ராஜேஸ்வரியின் ‘ஓ ரசிக்கும் சீமானே’ என்ற பாடலில், ‘கற்சிலையும் சித்திரமும் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு, வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமென நினைத்து விற்பனை செய்யாதே மதியை’ என ஆரம்பிக்கும் டியட் பாடலில் எஸ்.உ.சௌகன் தீனின் கனிவான குரல் இன்றும் காதுக்கு இனிமை தருகிறது. நினைவுட்டலுக்கு பேராசிரியருக்கும் என் நன்றி!

- பாணந்துறை எம்.பி.எஸ். நிஸ்வான்

ஞானம் 217 - அருள்வாக்கி அப்துல்காதீர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ் கிடைத்ததும் அதன் ஆக்கத்தைக் கண்டு பிரமித்தவிட்டேன். யாரோ செய்யவேண்டிய இப்பெரும் பணியை தாங்கள் செய்திருப்பது பெரும் பாராட்டுக்குரியது.

மலையக்குத் தூண்டிகளை நடேசையர், மீனாட்சி அம்மையார், சி.வி. வேலுப்பிள்ளை போன்றோருக்கும் இத்தகைய சிறப்பிதழ்களை உருவாக்கி அவர்களது எழுத்துக்களையும் ஞானம் ஆவணப்படுத்தும் என நம்புகிறேன்.

ஞானம் 219 கிடைத்தது, பேராசிரியர் துரை மனோகரனின் பத்தியைக் காணாதது பெரும் ஏழாற்றம்! கெக்கிராவை ஸ்வைகாவின் ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம் சிறப்பாக அமைந்தது. மூலத்தையும் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

அன்மையில் வெளியாகும் நூல்கள் பற்றிய விபரம் தரும்போது நூலாசிரியர்களின் விலாசம், தொலைபேசி இலக்கம் என்பனவற்றையும் தந்தால் வாசகர்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் அவர்களது நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம் உதவியாக இருக்கும்

- அ.சந்தியாரு, தென்னாங்கும்பர, கண்ண.

தொடர்ந்து ஞானம் மின் இதழ் அனுப்பிவைப்பதற்கு நன்றி.

இன்று இலங்கையில் இருந்து, தொடர்ந்து வரும் மிகத்தரமான இதழ் ஞானம்தான் தங்களின் பணிக்கு பாராட்டு ... நன்றி

- மாத்தகை சோழ

வெகுகாலத்திற்குப்பின் வி. ஜீவகுமாரன் ஞானத்திற்கு எழுதியிருக்கிறார். நல்லதொரு சிறுகதை “நோமோ(ர்) F பிலிங்ஸ்” வெளிநாட்டுக் கலாசாரத்திற்குள் நம்மவர்கள் இளந்தலைமுறை ஆண்களும், பெண்களும் எப்படியெல்லாம் கரைந்து போகிறார்கள் என்பதை இக்கதை விளக்குகிறது. வித்தியாசமான கரு. ஜீவகுமாரன் தொடர்ந்தும் ஞானத்தில் எழுதவேண்டும்.

- என். ராஜ்மோகன், தெல்லிப்பகள்.

அமர் செம்பியன் செல்வன் (ஆ. ஒராஜகோபால்) ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி - 2018

(அனுசரணை : செம்பியன் செல்வன் குடும்பத்தினர்)

முதற் பரிசு : ரூபா 5000 /-

ஒரண்டாம் பரிசு : ரூபா 3000/-

மூன்றாம் பரிசு : ரூபா 2000/-



ஏனைய ஏழு சிறுகதைகளுக்கு பரிசுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

போட்டிக்கான வித்தகள்

சிறுகதைகள் மூன்றாம் எங்கும் பிரகரிக்கப்படாததாக இருத்தல்வேண்டும்.

போட்டியில் பங்குபற்றுபவர்கள் தமது பெயர். முகவரி போன்ற விடயங்களை வேறாக கிடைத்தல்வேண்டும்.

தபால் உறையின் தீடு பக்க மூலையில்

“அமர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி” எனக் குறிப்பிடப்படல்வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: ஞானம் அலுவலகம் - 3B, 46^{வீதி} ஒழுங்கை, கொழும்பு 06.

போட்டி முடிவுத் தீக்கு : 30.09.2018

முடிவு தீக்குக்குப் பின்னர் கிடைக்கும் கதைகள் போட்டியில் சேர்க்கப்படமாட்டாது. - ஆசிரியர்